

---

Chundikuli Girls' College,  
Magazine



Volume LIII

1994



# Chundikuli Girls' College,

## Magazine

தேசிய நூலகப் பிரிவு  
மாநகர நூலக சேவை  
யாழ்ப்பாணம்.



### EDITORS :

Mrs. A. NAVARATNAM

Mrs. P. SITHAMPARANATHAN

500  
V.C.

Volume LIII

1994

# CONTENTS

*Page No.*

Editorial

The Principal's Report 1994	.. ..	1
Prize Day Address	.. ..	6
The Teachers' Day at C. G. C.	.. ..	9
Students' Section — English	.. ..	10—35
Students' Section — Tamil	.. ..	36—64
In Memoriam	.. ..	65 & 66
College Activities — Reports	.. ..	67—96
News of Old Girls	.. ..	97—101
Prize List	.. ..	102—119
Staff List	.. ..	120 & 121

# Editorial:

---

IT is our pride and privilege to present this issue of the College Magazine to harbinger the centenary issue which will commemorate the momentous day in our annals — the 15th January 1896. It was on this day that the Biblical mustard seed was sown by the early missionaries, with nine anxious pupils seated in the Principal's bungalow, awaiting the opening of their first ever school.

With hardly an year for the Centenary it is but right that we go back to the past and remind ourselves of the glorious line up of the missionaries, Mrs. Carter, Miss Hopfengartner, Miss Goodchild and Miss Page. It is their kindness of heart, love of service to God and man, enthusiasm, and faith in the Lord that made Chundikuli become a reality "I'll spend my last cent to keep it going" said Mrs. Carter and the others followed suit.

With the departure of these foreign nationals arrived the first Sri Lankan Principal Dr. (Miss) E. M. Thillaiampalam — a protegee of Miss Page — who left no stone unturned to carry on the good work of the missionaries.

These dedicated women toiled and moiled to make the school steer 'forward' and soar high almost to the ethereal regions of the eagle, that adorns the school crest. There were women, missionaries and lay Principals who were indeed eagle eyed to see the distant future over the immediate present, dreaming of the day when this institution "would stand on a par with -nay- stand head and shoulders above her sister institutions. The fact that she is today a leading Christian Girls' School in the whole of the Northern Province and the clamour for admissions every year end are an indication of her high standard of education and discipline. It is no exaggeration to say that the dream of the builders have become a reality today.

Chundikuli Girls' College is proud of her products, her alumni, who have filled the professions; be it medicine, the social services, the Dramatic Arts, Management or teaching here in Sri Lanka as well as in many other parts of the world. Her past pupils are women of rare calibre and dedication. In them is reflected the words of Dr. (Miss) E. M. Thillaiampalam "Through your devotion to truth and spiritual strength derived from your faith and our Lord Jesus Christ, as the Saviour of the world, shall a new womanhood of Lanka grow and blossom." It is left to the present generation and the generations that are to follow to walk in the foot steps of their predecessors maintaining the good discipline and the traditions of C. G. C.

May the Lord be blessed and praised for shepherding C. G. C. down the years. May the flame of loyalty that was enkindled in the hearts of her pupils, re-ignite itself when they gather in their hundreds and celebrate the Centenary of their Almamater. May their joy be full as they read once again these lines from Sir Henry Newbolt's poem

### *The Best School of all*

*“ We'll honour yet the school we know  
The best school of all  
We'll honour yet the rule we know  
Till the last bell call,  
For working days or holidays  
And glad or melancholy days  
They were great days and jolly days  
At the best school of all.”*

# Prize Day - 1994

## PROGRAMME

- College Hymn* — **Forward be our watchword**
- Prayer* — **Rev. S. P. Nesakumar**
- Welcome Song*
- Principal's Report* — **Mrs. L. P. Jayaveerasingam**
- Tamil Speech* — **Krishnal Subramaniam**
- Distribution of Prizes* — **Mrs. Rajalakshmi Balasundarampillai**
- Address* — **Prof. P. Balasundarampillai**
- English Speech* — **Ruth Dilukshi Murukesapillai**
- Chairman's Remarks* — **Miss S. Sinnapoo**
- Vote of Thanks* — **Miss Rathy Rasiab**
- Seconded by* — **Theivika Vathsala Vijiadharma**  
(Head Girl)

*Hymn for Ceylon*

# Prize Day - 1994

## PROGRAMME

College House

10.15 - 11.30

Prayer

11.45 - 12.15

William Shakespeare

12.15 - 12.45

Mr. L. P. Jayaraman

12.45 - 1.15

Michael Salvendy

1.15 - 1.45

Distribution of Prizes

1.45 - 2.15

Mr. P. Balasubramanian

2.15 - 2.45

Mr. P. Balasubramanian

2.45 - 3.15

Mr. P. Balasubramanian

3.15 - 3.45

Mr. P. Balasubramanian

3.45 - 4.15

Mr. P. Balasubramanian

4.15 - 4.45

Mr. P. Balasubramanian

4.45 - 5.15

Mr. P. Balasubramanian

5.15 - 5.45

Mr. P. Balasubramanian

5.45 - 6.15

Mr. P. Balasubramanian



# The Principal's Report 1994

The Chair person Prof. Balasundarampillai, Mrs. Balasundarampillai, Parents, Old girls and friends. It is indeed a privilege to extend a warm and cordial welcome to you all who have felt, that it is worthwhile, to encourage our students, on their academic achievements, by being with us this morning.

To our Chief Guests Prof. and Mrs. Balasundarampillai we have a special word of welcome.

We at Chundikuli are proud to claim you Sir, as our own, because all your sisters had their education here.

The pursuit of excellence is the ideal we instill into our pupils and it is therefore fitting that we have with us today, as our chief guest, a worthy son of our soil. He hails from a blessed and intelligent family, for all the eleven Ponnudurai children have gone through the portals of the University. This indeed is a very rare feature, that brought great pride and honour to their parents, and I don't exaggerate, when I say, to his place of birth Karampon too.

Prof. Balasundarampillai has held a brilliant record at school and at the University. He started his schooling at Shanmuganantha Vidyasalai, Karampon. He then proceeded to St. Anthony's college, Kayts and completed his secondary education at Jaffna Hindu College. He passed out from the University of

Ceylon, Peradeniya, having obtained a B. A. Hons. degree in Geography in 1965. He served as lecturer in Geography at the University of Ceylon, Peradeniya from 1965 to 1980. From 1980 upto date he serves as the Professor of Geography in the University of Jaffna. He is the Dean of the Arts faculty of the Jaffna University. He is also the visiting Professor of the University of Durham.

He has published a number of research papers and is keenly interested in development work. He has also specialised in urban and regional planning and is actively involved in higher education and higher education extensive programmes. Jaffna is fortunate to have the services of Prof. Balasundarampillai whose dream is to make everyone an educated man. He has introduced a number of courses for the external students and we are indeed grateful for his dedication, Commitments to scholarship, research and learning. Sir, we have no doubt you have a brilliant future ahead of you for all your hard, selfless and dedicated work in the University of Jaffna.

To you Mrs. Balasundarampillai we extend a warm and affectionate welcome. The quiet but efficient and gracious manner in which you have played the very important role of a professor's wife as well as that of a teacher, no doubt, has enhanced the prestige of your illustrious husband. Our pupils are looking forward to receive

the prizes and the awards from you. We thank you most sincerely for graciously consenting to take part in the festivities of today.

Our grateful thanks to our Manageress Miss S. Sinnapoo for so kindly consenting to take the chair this morning. We thank you Madam, not only for your presence here today but also for the interest you take in the affairs of our school, for the help and guidance you so willingly extend to us.

We much appreciate the presence of our chaplain Rev. S. P. Nesakumar and Mrs. P. Jeyarajah, President, Old Girls' Association Jaffna, who are deeply interested in the college, contributing much towards the well being in a variety of ways. We welcome them most warmly.

The report I am presenting you today covers a period of one year since our Prize Day last September.

### **Enrollment :**

Our number on roll is 1293, the break up being 389 in the primary school, 603 in the middle school and 301 in the upper school.

### **Staff**

We have on the staff 53 teachers of whom 11 are trained Graduates, 18 are graduates, 11 are trained teachers and 4 are Advanced Level qualified and Others.

Miss Thayalini Ganeshalingham and Miss Rathy Rasiah returned to us after successfully completing the Diploma in Education at the University of Jaffna and Mrs. Ruby Jeyaruban retur-

ned after the primary training at the Training college Kopay. Mrs. Latha Mahendran and Mrs. Kailajini Sahayarajah are following the course in Diploma in Education at the Jaffna Campus. Miss Hannah Punitharajah is following the Primary training course at the Kopay Training college.

Miss Chithra Kanapathipillai joined the staff in 1990 as an uncertificated teacher in the primary school but later graduated and served the school faithfully as a teacher of Tamil for Advanced Level classes. She left us to get married. We wish Chithra and her husband Gnanapandian a happy married life.

Miss Vasuki Sathananthan, our dance teacher was with us for only a year. During her short stay she did very good work both in the class and in the extra curricular activities. In a quiet unassuming manner she contributed much to the life of the school.

Miss Amutha Somasundaram joined the staff in 1991 and left us to pursue her studies at the University of Jaffna in 1994. We thank her, for her valuable service to the school.

Miss Uthaya Singarayar, our Physics teacher was with us for two years and later resigned to go to Canada to get married. She was a very quiet lady who served the school loyally.

Mr. K. P. Mahalingam was on the additional staff and resigned after serving the school for 10 years. We thank him for his services.

Miss Nithiyasivam, our Art teacher also left us to get married. Durin

her short stay she created a great interest in the students for the subject.

We have had the following additions to the tutorial staff. Miss Luxmy Shanmugam B. A. English, Miss Vasuki Sockalingam B. A. Tamil Honours, Miss Jenitha Krishnapillai B. A. Geography Honours, Miss Krishnaveni Ponnampalam B.Sc. Honours, Miss Subashini Nalliah Miss Salome Navaratnam Advanced Level and Mrs. Kulasingam a retired English trained teacher. We welcome them and wish them a long, happy and meaningful stay at Chundikuli. We are happy to appoint Mrs. P. S. Rajaratnam as the librarian for the upper school and Miss J. Mariyanayagam for the lower school in the same capacity.

### Examination Results

At the G.C.E A/L examination held in August 1993, of the 113 who sat the examination, 93 passed in 4 subjects and 9 in 3 subjects and 82 qualified for admission to the University.

Out of the 66 science students 57 passed in 4 subjects. Of the 30 commerce students 24, and of the 17 Arts students 12 qualified to enter the University.

At the G.C.E. O/L examination 96 were presented and 87 of them qualified for Advanced Level studies, 11 girls had seven distinctions, 10 had six distinctions and 12 five distinctions. The music results have still not been released.

At the G.C.E. A/L examination held in 1992 04 girls entered Medicine, 2 Bio Science, 01 Engineering, 03 Physical science, 01 Management Studies, 02 B. com, 05 Arts and 01 Law.

## CURRICULUM

I am happy to announce that in addition to English, Tamil, Christianity, Hindu Culture, Geography, Carnatic Music and Drama & Theatre, we have introduced History as one of the subjects in the A/L Classes. Thus our A/L Arts students are provided with a wide choice of subjects.

### Extra Curricular Activities

A great deal of enthusiasm was evinced by our students in games and athletics. The upper school sports meet was held on 12th Feb. with Mr & Mrs. Thyagarajah as chief guests. The primary sports meet was held on 17th Feb. with Mr. & Mrs. Kamalanathan as Chief guests. In the District Athletic meet conducted by the Education Department our girls secured four first places, seven second places and six third places.

Our under 19 and 17 netball teams became Champions in the Zone matches but at the District Level our under 19 came third. Our congratulations to Uduvil girls' school on becoming Champions.

A number of our girls have shown great interest in Badminton and Table Tennis and we sincerely thank Mr. Karthigesan and Mr. Mohan for coaching them.

### Religious Activities

The S.C.M. met regularly on Tuesdays. The annual camp was held during the first term. They participated in the combined weekly Wednesday service and the annual carol service with St. John's College. Easter Bajanai was held on April 8th in the church. We

thank the the teachers for the valuable time, spent in training the two choirs.

Saraswathy pooja was celebrated. The Catholic girls meet regularly on Wednesdays.

### **Guides and Little friends**

The guides under the leadership of Mrs. Jebaruban and Miss S. Nalliah have been carrying on guiding well. Two of our girls attended the camp held at Hindu Ladies College.

### **The School Societies**

The G. C. E. A/L Union, the Literary Union, the Science Union, the Commerce Union have had their meetings on Tuesdays. The Science Union had their Science Day on 21st January with Prof. Parameswaran as their Chief Guest. The Commerce Day was held on 31st January with Mr. M. Nadarajanderam as the Chief Guest and the highlight of the day was the release of the book "Porulial Munnokku."

(பொருளியல் முன்னோக்கு)

### **Clubs**

The Red Cross, The Interact, the Leo, the Social Service Clubs participated in many projects both within the school and outside and have been true to their motto "Service above Self".

### **Tamil Manram**

The Tamil Day was held on the 16th of March with Prof. & Mrs. M. Shanmugathas as Chief Guests. They organised competitions on a wide spectrum of language activities and awards were given to the first three places in each class.

### **English Union**

The English Day was held on the 4th of June with Dr. & Mrs. Suresh Canagarajah as Chief Guests. Competitions were held in Elocution, Oratory, Essay writing, Verse writing, Short story writing, Reading, Poetry reading, and Singing. Awards for the first three places were given for each class at the English Day.

### **The College Magazine**

Releasing a Magazine is a heavy task these days and I sincerely thank the Editors Mrs. A Navaratnam & Mrs. P. Sithamparanathan for executing the difficult task so well.

### **Hostel**

There are 25 boarders residing in in the hostel under the close supervision of Miss P. Soosaipillai. My grateful thanks to her and the hostel staff for seeing that, everything possible is done for the comfort and well being of the boarders.

### **Old Girls's Association**

The Jaffna O. G. A. Committee meets regularly every month and the annual reunion was held on the 10th of June. They also had a sale to raise funds for the Centenary of the College. The Colombo O. G. A. has undertaken to release the Centenary Souvenir and I am grateful to Mrs. Indranee Abeyasekera & the Committee.

### **Thanks**

We owe a debt of gratitude to our benefactors abroad- the Christian Children's Fund of Canada - with whose help the school has been able to grow from

strength to strength. We are grateful to the field work officer Miss Leslie Collins for visiting our projects and understanding our difficulties.

I wish to thank the Manageress Miss S. Sinnappoo, the Advisory Committee, & the Governing Body, for their help and guidance. My sincere thanks to the Government Agent Mr. K. Manickavasagar and his officers for the many ways in which he had been helping the school.

My thanks are also due to the two Vice Principals Mrs. T. Rajaratnam & Mrs. M. S. Devanayagam and the Lower school Supervisor Mrs. C. Vijiyadharm for sharing my responsibility and being a tower of strength to me. My thanks are due to the tutorial staff, clerical staff, hostel staff and minor employees who have always shouldered extra work most ungrudgingly and cheerfully.

Let me also thank the Head girl & the Prefects for their help and co-operation in all the activities of the school and in the maintainance of discipline.

My thanks to all the prize donors for their generous contribution.

The following old girls have donated valuable books to our Library and we are deeply grateful to them.

The Joseph sisters, Kowshalya & Niranjala

The Sothirajah sisters, Thanja, Niranja & Anuja and Mrs. Sarojini Sabanathan.

Finally ladies and gentlemen we thank you most sincerely for your presence today and the co-operation you have extended to us in many ways.

We thank God for the many mercies and our earnest prayer is, that He who called us to His services will make us worthy of our calling. As St. Paul says in his Epistle to Timothy – “but I am still full of confidence because I know whom I have trusted and I am sure that He is able to keep safe, until that day what, He has entrusted to me”.

*Thank you*

(Mrs. L. P. Jeyaveerasingam)

**PRINCIPAL**

# PRIZE-DAY ADDRESS

by

*Prof. P. Balasundarampillai* B. A. Hons. (Ceylon) Ph. D. (Durham)  
(Dean, Faculty of Arts, University of Jaffna.

The Chairperson Miss Sinnappoo, Madam Principal, the Chaplain, Rev. S. P. Nesakumar, Parents, students and well wishers.

It is a great privilege to be here today as Chief Guest on the occasion of the Annual Prize Giving of Chundikuli Girls' College. I would like to thank the Principal and the College for inviting me and my wife as Chief guests to this function.

For more than a decade, life in the North has been affected due to the war situation and other related calamities. In spite of all these difficulties the school system continues to function with the determination of the parents and the dedicated service rendered by school principals, teachers and educational officials. Your school has been fortunate to have had dedicated principals and teachers throughout her long history. Because of their sincere service the College has emerged as one of the leading Girls' Colleges in the North.

I am not a stranger to this College. My two elder sisters studied in this Institution in the 1950's during the time of Dr. (Miss) Thillayampalam who was the Principal of this College then. She too hailed from my area. My two sisters who studied here are doing well because of the type of education imparted by this College.

Today I would like to touch on some of the problems affecting the edu-

cation of this country and specially on the educational problems in the North. When compared to South Asia and other developing countries. Sri Lanka is in a better position in socio-economic level due to the achievement she has made in the educational sphere, specially in Primary and Secondary education. Though our per capita income is around 550\$, our standard of living or socio-economic indicators (Literacy, womens' education, life expectancy) are comparable to that of developed countries to some extent. This we have achieved through our good system of education and health services.

Over the years the standard, quality and opportunity of education have been on the decline due to a number of reasons, such as poverty, displacement and war. The on going war in the North and East and poverty have affected the education of the children in the North. The rate of dropouts of the student population from the formal schooling system has been increasing over the years. Another main reason for this decline in Sri Lanka is that there is no compulsory schooling system. To prevent dropouts and improve primary and secondary school attendance, the government must make schooling compulsory for all children up to 16 years like in many developed countries.

A number of research work was carried out in America among the

Blacks to find out the reason for their backwardness in education. On the reasons given by the Black leaders for the backwardness, educational researchers came to the conclusion that school makes no difference but it is the family that makes the difference. (Economic background of families)

To overcome poverty and the poor socio-economic background we should try to bring back the boarding system. You are aware that in the 1950's and in the 1960's almost all the leading Colleges in Jaffna and other places had hostels which contributed a lot to the educational advancement of children from rural areas. Over the years due to the escalating cost of living and other factors-such as tuitions and district quota system of University admissions, a large number of hostels and schools were closed down. Even today some schools do have hostels, but the number of students in the hostels is small. I am happy to note that your school still has a good number of boarders. This will help to improve the education of the poor and the rural children.

The other distressing factor is that the advanced level students are moving away from the school system and becoming more and more dependant on tutories. This trend is not desirable and we have to arrest it and bring back the G. C. E. A/L students within the school system. Only then they can enjoy both the curricular and the co-curricular activities in the schools. Principals, educationists and parents should pay more attention to this problem.

Now I would like to highlight some important draw backs in our higher

educational system. The tertiary educational opportunities in Sri Lanka are very much restricted in comparison to that of many other South-Asian countries. Nearly 30,000 students are in our University system. This student number, when compared to the total population of the country 17.5 million is very low. Countries such as-India, Bangladesh and Pakistan have more tertiary level educational opportunities than that of our country. In Sri Lanka annually more than 150,000 students sit the G. C. E. A/L Examination in order to gain University admission. However including affiliated University Colleges and Technical Colleges, the annual intake is around 10,000. There is no other effective system to cater to the drop-outs of the Advanced Level students, who fail to enter the University. Action should be taken to initiate the tertiary educational and curricular opportunity to cater to a large number of G. C. E. A/L school children, and other adult population who want to study while in job to improve their knowledge and skill. The government should establish more tertiary educational Institutions in this country to overcome admission problem. All these years the educationists have spent most of their time in evolving criteria of selection rather than quantum of selection. Regarding this problem we can postpone the expansion for a while. But sooner or later we have to find a way to admit more students to the higher educational institutions in the country.

The gaps and delays are other important problems, in our educational system. Our schooling duration is relatively longer than in many other countries.

A Sri Lankan student has to study 14 years to follow the G.C.E A/L course, where as in England and in India one can complete his school career after 12 years of education. So we have to consider reducing the schooling years to 12 years in our country. In this way we can save money and time.

The delay in admitting students to the Universities after their A/L examination is getting longer and longer over the years. For example the students who sat the G. C. E. A/L Examination in 1992 have not yet started the university course in many Universities. Those who sat in August 1993 are awaiting their University admission results. Thus a large number of the student population is idling without proper direction. Therefore educationists must initiate early action to reduce the gaps and delays in the system of education,

The students who do not get proper advice on subject selection or course selection may face a lot of difficulties in gaining admission to the University of Sri Lanka. On one hand University admission becomes difficult for some University courses and on the other hand there are no students to be admitted even at a lower cut off points. For example, The University Grant Commission is admitting students to the English course with 200 marks. But we are unable to find enough students

with English as a subject. I understand that only in your school in the whole of the Northern Province the students are offering English as a subject at the G. C. E A/L Examination. Another example, I would like to mention about is the special admission to linguistics. One has to offer two languages in the G. C. E. A / L Examination to gain admission to the University, under special admission in linguistics. More than 100 students are admitted to the Universities to follow the course in Linguistics, but not a single Tamil student gained admission, due to the fact they didn't offer two languages at the G. C. E. A/L Exam. Hence proper advice should be given to the students regarding subject combination and course selection. This will help more students to gain admission to the Universities within the existing admission system.

I have mentioned a few important problems in education which you can consider and articulate your views to ease the situation and accelerate socio economic development of our land. Good educational system is a free requisite for any country to maintain socio economic development with rapid growth.

So educational draw backs should be eliminated to achieve the rapid development to meet the aspirations of the people without delay.





# THE PRIZE DAY – 1994




**The Procession**

**On the stage**



**The Principal's Report**



**The Chief Guest's Report  
Mr. P. Balasundarampillai**



## The Teachers' Day at Chundikuli Girls' College

I have great pleasure in presenting the report of the Teachers' Day celebrated at Chundikuli Girls' College on 6th October 1994.

The Celebration was organized by the prefects and students in honour of their teachers.

The day commenced with a thanksgiving Service at St. John the Baptist Church. The guest speaker at the service was Rev. Dev. Anandarajah. A special song was sung by the staff of Chundikuli Girls' College and St. John's College.

The Service was followed by a programme in the College. It began with a procession of the staff led by the Chair-person Miss S. Sinnappu, the guest speaker Rev. (Dr.) Selvaratnam, O.M.I. and the Principal Mrs. L. P. Jeyaveerasingam. Standing on the dais the teachers sang the "ஆசிரியர் கீதம்". At the end of the song, the prefects and monitors honoured the teachers by garlanding them. The O. G. A. gave the teachers a token of love and gratitude in appreciation of the dedicated service rendered by them. The students then sang a very meaningful song praising the service of the teachers. This was followed by the Principal's address.

The Chief guest Rev. (Dr.) Selvaratnam gave an inspiring, instructive and interesting talk. A special mention must be made of the talk given by Mrs. A. Navaratnam, a member of the staff. She requested the students to have confidence in their teachers. She also

made them aware of the fact that the teachers had devoted themselves to the task of preparing each and every student to face the world.

Commendable speeches were then made by the Head girls of the Upper school and the Lower School.

After this solemn ceremony we witnessed a very interesting entertainment by the teachers and students. A tamil song sung by the staff dressed in colourful kanchipurams was well appreciated. The "Whispering Hope" was sung by some of the members of the staff clad in white and red. The students then entertained the staff with a variety of items mostly based on the teacher-student relationship.

The whole programme revealed the talents of the teachers and the students. This was a day that brought the teachers and the students to a better understanding of each other.

We congratulate the Board of Management, the Principal and the staff for the yeoman service they are rendering and I hope they will continue to maintain the high standards of our Alma-Mater. The hard work, the dedicated and self-less service of the teachers will contribute to the creation of an educated, enlightened and a disciplined society.

May the Lord protect and guide our Alma mater for ever and ever.

Mrs. J. M. Sivapiragasam  
Vice-President O. G. A.

# Students' Section:

**Prize Winning entry – Seniors.**

## How good is Music

In this fast moving world filled with many heart moving entertainments music has taken an important part in many lives. Music does not reach only man's ears but it touches man's innermost soul too.

The singing of the birds and the sweet humming of insects have touched many a weeping soul. Music can do wonders to its hearers. It brings peace of mind and fills the heart with happiness. Sweet music fills the disheartened with hope. It gives courage to the broken hearted and the frustrated and it gives solace to the troubled minds. Good music often has a wonderful effect upon the feelings of even ignorant people. A poet once said, "Music hath charms to soothe the savage breast". and the poet Dryden asks "what passion cannot music raise and quell?" The hearts of marching armies are filled with courage and confidence, by the music played by the regimental bands. The solemn music played in churches and cathedrals fills the worshippers with reverence and a divine power overcomes them. The sweet and gentle lullabies sung by mothers send restless and fretful children to sleep. Music is a soothing balm to those living under stress and strain. Music calms the ago-

nized mind that's searching for love in an unloveable world. Music makes life worth living.

The sweet music that flows from harps, lyres and violins heals many a hurting wound both in the body and mind. Music is an ocean of fantasy. It brings sweet memories of the past and carries us to a dreamland of the future. It makes man forget the misfortunes of the past and encourages him to live in the present. Lonely souls have found shelter under the comfort of sweet music. The power of music fills us with strength to face life's battles as they come our way.

Each man has a special love for music which grows within him as each day passes by. Yes! Music is good for us. Let nothing stop us from listening to the sweet music that flows our way.

Fine music has a refining effect. It rouses noble emotions. Therefore the taste for music is worth cultivating. It is my humble view that music should and must play an important part in our lives.

**Lydia Rukshi Murukesapillai**  
*Year 12 Science,*

# PEACE

What is it black or white?  
Asked the man full of spite.  
If it be black just like night  
I shall fight for my right.  
But wait said the sage  
Do not be savage  
I see a thing so wide and long  
Which is sweet and kind and strong  
This much costs so much and more  
For me to see and fully pour  
What crime this to rob the poor  
It shall be worse than the cure  
Who says so-you or me?  
Then of course there's no more to see  
Thus between us there's no pull  
And peace and harmony never too full  
Of course yes that's what it seems  
But I call a truce on what it means.

**Theivika Vathsala Vijiadhama**  
*Year 13 Arts*

# The Morning Rush

Big fat raindrops falling on head  
I wake up to see a pool on my bed  
Time to wake up sister dear  
Shouts my brother grinning from ear to ear  
Try try again, is his policy I know,  
For he would wake me up through rain and snow  
Shouts of laughter shake the house  
As I land on the floor with my leg on my nose.

A race is run to the bathroom door,  
A crash, and I find myself on the floor  
Curses flow out from my lips  
Till on my ears my mother nips.  
It's a miracle the bathroom is free  
I rush in and lock before someone outwits me,  
Oh how horrid the toothpaste's taste!  
It is the shaving cream, I realize in haste !

Uniforms I think are stupid and silly too  
As it strangled me as tight as a screw  
A helping hand rescued me  
And I rush through my dressing as I drink my tea  
What business has my shoes on my sis's  
So long it's found I couldn't care less  
I put on my socks in very high spirit  
Till my brother roars "that's mine you nitwit !"

A notice ought to be sent to Guinness book it must  
"Is she gone? Oh dear what a child?"  
Says my father who makes me wild  
Are you in the same plight too  
Then be sure! My sympathies are with you.

**Damayanthi Theivendran**  
*Year 13. Science*

# Apprehension

Apprehension. That is what nearly two hundred thousand people have been feeling from last August. You must be wondering why only from last August. Simply because the exam that decides all these peoples' future was held last August.

The A/L exam was held as usual in August. Since then all of us, two-hundred thousand, have not had one moment of peace. That is of course excluding those who are at the very top, and those who are at the very bottom. We 'inbetweens' as we call ourselves, are really having a hard time.

Soon after the exam there was this tension of not knowing whether the answers offered by us were right or wrong. Every morning was greeted with the fear that yet another question might have been wrongly answered. Even our teachers and masters were not sure of the answers. This situation lasted till the arrival of the hated "SCHEME". By this time of course we had forgotten what answers we had written on our papers. So after the rush and 'hallabaloo' to get the scheme of a certain subject imagine our frustration when we can't remember whether or not we wrote that point (which seemed insignificant at that moment) that carried 5 marks. And why we did not write that equation which, except the examiner, no one had thought of offering as a solution?

After this period of turmoil comes the happy period. This period starts when we start to forget the mistakes we made. In this period parents will be most astonished to hear their child, who soon after the exam had said that if he passed it would be a miracle, say that he has a chance to get into the university. But the best Tonic to revive

lost memory is the news that the results will be out "NEXT WEEK".

After two weeks of sleeplessness. One week before the results (what am I going to get) and the other week after the results (will I or will I not enter the university) we two hundred thousand get hunted and haunted looks. If some one sees us on the road, inevitably this is the conversation.

He: What were your results?  
I: mumble mumble mumble  
He: Do you think you will get university  
I: mumble mumble mumble  
He: Can't say, you may not you know.  
You are a border line case.

The fighters in us resolve to go through the exam again. The rest of us, who simply can't pick up our books again after putting in so much hard work get depressed. It is at about this time, that the government decides to send the cut out for the batch before us. Pouring oil on a burning fire is what they call it I think. It is great that we are sane yet. But after this.....

"O God!" we say "it could not have gone up this much". And then if it is so high for the batch before us what is our cut out going to be?

*This situation will last for*  
**ONE YEAR**  
*Till our own cut out comes*

Dear government. If you can send both the island as well as the district rank of each student with the A/L results, WHY?

Dear God WHY?

**WHY CANT YOU SEND OUR MARKS AND CUT OUT AS WELL?**

**Nishanthi Ganesaratnam**  
*Year 13 Arts( 94 Batch )*

# SPACE RESEARCH — Is it for the benefits of man.

In the past ten or twenty years, space research has developed by leaps and bounds unlocking the mysteries of space that has puzzled man for many centuries. Space research has helped man to reach towards a better life on the planet earth, but it also has become the tool for destruction of the human race. Space research today, diverts into two opposite directions. One which is the peaceful exploration of the outer space and the other which seeks to turn space into the battle ground of great powers.

Space research has helped man in solving problems which hitherto has had no solution. Setting up of satellites in outer space has made possible, advanced communication, linking the nations of the world. Space research is used to forecast and to analyse global weather patterns. Space research is also used to broadcast television programmes linking the countries more closely. It is also equipped to pick up distress signals, which have saved countless lives in air, sea and from other accidents. Thanks to the weather satellites - prior warning about typhoons and hurricanes have been given.

Space research and its development has in turn given birth to a new science — space bio-technology. Scientists today have the necessity to test and develop new kinds of medicine and plant life. The discovery of super pure protein is an example. Due to advanced space research scientists were able to unlock the mysteries of the Halley's comet,

which has roused the curiosity of man for centuries.

On examining the current trend in the growth of the world population it is possible to predict that the earth will not be able to contain its over population in future, and the lack of resources would threaten the survival of many. As a result it has become necessary for man to look for other fields to obtain resources, and the outer space suggests itself as the obvious answer. Development in space research would give the ability for man to tap the hidden resources of other planets, and the important minerals would become a not too distant reality.

However space research has advanced in such a manner that it holds a hidden danger for man. In this present world situation there is a stockpiling of nuclear ornaments, both by the U. S. and Russia. These countries are using space research to develop more and more deadly weapons and outer space is also used to test these space based weapons. Testing of nuclear weapons in space has resulted in contaminating the outer space and it is sure that it would affect the planet earth too.

Space technology is a result of human intelligence and thought, it is a powerful aid to help man. It is up to man to use it in a beneficial manner, and if it is used mindlessly it would cause great danger to human beings.

**Anuloja Pathmapalan**  
*Pre A/L Science.*



# “ He Who Laughs Last Laughs Best ”

*Hi Readers,*

I'm sure it would be a change to read a few jokes after reading a variety of worthy articles.

Laughter does a lot of good to your health. There are many meaningful sayings about laughter. 'Laugh and grow fat', 'Laughter is the best medicine', 'Laughter is the key to happiness' are just a few sayings. So dear friends, put away all your cares and woes aside and get into each joke and laugh as much as you can.

★ One day a doctor went into a restaurant and took a seat. A waiter came up and gave him the menu card. While the doctor was going through the list of eatables, he noticed that the waiter was scratching himself. "Do you have eczema" asked the doctor, "Sorry Sir" replied the waiter, "you have to order things only from the menu card".

★ A little boy obviously lost, stood at a street corner watching the busy crowds of shoppers, with anxiety. Finally he walked up to a policeman. "Excuse me" he said "but have you seen a lady without me?"

★ Little Micky came running home from school, very excited as a cute little bunny named snow-ball, used in his nature-study class, was to be given to the lucky child whose name was to be pulled out of a hat the next day. To participate in the draw

each child had to bring a note from home saying that he would be allowed to keep the pet if he won it.

The thought of another pet to cope with unnerved his mother but reasoning that their chances of losing were pretty good with 28 other pupils in the class, his mother gave him the note.

That afternoon the boy rushed in announcing ecstatically that snow-ball was his. "You mean that out of the whole class you won the rabbit?" asked his mother incredulously. "well" not exactly" Micky replied. I was the only one with the note".

★ A mother and son were digging the soil, in search of earth-worms as they were good baits to be used for fishing. "I've found an earth-worm mom" shouted the son. Mom after examining it closely replied "Oh no dear, he's not an earth-worm". Seriously the son questioned, "From which planet is he then?"

★ A mother made great preparations for the great tea-party, she was going to give all her friends and neighbours. She made every single thing look nice and clean.

On the day of the tea-party her 4-year-old son appeared in front of all the guests dirty and dusty from head to foot. "Where have you been you naughty boy?"

asked his mother. "I was only playing under your bed" he replied.

★ "It's time we thought about our daughter getting married", said the wife to her husband. "Oh! what's the hurry" he answered. "Let her wait till the right man comes along. "Why wait?" she replied "I didn't".

★ When a wife found her husband trying to sew on a button, she told him that the thimble was on the wrong finger. "Yes, I know," he answered. "It should be on yours!!!".

★ Two cub-scouts whose younger brother had fallen into a shallow pond rushed home to mother with tears in their eyes. "We're trying to give him artificial respiration" one of them sobbed, "but he keeps getting up and walking away."

★ A mother hearing her 5-year-old son screaming in the play-room rushed up, to find the baby pulling his hair, "Never mind" she tried to comfort him. "Your baby sister doesn't know that it hurts you." She hadn't been out of the room for a minute when more shrieks sent her running back. This time it was the baby crying.

"What's the matter with the baby?" she asked. "Nothing much" he replied calmly, "only now she knows."

★ A custom official was examining a suitcase in which an undeclared bottle of perfume was hidden. As his hand roamed to the danger zone, the woman's small daughter (in great excitement) squealed, "Oh, Mummy, he's getting warm isn't he?"

★ "How do you like my new evening dress?" asked a wife from her husband. "Pretty but confusing." "What do you mean by confusing?" "Well! I can't decide whether you're on the outside trying to get in, or on the inside trying to get out."

★ A little boy while explaining why he didn't mind wearing spectacles said. They keep the boys from fighting me, and the girls from kissing me."

★ The twins knelt down for bed time prayers. Little Clara prayed first, concluding, 'Amen' Goodnight God. Now stay tuned in for clarence.

Collected by: **Menaka Gunaratnam**  
*Pre. A/L Sci. 'A'*



## Now I'm on my mother's lap

Now I'm on my mother's lap

Narrating some nursery rhymes

"No one could sing as sweet as you

My darling little girl" says mother.

And dear father with face delighted

Carried me away from my darling mother,

"Dance for me my dear, dance for me"

Asked he in a voice as sweet as honey.

With pride leapt I from my father's arms

Eyes twinkling, face smiling, to dance I did begin

Holding my skirt to and fro I did swing

Watching my father's broad grin.

A few seconds this happiness did last

For I fell down in a flash

Tears pouring I, lay on the floor

Bitterly crying 'Ammah Appah'


Suddenly I woke up only to know

That my father and mother are no more

It was all but a dream.

For I am an unlucky orphan

**Uma Nagendran**  
*Pre A/L Science A*



## The difficulties of choosing a career.

It is not easy to choose a career now a days. Hundreds of students are leaving schools and universities every year to seek employment in the various professions, though employment opportunities are not increasing proportionately. As a result, there is a lot of unemployment.

The inability of the various professions to absorb all those seeking employment makes the choice of career more difficult. Before one leaves school or a university, one has many plans and ambitions and confidently thinks that choosing a career will not be difficult. But when the time comes to choose a career one finds that there are others with better qualifications waiting to enter the same profession. So the disappointment sets in, and they look out for any other kind of employment. In some fields of employment there may be a limited number of opportunities. But at the same time a large number of qualified persons may be seeking to enter these professions. Those failing to enter these fields end up by being under employed. In this way many who wanted to become planters or field as-

sistants in the estates of this country, ended up as teachers and clerks.

The lack of institutions where people could develop the skills necessary for a particular career, makes the choice of a career even more difficult. For example, if one decides to become a computer programmer one has to receive some training and instruction in a computer training school. But if there are no such schools available, one is compelled to think of some other career. On the other hand, even if there are institutions where one could gain the necessary skills, one may be not be able to gain admission, due to financial problems.

Therefore even if one has all the academic qualifications and intelligence for a career one has chosen, one's temperament may not suit to make a success of that career.

All these indicate the difficulty in choosing a career. Only a few are able to enter the professions of their choice.

**Dhanusha Spencer**  
*Pre A/L - Commerce*



# Experiences of Examination

The G.C.E. O/L Examination was fast approaching. There were a few months left for the exam. Whatever I studied at that time was not sticking in my mind. I was experimenting various methods suggested by my classmates to keep in mind whatever I studied.

Social studies was a bitter subject for me. No sooner I took the social studies book, I began to doze. When I told this problem to an intimate friend of mine, she suggested that I submerge my feet in a basin of water. I gladly followed her suggestion to study social studies.

One day after dinner I got into my room with a basin of water. It was almost 9.00 pm. I submerged both my feet in water and started reading the social studies book. For about half an hour I studied social studies without any difficulty. Thereafter I felt very comfortable and experienced a feeling of ease.

I felt that I was a star in the sky and flying in the sky along with other stars. Suddenly I felt someone patting me on my back and I came to my senses. I saw my mother standing in front of me!! My first experiment had ended in failure.

I thought of trying another experiment which I had read in a book. It was about a method to improve the power of concentration. I had to mark a dot on the wall of my study room and without any distractions, look sharply at the dot for a few minutes and increase the time slowly everyday. I tried this experiment too.

I got up early morning and put a black dot on the wall of my study room, where there was no window. I sat about six feet away from the dotted wall, cross legged. I did not know how long I was in that position. Suddenly I heard a knock. I awoke from a good slumber to find my mother standing in front of me!!. Alas a second failure!

I wanted to test yet another experiment which I remembered having read in a magazine. It said that if one stood upside down, the flow of blood to the brain increases and what you studied at that time would never be forgotten. So one early morning before dawn I kept my social studies book upside down leaning it on the shaded lamp and I stood on my head. Although I was feeling very uncomfortable I continued reading the book set upside down. Due to the shaded lamp the room was rather dim.

All of a sudden I heard a scream, I fell down from my upside down position on the lamp breaking it to pieces. What actually happened was my mother not seeing me on my bed had entered my study room. On seeing a human body hanging upside down in the dimly lit room had thought that some demon had entered my room.

The next day, my mother and I ran a high temperature!!!

Marina Joyce James  
Pre. A/L Science 'A'

## “ We are better here than there ” - Leigh Hunt

We are now living in a land where our quest for freedom has left us battered by the storms of persecution. Daily people are dying; many are being injured; some are leaving their homeland. We begin to question each other as the famous poet Bob Dylan did “ How many deaths will it take before they know that too many people have died? How many full stops must be put before they put a permanent full stop? The answer my friend is blowing in the wind.”

We may all think how wonderful it will be if we can all fly away to another country. But remember! All that glitters is not gold. We may go seeking for green pastures abroad but I am certain we will be greatly disappointed. Here I join Leigh Hunt in saying “ We are better here than there ”

In India almost every state is upside down. In Tamil Nadu graduates are unemployed. This has caused much depression and dejection among them. In Kashmir there is terrorism. Their days are spent in curfew. Schools are not functioning. The youth are captured and thrashed. The “ Front line ” pages are filled with this cruelty. You have only to read this magazine to know what’s happening in Kashmir.

In Rwanda, the population of the country had dropped down drastically. The fresh clear ponds are coloured red. The waters which fed their children have lost their liveliness. Everyday, every hour, eighty bodies are floating. The “ Newsweek ” says ‘ There are no devils left in hell, all have come to Rwanda. ’ Daily, skulls, bones, mu-

tilated fractured bodies are dug by fishermen who are paid for their job, as those fishermen cannot fish in these pools of blood. Aren’t we better here than there ?

I cannot find words to describe the situation in Bosnia. All the Bosnian women are captured by the Burmean army. They are ill-treated in narrow jail cells. In America and Canada the youth are misguided. Instead of carrying books, they are carrying guns with them. They are rioting against the schools and the government. Everyday the youth in the countries are dying. Aren’t we better here than there ?

In our land too the youth are dying; they are sacrificing themselves, but in comparison to other countries the number is less. There is starvation here but not like the people who are starved in Ethiopia. Though we are frustrated, we have something to eat; a place to live and a shelter to sleep. We are no doubt dejected but there are people whose plight is worse than ours.

Therefore let us be happy and satisfied. But let us not be lazy and say “ That’s enough ” we must struggle to gain the goal. We must not get into the habit of saying “ we have nothing ”, our conditions will never improve”, “ We are left alone ” we must run away from this place. ”

Again and again I say to you my friends “ We are better here than there. ” Let us not wallow in the valley of despair but live bravely and courageously placing our trust in God.

**Krishna Subramaniam**

Pré. A/L Science

## Trust in the Lord — Do not be disheartened

God has not promised  
Flower strewn pathways  
He has not promised  
Sun without - rain  
Fun without pain  
God has not promised  
joy without sorrow  
Sadness without - a bright  
tomorrow  
God has not promised  
Roses without thorns  
Emptiness without fullness  
Happiness without worries  
Praise without blame

**But**, as we press through  
Life's weary way  
Let us remember and understand  
That black notes have music  
too.

God has promised  
Strength to the weak  
Sunshine shelter  
Love and peace.  
He has promised  
Rest to the weary  
Abundant blessings  
Everlasting happiness  
And joy forever.

**And So**, as we live  
We who are God's little children  
We who struggle in this merciless  
world  
Sandwiched between pressures, trials  
torments and temptations  
Let's go to the sacred chambers  
of our living God  
And claim His everlasting promises.

**Then**  
Our loving father will say  
"In the world, thou wilt have  
tribulations  
But behold! I have overcome the  
world".

**Therefore**  
Let us cast our worries and cares  
away  
And fall on our feet and open  
heaven's chambers  
Filled with His everlasting  
blessings  
That have no limit, and no measure

We read in the Bible "Heavens golden gates open and all His promises pour down as rivers" on all His little ones who eagerly call upon His name. To them God replies, My child you are important to me I care about what happens to you, your joy and sorrow are mine as well. I'm always by your side. Call me whenever you need me.

**Hence** In times of trials and tribulations let us not be disheartened. Let us say to Him "Lord, we are assured that your promises are never broken; they are always fresh as the early morning dew. Father we ask of thee.

May our tears form our rainbows "

**Dilukshi Murukesapillai**  
Year 13 Science

## Prize Winning Entry - Intermediates

### Jaffna in the year 2010 A. D

I felt very tired and went to sleep for a little while. When I woke up I decided to go out. As I walked out of the house I felt a strange feeling coming into me.

My! what a change I saw! The roads were all white as marble. Not a speck of dirt was seen anywhere. Everything looked as if polished. Some strange kinds of vehicles were going on the road at a terrific speed. They all looked like moving houses. No one seemed to be riding them, but they were all going as if by machinery.

As I walked along the road I saw that all the houses looked new. The houses were about sixteen storeys high. All the houses looked as if they were made out of building blocks. The houses were all in different colours. Strange coloured flowers and trees stood in the garden.

Then I began to walk along to go to some shops. I saw that all the shops were like houses. They had everything in them from little vases to furnishing sets. The shops were all air-conditioned. When I went in and asked for some books, a man came out and switched on a button. The books I had asked for came out of the drawer as if by magic. When I took out the money to pay the bill a hand came and took the money from me.

Then I suddenly came across a big building almost like a mansion. I saw that it was my old school. My goodness what a change! A number of cars were going through the gates and children got out of the cars. I decided to go in and see what changes there had been. The classrooms looked very clean and tidy. The chairs were all made of soft leather and they were movable. There was a swimming pool, a gym and lots of new rooms. A computer room also was there. Lights and fans were working everywhere and ladies dressed in rich clothes were hurrying here and there. Then I came out of my school.

A little way down the road I saw a big hill. But green smoke was coming out of the summit of this hill. As I went near it I saw that it was a big factory. It was a glass factory. A great number of people seemed to be working there. As I stood watching, a door opened and a number of beautifully carved things of different varieties came out. A vehicle came and took them all away.

Then only I realised how the modern computers and gadgets had changed the world.

**Evelyn Chrishanthana Kirubairajah**

*Year 9B*



## Country Life and City Life

Great writers and poets have praised country life and they have cursed the life in cities. A poet said "God made the country and man made the town." It may be a true saying for people who consider that country life is healthy under natural environment whereas the city life is artificial with building complexes around the place. What ever reasons one may give, both country life and city life have their advantages and disadvantages.

Calmness and fresh air that are found in a countryside are conducive to health. It is always a calm and quiet place which gives the industrious people a complete relaxation and peace of mind. There are no possibilities to have a scene of hustle and bustle. We can observe primitive culture still prevailing in a countryside therefore the minds of the people are not polluted. Generosity and hospitality give us a taste of their quality. In great contrast to the city dwellers, villagers are known for their simple life and humble attitude. People are contented with what they have instead of trying to augment it by hard work. In ordinary life disputes are usually adjusted by the friendly mediation of some third party.

There are a few disadvantages observed in country life, but it can be attributed to the vast expanse of unpopulated areas. Providing modern facilities to the entire population in a country will be very costly in comparison to the size of the population. Hospitals are not well equipped due to

non availability of electricity. Transportation and communication are troublesome in the absense of proper roads and railways. There aren't many good schools and essential goods are in short supply. Country life is also monotonous, and dull as there aren't any amusements or thrills.

Cities have first class system of administration and taxation part of which is devoted to education, sanitation and such useful objects. There are plenty of avenues to make money as there are many employment opportunities found. After a hard days work, people in cities prefer to attend numerous entertainment halls to while away their leisure. Since the cities are densely populated, the amenities available are in the reach of everyone and make life pleasant. To a great extent city dwellers are getting westernized and originality of their culture is becoming extinct. There is competition which invariably turns into rival camps, as a result of which jealousy and conflicts occur. The cost of living is very high, therefore moneymaking is the be-all and end-all of everyone. People are always seen busy and overworking to make both ends meet. In the midst of their busy life, city peoples' minds are bound to get corrupted.

The majority of our population lives in villages and has become a deciding factor during elections. People are awake and conscious and they

demand all - kinds of things. It is indispensable for the governments to implement development projects for the upliftment of the standard of living in rural areas. This will curtail the inflow of people from villages to cities. Under these circumstances, I hope the differences in country life and city life will be narrowed down drastically in time to come.

**Sangeetha Balasubramaniam**

*Year 11 B*

## If I Were A Bird

It was the day we were getting our monthly test reports. I got mine and went home sad and frightened as my marks were not good. In the evening I showed my report to my father. He was so angry that his face became red and he scolded me. I was sad and I began to cry. I went out into the garden and sat under the mango tree.

Suddenly my mind began to roam. I fell into a day dream. Four or five parrots were perched on the mango tree eating mangoes and singing. I began to think what I would do if I were a bird. I thought I could also perch on trees and enjoy myself as they did. If I were a bird I will have two wings. I'll look attractive to every one. I will have a long neck, a beak and body of various colours. Why should I have to sit in one place and study and wake up in the nights to study? Am I a slave? I thought to myself. If I were a bird I would fly in the air and see various places. I will go to the river and wash my body. There I will see many women washing their pots and pans. I will go to the fields and peck at a few grains.

I am not frightened of the scare crow !! When I am tired I will fly to a tree with my friends. There we'll sing and be happy. The children who are indoors studying will hear our sweet voices and will come running to see us. They will give us fruits and grains. After enjoying them we will play games and talk to one another. In the nights I will go with my friends to our nest to sleep.

On some days I will fly to even foreign countries. You may wonder how I can fly, but I can fly even long distances. If I am tired I will rest awhile and start my journey. There I will meet various people and eat various types of food. After spending a few days there I will return to my own mother-land. I will be the lord and monarch of all I survey, with two wings to fly about and look at all the beautiful things in the sky and on the earth. I will sing sweet melodies to gladden the hearts of men.

Suddenly my brother called "Acca Acca what are you doing?" Then only I realised that I had been day dreaming for all these hours.

God ! will my dreams come true?

**Julie Manjula Black**

*Year 10 B*

## A Tribute to the Teachers

*They show the right path to us  
With blessings of kindness and trust  
Willing to pass their knowledge  
While the pupils they encourage.*

*Oh! how much they dedicate  
For the children they educate  
Well aware of our feelings and thoughts  
They make sure we are brilliantly taught.*

*And finally when we come up with good results  
The teachers faces wreathed in proud smiles  
For it's the only thing they expect  
To make us great in every aspect.*

*The teachers not only teach the lessons  
But also good morals to mould our personality  
They make us fit to live in society  
With love and true brotherhood.*

*The monarchs, ministers, doctors and traders  
Are all the products of far seeing teachers  
To them we shall bow our heads  
The teachers, our life long friends.*

**Dilani Darshini Mahendran**  
*Year 10*

## 21 st. Century

In the 21st century life in this world will be very different. All the work will be done by push-button machines. It will be more or less a push-button age.

Man will become the slave of machines. Every thing will be done much quicker than today, saving a lot of time. But the problem will be to find ways of spending the leisure. This could lead to an increase in entertainment.

Travel will be done by means of jets flying thousand miles per hour. Ships which dart across the sea like whales, and the rockets will take you to the moon and other planets. The motor-vehicles will be fully air-conditioned running at very high speed.

The cities will be full of huge buildings and tall skyscrapers. All the buildings and houses will be air-conditioned. Meals will be cooked in a matter of few seconds. House-wives will also go to work.

No more pop-music. Another kind of music unable to be imagined just now will be born!! The fashion will be changed. Clothes worn by people will be surprising.!!

Science will advance to great heights. Rockets will take the place of air planes, as the means of air-travel. Remedies will be found for diseases like cancer and heart sicknesses. The death rate will be lessened and the birth-rate will be increased. New and better methods will be adopted to increase the production of food, clothing and housing.

People will marry much earlier and they can go to the moon for their honey moon!!

Ah! I have taken you to the world of wishful thinking. Relax and be happy as neither of us will live to see any of those said above.

**Chrishmee Sujieva Rajaratnam**

*Year 10 C*



## Prize Winning Entry – Juniors

### When I got lost in the jungle

It was a bright evening. The birds were singing with joy on the trees. The beauty of nature around, and the holiday mood I was in made me go out and explore God's creation in all its beauty. As I walked along I was singing to myself and I was walking where my feet took me. The trees were dancing in the breeze gently and the evening sky with its mixture of colours added to nature's beauty. Oh! It was a marvellous sight. I lost myself in the joy of it all.

All of a sudden everything changed. I asked myself what had happened to the beautiful world I was in. Now I realised I was all alone. The sun had set and the birds voices were all ceasing. All the trees around me were changing into dark black monsters. I didn't know what to do.

Dear me! Fear took hold of me. I began to run. I ran and ran but I could not find my way back home. Now it was fully dark. My heart began to beat fast. My whole body was trembling. Tears ran down my cheeks. I cried as loud as I could but there was no answer. Thoughts of

my father and mother made me frightened. I kept on running. My body was cold as ice. I had never run so fast in my life. Now I heard the sounds of the wild animals. I was terrified. I knew I was in a jungle. I didn't know the way to go home. I shouted loud as ever but there was no answer. Now it was pitch dark and I could not see the ground. So I sat under a tree because I was so tired. I was soon fast asleep.

I opened my eyes into a bright new day. Oh! what a surprise. I looked around and saw a path. I quickly got up and walked along. Oh! how happy I was. I could see some houses, but the way was long. Now I was close to my home. A great peace filled my heart. I started running and at last I reached my home and ran right into the arms of my parents. They had been very upset due to my absence. But now we were all very happy again.

**Keturah Inbaruban**  
Year 8 C

# Traffic Controller Chinnathamby

When we see policemen going on motor cycles with helmets on their heads, we know they are the traffic police. We are scared of them when we go "parallel" on our bicycles, because they remove the valve tubes and thereby deflate the tyres and make us wheel our cycles to return home greatly embarrassed. We also see them standing in front of big schools to control the traffic and help the students to cross the road safely. We are ever so thankful to them for their protection.

But the students attending St. John's and Chundikuli Girls' Colleges see a traffic controller of a different type on duty around the Bastian junction. He wears a shirt and a trouser with buttons undone, and he also

wears a black pair of trousers. He has a bag on his shoulder. His dark face is painted half white, with a red flower perched on his ear. He attracts everyone going along the road. If anyone fails to notice him, he claps his hands and gives a signal for him to proceed. He is a harmless chap and never really stops the traffic. He allows them to pass and then expresses a sense of humour with a loud laugh.

Old people bent on some important business appointments get annoyed with him. Some say he had lost his only sister in a road accident and that is why he assumes that he is a traffic controller. Let us all say "Three hearty cheers" Chinnathamby

**Kausala Thanabalasingam**

*Year 9A*

## The drug abuse

Today every country in the world faces a dangerous problem of drugs. It has become a great disaster especially to the younger generation. These drugs bring both mental and physical destruction. Smuggling of drugs have become a challenge to everyone. Those who enforce law and order find it difficult to pin down drug peddlars because it has become an international trade.

The police records show that tourists are responsible for peddling drugs into the country. Those destructive drugs are L. S. D., Heroin, Ganja and Marijuana. It is sad to note that most of the drug addicts are the teenagers.

They try out these drugs often through curiosity but with the first experience they fall prey to it. Some people get used to drugs by associating with their friends who are already drug addicts.

Many people take to drugs, to get relief from problems in the society. But what really happens is more problems are created and many suicides are committed.

Hence it is the duty of the older generation to advice and educate the youth and save them from taking drugs. It is also the duty of the parents to keep a close tap on their children and lead them in the correct way.

**Sumithra Srikantha**

*Year 9A*

## That Full Moon Day.....

It was a bright sunny Saturday – the day I was looking forward to – my favourite uncle Rajan Mama who refers to me as his “precious pet” was coming to spend a day with us. He was to stay that night too with us. On the days he came home I enjoyed myself thoroughly and wished the day would be longer.

My uncle arrived at 9.30 am. After a short chat he asked me what I would like to do. I said that I would like to go with him for a sea bath. He said that the sea would be rough as it was a full moon day. However he promised to take me for a sea bath sometime later. I was so disappointed and angry that I dishevelled his neatly combed hair and made his handsome face look hideous. But my uncle hugged me and kissed me saying that he would certainly keep his promise next week. We then played several card games and carrom till lunch time.

After resting for sometime he told me to get dressed to go for a matinee show at the cinema hall. We left for the theatre. It was a very pathetic and an emotional film. I began to cry in the cinema hall. On the way home, Rajan Mama put his arm round me and asked me how I was going to

bear anything tragic in real life. I told him very confidently that God will not allow me to face such things right now.

At tea, Rajan Mama told me that he would show a few slides of Switzerland after dinner. I was thrilled. Late in the evening he went to see one of his friends at a private hospital nearby. Hours passed and I was waiting for his return impatiently. At about 10.00 p.m. we were standing at the gate gazing on the road to spot him. We heard some passer by talking about an accident in which a person had been knocked down by a speeding car. My father immediately left home to see what really had happened. He returned home sometime later with the most shocking news that it was my uncle who had been killed in this accident. On hearing this news my head began to reel and everything before me became pitch dark. When I regained consciousness I thought of the words he had spoken to me after the film. I began to cry bitterly. I know I can never get over this sorrow. Every full moon day the thoughts of my beloved uncle fill my mind and tears gush from my eyes which I can hardly control.

**Vithyani C. Jeremiah**  
*Year 9 C*

## Kidnapped

This happened to me when I was in Madras. I was then studying in the second standard. One particular day, while on my way to school, I was suddenly kidnapped by some strange men. I tried to shout. But I could not. I was afraid. They blind folded me and took me in a car. After sometime the car stopped and they removed the cloth that was tied round my eyes. It was a small cottage with only a door and a window. They locked me inside. There was a guard outside the door. I saw him through the key hole.

I began to think how I could escape. Suddenly a thought struck me. I called the guard outside and said "Oh, uncle, please allow me to call my father on the telephone. My grand father is seriously ill and it is only I who knows about my grandpa's medicine - the time it has to be taken and how it has to be taken." The guard thought for a while. I knew from his face that he was taken up by my plea.

He took me to the place where the telephone was, warning me not to say where I was. I quickly noted the telephone number. It was 21312. I dialled my house. My pet monkey took the phone. He immediately recognized

my voice. I called for my father's name. My dad then spoke to me. I told him the first medicine should be given twice (2), the second once (1), third medicine thrice (3) fourth medicine once (1) and the fifth medicine twice (2). My father's chuckle on the other end made me feel that he understood what I meant to tell him. Thus I was able to convey the phone number 21312. Moreover the fact that my father was a police officer assured me that he understood what I tried to say.

The guard took me back to my room and locked me. After a few hours I heard some strange noises. Suddenly I saw my monkey 'Sam' on the window. I signalled to him not to make a noise. Then I looked through the key hole. I saw the guard being hand-cuffed. The door opened and I saw my beloved dad. I embraced him and kissed him. I saw tears in my father's eyes-I knew they were tears of joy. He praised me for my intelligence and said that he was proud of his little daughter. There were tears in my eyes too..... Yes it was nice to be "FREE AGAIN."

**Manohary Manoharan**

*Year 8 B*





## A visit to the Air-port

Last month I went to the Katunayake airport for a send off. My uncle was returning to Australia after a visit to Sri Lanka.

The Katunayake air port is 25 km from Colombo. So we started two hours earlier than the departure time of the plane. We were at the airport well ahead of time. We got our 'entry tickets' to the airport, and we went through the departure gate. While we were going through this entrance, we saw some others coming through the 'Arrivals' door. Then we went through the security check. Our uncle gave his passport and the air ticket and got his seat number. He then gave his bags to the Singapore airlines officer.

All of us then went to the canteen in the air port. We enjoyed a few short eats and drank coffee.

There was an announcement calling the passengers who had boarded the Singapore Airlines. Our uncle wished us good bye and went into the customs room. All of us then went to the terrace of the Air port building. We saw the plane first moving slowly round the runway. When it came to a certain point, it waited for a few minutes to speed up the engine. After a few seconds the plane took off. We were on the terrace till the plane vanished into the clouds and then we returned home.

Lakshmi Ganeshan

Year 7 B

## My Aquarium

I have a beautiful aquarium. In this aquarium I rear many fish. I got some fish from my friends and some I bought. I have a variety of fishes in my aquarium. They are angel fish, gold fish, black mollies, red fish and Japan fish. They are very colourful.

The angel fish has a broad tail which is very attractive. The black mollies although black have a shiny appearance. They swim here and there making the whole aquarium active. I feed them with fish food everyday. When I put the food into the tank,

all of them rush to the spot to catch the food.

I have filled the fish tank with white sand and I have put some stones and shells. I have also planted some water plants. I have made an arrangement for air bubbles to enter the tank. I change the water once a week.

What a wonder !!!. One day I saw many tiny fishes in the tank. I was very excited and I separated them into bottles. Now the tiny fish have grown. I will put them into my aquarium soon.

I value my aquarium above everything. I make it a point to show it to everyone who comes to my house. I am really very proud of my aquarium. My friends tell me that I can earn

money by selling the young fishes. I don't like to do that because I don't want to make my hobby of keeping an aquarium into a money making business.

**Ahalya Segarajah**  
Year 7 B

## A Trip to Nuwaraeliya

When my father was working in Hatton, one Friday evening we planned to go to Nuwaraeliya to spend that weekend with our uncle, who was working on a tea estate. We set off on our trip by car. On the way we saw many beautiful water-falls, huge tea factories, and big tea estates. We passed Kotagala, Talawakelle and Nanuoya, and finally reached Nuwaraeliya.

We had lunch with my uncle's family. After lunch we went to see the town. We went to the market. The market was full of vegetables and fruits. There were also some beautiful shops which were full of woolen clothes. We did a little shopping and went back home.

The next day, carrying lunch parcels and short eats we went to the Haggala Gardens and also the Nuwa-

raeliya park. There were many varieties of beautiful flowers. We saw many varieties of roses, orchids and anthuriums. The gardens were a colourful sight. Foreigners from different countries were at the gardens. We spent the whole day in the gardens and returned home late in the evening.

While holidaying in Nuwaraeliya we also visited a tea factory. Our uncle took us round this factory and showed us how tea leaves are put into machines crushed and later packeted.

After having spent three days in Nuwaraeliya we returned to Hatton. Our trip to Nuwaraeliya was a very pleasant one and I can never forget this trip.

**Arthie Kanagendran**  
Year 7 A

## Sun Set

At sunset the world looks rosy and red. Everything looks beautiful. The colours of the sun's rays are reflected on the sky and the sea. A beautiful mingle of orange, red and yellow are seen on the sky. The mountains and trees look beautiful. Those who live close to the sea can see the sun as a huge object and

from far it seems to sink into the sea. The clouds turn red and gold. The birds fly back to their nests in batches, to keep themselves warm at night. Little by little the red fades and the grey clouds come back. Gradually the sun goes down and dusk turns to night.

**Deborah Inparupan**  
*Year 6 B*

## A Celebration at home

My uncle, mother's step brother, is the oldest living member in our family and in the village. He is ninety four years old. Last year we celebrated his ninety third birthday on a grand scale. My uncle did not like the idea at all. But we all insisted on celebrating it.

We invited all our relations and elders in our village. We prepared a lot of short eats.

The great day arrived. It was a Tuesday. As we all got up we went straight into our uncle's bed room and

wished him. The main hall was decorated for the occasion. We all went with him to the temple for a special pooja.

At 4 p.m. the birthday party began. All were served with short eats and soft drinks. We then posed for a photograph with uncle. Some of the visitors made speeches wishing uncle good health and happiness. Finally our uncle made a brief reply thanking them.

**Meerah Arumathurai**  
*Year 6 C*

## An autobiography of a shoe

My gay and youthful days are gone and now I am an old shoe, uncared for and left alone in a corner.

I was born in a shoe factory at Ratmalana. As I came out of the fac-

tory I was the envy of all. I was so cute and lovely that a wholesale dealer purchased me and my twin along with many others. He took us to his shop. We were displayed prominently in the show case. Every

morning we were cleaned and dusted. We were very happy for sometime watching the busy road.

One morning a little girl came with her father to look at us. As she saw me she fell in love with me. Her father bought me as a birthday present for her.

The little girl was very nice. She looked after me very carefully. She polished and brushed me daily. I went with her proudly everywhere.

Unfortunately, one day, we returned late in the night. She left me outside her room. Her little pet dog tried to play with me. He bit me hard and made holes on me.

The next morning my mistress saw me and cried for sometime. Then she knew that I was of no use to her. She threw me away into a corner. Now I sit here sad and lonely with only my memories to share.

**Sonali Selvaratnam**  
*Year 6A*

## The paddy field

The paddy field is green and beautiful. It is divided into many plots. The farmer first ploughs it and manures it. He then sows the seeds in some plots. When the plants grow he transplants them in the other plots. After a few months the field will be full of paddy dancing in the breeze. When the time comes, the farmer harvests them. He threshes, winnows and takes the paddy in big gunny bags to his home.

**Thivya Yogeswaran**  
*Year 5A*

## My Flower Garden

I have a beautiful flower garden in front of my house. I spend most of my leisure in my garden. My garden is big. It is full of different kinds of flowers. There are all shades of roses, lilies, daisies and chrysanthemums. I water my garden every evening. When my friends come to visit me I take them round my garden. Every morning my mother plucks flowers from my garden and puts them in a vase. All the people who pass our house, stop to look at my beautiful garden. I am really very proud of my flower garden.

**Pauline Alagarajah**  
*Year 4B*

## The Market

The market is a common place. We buy our daily needs there. The market is full of sellers and buyers. It is a very noisy place. We can buy vegetables, fruits, coconuts, fish, meat and lots of other things in the market. I go to the market with my mother

and father on Saturdays. My younger sister likes to go with me too. Fresh and cheap vegetables are always available at our market which is the famous Chunnagam market.

**Umashanthi**  
*Year 3B*

# My Puppy

I have a puppy  
His name is Brownny  
I like him very much  
And he likes me too.

His coat is brown  
And his feet are white  
His tail is like a spring  
And he wags it when he walks.

I give him milk everyday  
And he wags his tail up and down  
I never tie him with a chain  
So he runs like an express train.

Do you have a puppy  
Is he very naughty?  
Tell me about your puppy  
And I will be happy.

**Ahalya Rajeswaran**

*Year 4<sup>B</sup>*



## எனது செல்லப் பிராணி

“ரங்கன்” எனது செல்லத்திற்குரிய பிராணி. அவனது குறும்புகள் ஏராளம். ஓடுவான்; ஆடுவான்; தாவுவான்; பாய்வான்; ஓய்வே இல்லாமற் சுழன்று விளையாடுவான். இவனால் எனக்கும் எனது வீட்டாருக்கும் ஒரே குதூகலந்தான்! எனது பாடசாலை நண்பிகளும் ரங்கனின் வேடிக்கைகளைப் பார்த்து மகிழ்வார்கள். அயல் வீட்டாரும் அவனது அபிமானிகள் தாம். ரங்கன் யார் தெரியுமா? “சிரியான்” என்கிற குரங்குக் குட்டிதான்.

ஏஞ்சலின், றுக்கிக்கா, கருணைரஞ்சன்  
ஆண்டு 3A

## தொலைக்காட்சி

தொலைக்காட்சியை ‘சுவாரிகின்’ என்றும் அமெரிக்கர் கண்டு உதவினார். தொலைக்காட்சியில் பேச்சு, நாடகம், செய்திகள், பாட்டு முதலியன நடைபெறும். நாம் அதை கண்ணாலும் காதாலும் கேட்டு சுவைக்கலாம். தொலைக்காட்சியை வசதிபடைத்தவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள்.

ஆருத்திரா ராஜசிங்கம்  
ஆண்டு 3A

## ஆரோக்கிய வாழ்விற்கு ஆறு வழிகள்

காலையில் எழுந்து காலைக்கடன்களை முடிப்போம்.

கொதித்து ஆறிய நீரைப்பருகி பல தொற்று நோய்களைத் தவிர்ப்போம்.

காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்து உடலை உறுதி செய்வோம்.

காலையும் மாலையும் பல் துலக்கி பற்களைச் சுத்தமாக வைத்திருப்போம்.

சிறுவர்களாகிய நாம் சமவிகித உணவை உண்ணப் பழகிக் கொள்வோம்.

சுத்தமான காற்றைச் சுவாசித்து எமது நோயைத் தவிர்ப்போம்.

அகல்யா இராஜேஸ்வரன்  
ஆண்டு 4A

## நான் பறவையானால்...!

நான் தவணைப் பரீட்சையில் 10 ஆம் பிள்ளையாக வந்ததற்காக அம்மா என்னை ஏசினார். அம்மாவின் பேச்சு என்னைத் தாக்கியதால் முற்றத்தில் உள்ள மேசையில் இருந்து அழுதேன். அப்பொழுது கிளி ‘கீக் கீக்’ எனக் கத்தும் ஒலி கேட்டது. அண்ணார்ந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒற்றுமையாக அவை நட்புக்கொண்டு உறவாடுகின்றன. அவற்றைப் பார்த்ததும் நான் என்னை மறந்து சிந்தையில் ஆழ்ந்தேன். இவ்வாறு நானும் இருந்தால்! நினைவு இனித்தது! அம்மாவின் ஏச்சு என்னைத் துரத்தாது.

எனது விருப்பப்படி எனக்குத் தேவையான உணவுகளை நானே தேடிக்கொள்வேன். நிம்மதியும் சுதந்திரமும் எனது வாழ்வில் மலரும் “நிலா! நிலா!”..... அம்மாவின் குரல் என்னை இவ்வுலகுக்குக் கொண்டுவந்தது.

நிலாணி குலரட்னா  
ஆண்டு 4B

## கடிகாரம்

காலத்தை அளவிடும் கருவி கடிகாரம் ஆகும். இதை மணிக்கூடு என்றும் அழைப்பார். இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடிகாரம் தோன்றியுள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது.

கடிகாரம் பல வடிவங்களில் உண்டு. இவற்றை தன்னியக்கத்தால் செயற்படுவன, அணுணசலாட்டத்தினால் செயற்படுவன எனப் பிரிக்கலாம். உலகில் மிகப் பெரிய கடிகாரம் “கோல்கேற்” ஆகும். இது “வோறன் டேவி” என்பவரால் அமைக்கப்பட்டது. கடிகாரம் மனிதனோடு பின்னிப் பிணைந்துள்ளது.

பிரியத்தினி கமலசிங்கம்  
ஆண்டு 5A

## என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம்

அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்று விடுமுறை என்பதனால் எனது அப்பப்பா சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது “புக்காரா” விமானம் ஒன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது. உடனே அப்பப்பா தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி விட்டு ஓர் வேலிக்கரையுடன் நின்று அவ்விமானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்விமானம் அவரைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. இருந்தாற்போல் ஒரு குண்டு அவரிற்கு அருகில் வீழ்ந்து வெடித்தது. அவர் இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தார். அப்பொழுது அவ்வழியே வந்த மோட்டார் வண்டி அவரை வைத்திய சாலைக்கு ஏற்றிச் சென்றது.

அச்செய்தி எனது சித்தப்பாவிற்கும் மாமாவிற்கும் எட்டியது. அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து இந்நிகழ்ச்சியைச் சொன்னவுடன் அப்பா திகைத்துப்போய் சிறிது நேரம் செயலற்று நின்றார். பின் மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அங்கே அவர் மயக்கத்தில் இருந்த அப்பப்பாவைக் கண்டார். அப்பப்பா வைத்தியர்கள் சொன்னபடி இரண்டு மாதம் வைத்திய சாலையில் இருக்க நேரிட்டது. இந்தச் சம்பவத்தை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

பிரவீணா பாலச்சந்திரன்  
ஆண்டு 5A

## சூரியகாந்தி

வட்ட வட்டச் சூரியகாந்தி  
வகை வகையான சூரியகாந்தி  
அழ கழகான சூரியகாந்தி  
அள்ளிச் சூடும் சூரியகாந்தி  
சின்னச் சின்னச் சூரியகாந்தி  
என்னை மகிழ்விக்கும் சூரியகாந்தி  
காலையிலே பூக்கும் சூரியகாந்தி  
சோலையிலே மலரும் சூரியகாந்தி

பிரீதா. விபுலாநந்தா  
ஆண்டு 6 C

## உடற் பயிற்சி

காலை மாலை உடற்பயிற்சி  
கடு நோய் போக்கும் நல்முயற்சி  
காலை மாலை உடற்பயிற்சி  
கை கால் உடற்கு நலவளர்ச்சி  
குந்தி எழுந்தாற் கால் கையும்  
கும்பி இடையும் வலிசெய்தும்

பந்தை அடித்தால் தொடை மார்பும்  
பாறை போல வலுவடையும்  
கை கால் சோர ஆடுவதும்  
கடற்கரை மணலில் ஓடுவதும்  
அலை கடல் மூழ்கிக் குளிப்பதுவும்  
எம்முடற்காக்கம் அளிப்பனவாம்.  
மெய்யை வளர்த்துப் பின் நிமிர்ந்தே  
முன்னாள் செய்தார் உடற்பயிற்சி  
நலங்கொள் உடலே பெருஞ்செல்வம்  
நாளும் செய்வாய் உடற்பயிற்சி

சுமங்கலா அன்ரனிப்பிள்ளை  
Yr. 6 'A'

## மரத்தை என்றும் காப்போமே

கோடையில் நிழல் தந்திடும்  
கொளுத்தும் வெயில் குறைத்திடும்  
வீட்டில் அழகாய் இருந்திடும்  
விரும்பிப் பறவை வசித்திடும்  
மண்ணரிப்பைத் தடுத்திடும்  
மறழயும் பெய்ய உதவிடும்

வானின் தூய்மை காத்திடும்  
வேண்டும் நன்மை செய்திடும்  
காய்கனிகள் தந்திடும்  
உடுக்க உடையும் அளித்திடும்  
நோய்க்கு மருந்து ஆகிடும்  
நல் ஓட்சிசனும் வழங்கிடும்  
மரமே உலகின் தாயாகும்  
அளிக்கும் நன்மை பலவாகும்  
மரத்தை வெட்டி அழிக்காமல்  
என்றும் முயன்று காப்போமே

ஷெரீன். அஞ்சலா ஜெயரட்னம்  
7 A

## பாட்டி

1. பாட்டி எங்கள் பாட்டி  
பழமை விரும்பும் பாட்டி  
பொக்கை வாயைத் திறந்தே  
பாட்டும் கதையும் சொல்வாள்
2. கோணல் முதுகுப் பாட்டி  
கோபம் அறியாப் பாட்டி  
கோலைப் பிடித்து நடந்தே  
கோவில் சுற்றும் பாட்டி
3. எழுதப் படிக்கத் தெரியா  
எல்லாம் அறிந்த பாட்டி  
இருந்த இடத்தில் இருந்தே  
எல்லாம் செய்யும் பாட்டி
4. சின்னஞ் சிறுவர் மீதினிலே  
சிறப்பு அன்பு கொண்டே  
ஆசை முத்தம் தந்தெம்மை  
அரவணைக்கும் இனிய பாட்டி

டினா ஸ்க்ஷானி அருமைநாயகம்  
ஆண்டு 7 'B'

## யார் அறிவார் ?

செக்கச் சிவந்து  
செந்தழலை வீசும்  
இயற்கைச் சூரியன்  
இறங்கி வரும் வேளையிலும்  
ஷெல் எறிகள், குண்டு மழை  
பொழிவதை,  
குந்தி இருந்து கதையளக்கும் வீடுகளில்  
குந்த இடம் இல்லாமல்  
அம்மையே அப்பா என்று  
அழுது வடிந்து  
மூக்குறிஞ்சி மூக்குறிஞ்சி  
முகம்வாடும் அகதிகளை,  
மின்சாரம் இல்லை  
மேனி வியர்க்குதென  
சம்சாரம் ஓலமிடும்  
ஓசையெல்லாம்  
சஞ்சரிக்கும் காற்றினிலே.....  
இதுவே துயரமென்று  
ஏங்கும் உலகத்தை,  
கூப்பன் கடைகள் முன்னால்  
கூடி நிற்கும் மக்களை,  
மேய்ப்பனின்றி ஓடும் மந்தைகளாய்  
பசியோடு  
சிதறிப் பதறும் சிறுவர்  
குழாத்தினை,  
வீட்டு அடுப்புக்காய்  
விறகோடு தாம் எரியும் நம்  
நாட்டுத் தமிழ்ப் பெண்கள்  
நாளும் படுந் துயரை,  
காட்டு விறகின்றிக்  
கங்கு மட்டை தானின்றி  
வாட்டும் வயிற்றில்  
நெருப்பை மூட்டும் துயர்களை,  
வாழ்க்கைப் படகை  
ஓட்ட முடியாது  
நீளுந் துயரம் நிலைத்துத்  
தொடர,  
எங்களுக்குள் இன்று  
இருக்கும் நிலைமையை  
யார் அறிவார் இங்கு  
யாரறிவார் அம்மாவோ.....

சிவதி. சிவலிங்கராஜா  
ஆண்டு 8 A



## நற்சிந்தனைக்கு

கரும்பை விரும்பிச் சுவைப்பதுபோல்  
கல்வியை நன்றாய்க் கற்றிடுவோம்  
அல்லும் பகலும் நித்தமுமே  
அருமைக் கல்வியைக் கற்றிடுவோம்.

பெற்றோரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து  
மற்றோரை மதித்துப் பழகிடுவோம்  
குருவின் பேச்சைக் கவனித்து  
கருவாம் பொருளை விளங்கிடுவோம்.

ஏழைகள் மேல் நாம் இரங்கிடுவோம்  
ஏற்றம் பெறவே உதவிடுவோம்  
எளிமை வாழ்வை மேற்கொள்வோம்  
எதையும் சிந்தித்துச் செயற்படுவோம்.

பொய்கள் எதையும் பேசாமல்  
மெய்யே பேசி வாழ்ந்திடுவோம்  
அச்சம் என்பதை அறியாமல்  
உச்சம் அடைய முயன்றிடுவோம்.

சாதி பேதத்தை ஒழித்திட்டே  
சாதி ஒன்றென நிறுவிடுவோம்  
மனித சாதி ஒன்றெனவே  
மக்கள் உணரச் செய்திடுவோம்.

சிறந்த ஒழுங்கை அறிந்திடுவோம்  
நிறைந்த வாழ்வை வாழ்ந்திடுவோம்  
இறைவனைத் தினமும் வணங்கிடுவோம்  
குறைவினை நீக்கி வாழ்ந்திடுவோம்.

பிரேமளா செல்வராஜா  
ஆண்டு 8C

## மழைக்கு ஓர் விண்ணப்பம்

வீட்டிலுள்ள மரஞ்செடி கொடிகளும்  
விளையும் பயிர்கள் யாவையும்  
வாட்டும் கோடை வெப்பத்தால்  
வருந்தி மண்ணில் சரியுதுபார்!

குளத்தங் கரையின் ஓரத்தில்  
குதித்துத் திரியும் தவளையார்  
பிளந்து கிடக்கும் தரையிலே  
பெரிதும் துயரில் இருக்கிறார்!

சாய்ந்து கிடக்கும் மலர்களும்  
தரையில் படரும் கொடிகளும்

காய்ந்து போன காட்சியை,  
கண்டு நீயும் மகிழ்வதா!

பாரில் வாழும் உயிரெல்லாம்  
பருகித் தாகம் போக்கிட  
ஏரி, குளம் நிலையெல்லாம்  
எங்கும் நிரம்பி இருந்திட!

பறவை விலங்கு மனிதனும்  
பருக நீரும் இன்றியே  
வருண பகவான் உம்மையே  
வருக என்றே அழைக்கிறார்!

இருக்கும் நீரையெல்லாமே  
இழுத்துக் குடித்துச் சூரியன்  
வருத்தமின்றி வானிலே  
வந்து வந்து போகிறான்!

தெப்பக் குளத்தில் நீரின்றி  
தீர்ந்து போகும் நீரெல்லாம்  
செப்பமாய் நிறைந்து செழித்திட  
செறிந்த நீரை நல்குமே.

நிஷாந்தினி ஞானசேகரம்  
ஆண்டு 10A

## ஒரு கடிதம்

நண்பி,  
பாசமுள்ள பண்பு நிறைந்த  
பந்தமாய்  
ஒசையுடன் அன்பு நிறைந்த  
பெயராய் உள்ளவள் நீ  
எமக்கிடையில் அன்பு ஓங்கி  
உயர்ந்த வேளை  
தமக்குள் பொறாமைத் தீ  
கொண்ட கோழைகள்  
வஞ்சகத்தோடு, எம்மைப் பிரித்திடவும்  
அஞ்சி நின்றனர்.

ஆம் நண்பி,  
நமக்கிடையில் ஏற்பட்டது பலமான அன்பு  
நம்பிக்கையின் உறுதியும்  
தும்பிக்கையின் உதவியும் போல்  
ஒருவரை ஒருவர் தாங்கினோம்.  
வீரமுடன் விளங்கிய உனது  
தேரில் ஏறி உன்னுடன்  
பாரில் வலம் வர வேண்டும்  
என்ற உன்னுடைய அன்புக் கனவு

என்றோ ஒரு நாள் நிறைவேறும்,  
என்று நம்பிக்கை கொண்டாய்.  
என்று நாள் உன்னிடம் வருவேன்  
அன்றே உன் கனவு நனவாகும்.  
அதற்கு,  
இடையில் இருக்கும் தடைகளெல்லாம்  
உடைத்தெறிய இவ் உலகைப்  
படைத்த இறைவன் அருள்வான்.  
உண்மையும் நேர்மையும் எம்  
உள்ளத்தில் இருக்குமட்டும்  
தொல்லைகள் எம்மைக் குழந்து கொண்டே  
இருக்கும்.

நாம் எல்லை கடவாவிடில், இத்  
தொல்லைகள் நம்மை  
வெல்லுவதில்லை.  
நீ அங்கேயும் நான் இங்கேயும்  
இருந்தும்  
நினைவுகளெல்லாம் ஒன்றியிருக்கின்றன.  
உலகம்  
என்னையும் உன்னையும் பிரிக்கலாம்;  
எம் உணர்வுகளைப் பிரிக்க முடியாது.  
காலம் முடியாது;

கனவுகள் கலையாது;  
கற்பனையிலேனும் உன்னுடன்  
பவனி வருவதை — எவரும்  
தடுக்க முடியாது.  
வேரில்லாமல் மரமும்  
நீரில்லாமல் உயிரினங்களும்  
வாழ முடியாது.  
என்னருகில் நீயில்லாமல்  
நான் உயிர்  
வாழ முடியாது; என்றும்  
தூங்க முடியாது.

என்றும் உன்னை நினைத்து  
நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு,

உன் பிரிய நண்பி,  
மாலா

பெனாஸ்டோ வினித்தா பிரீடா  
ஆண்டு 11C

## நூற்றாண்டு விழாவை நோக்கிச் செல்லும் ஒலிம்பிக்

ஒலிம்பிக்போட்டி 1896ம் ஆண்டு ஏப்பிரல்  
மாதம் ஆறாம் திகதி, கிரேக்க நாட்டின்  
எதன்ஸ் நகரத்தில் 'பாரன் டி குபர்டின்'  
பிரபுவினால் ஆரம்பிக்கப்பட்டது. இது  
நான்கு ஆண்டுகளுக்கொருமுறை உலக  
நாடுகளுக்கிடையில் நடைபெறும் மாபெரும்  
விளையாட்டுப் போட்டியாகும். கடைசியாக  
நடைபெற்ற ஒலிம்பிக், ஸ்பெயின் நாட்டின்  
பசிலோனா நகரில் 1992ம் ஆண்டு சிறப்  
பாக நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக்  
1996ம் ஆண்டு யூலை மாதத்தில் அமெரிக்க  
நாட்டின் "அட்லாண்டா" நகரில் மிகவும்  
விமரிசையாக நடைபெறவுள்ளது. இப்  
போட்டியானது நவீன ஒலிம்பிக்கின் 100வது  
ஆண்டு விழாவாகும்.

ஒலிம்பிக்கின் சின்னம் ஐந்து வளையங்க  
ளாகும். இவை ஒன்றோடொன்று பிணைக்  
கப்பட்டுள்ளன. அவற்றின் நிறங்கள் சிவப்பு  
மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம் என்பன  
வாகும். இவ்வளையங்கள் ஐந்து கண்டங்

களையும் குறிக்கின்றன. இப்போட்டியில்  
எல்லா உலக நாடுகளும் பங்கு பற்றலாம்.  
இதில் பங்கு பற்றும் நாடுகள் தங்கள்  
நாடுகளில் உள்ள சிறந்த தகுதி பெற்ற  
வீரர்களையும், வீராங்கனைகளையும் தேர்ந்  
தெடுத்து அனுப்புவார்கள்.

ஒலிம்பிக்கின் ஐம்பதுக்கு மேற்பட்ட  
போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில்  
வெற்றிபெறும் முதலாவது வீரனுக்கு தங்கப்  
பதக்கமும், இரண்டாவது இடத்தைப்  
பெறும் வீரனுக்கு வெள்ளிப் பதக்கமும்,  
மூன்றாம் இடத்தைப் பெறும் வீரனுக்கு  
வெண்கலப் பதக்கமும் பரிசாக வழங்கப்படும்  
இப்போட்டியில் வெற்றி பெறுவோர் தங்கன்  
நாட்டிலும் உலகரங்கிலும் பெயரும் புகழும்  
அடைவர்,

இதுவரை நடைபெற்ற போட்டியில்  
அதிக பதக்கங்களைப் பெற்றவர் ரஷ்ய  
நாட்டைச் சேர்ந்த ஓர் பெண்மணியாவார்.

றொஷ்னி ஜெயக்குமார்  
ஆண்டு 6 A

## பிறருக்காய் வாழ்வோம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் எனது தங்கையை எனது அப்பாவும், அம்மாவும் காலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அன்று இரவு எனது தங்கையின் உயிரற்ற உடலையே என்னால் பார்க்க முடிந்தது, ஒரே தங்கையை இழந்து, வீட்டில் தனிப் பிள்ளையாக, சிறிய பிள்ளைகளைக் காணும் போது ஏக்கத்துடன் வாழ்ந்துவந்தேன்.

தங்கையின் மரணத்துக்குரிய காரணத்தை ஒரு வார்த்தையில் 'செபீசியா' என்று கூறிவிட்டார்கள். ஆனால் அப்பாவைக் கேட்டால் யுத்தம், அதன் தொடர்பான பொருளாதாரத்தடை, கற்றவர்கள் நாட்டுப் பற்றில்லாமல் வெளியேறுவது, இங்குள்ளவர்கள் கடமையை அலட்சியம் செய்வது, சேவையை மறந்து பணத்தைத் தேடி அலைவது எல்லாமே காரணம் என்று கூறுவார்.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை இல்லாமல் போகவேண்டுமாயின் எங்களைப் போன்ற மாணவர்கள் சேவை மனப்பான்மையுடையவர்களாகவும், தேசப்பற்று உடையவர்களாகவும் கல்விகற்ற பின்னர் நாட்டை விட்டு ஓடுபவர்களாகவோ அல்லது பணத்தைத் தேடி அலைபவர்களாகவோ இல்லாமலும் கற்ற கல்வியை இந்த மண்ணுக்காகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் வளர வேண்டும் என்பதனை அறிந்து கொண்டேன்.

இதுவரை 'எனது' என்ற எண்ணத்துடன் வாழ்ந்த என்னால் பிறருடைய துயரங்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றில் பங்கு கொள்ளவும் முடியவில்லை.

இவ்வாறான நிலையில் பத்திரிகையில் "யாழ்குடாநாட்டில் 4000 குழந்தைகள் அடுத்த பிறந்தநாளைக் கொண்டாட உயிர் வாழ முடியாத நிலையில் உள்ளனர்." என்ற செய்தியைப் படித்தபோது அதிர்ச்சியடைந்தேன். இதனை எனது அப்பாவிடம் கூறிய போது அவர் என்னைக் கொக்குவிலிலுள்ள போஷாக்குப் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் 'நோர்வே' தமிழர்களின் உதவியுடன் இந்த நிலையம் நடாத்தப்படுகிறது. இங்கு யாழ்மருத்துவபீட சமூகமருத்துவப்பிரிவு டாக்டர்களும், மாணவர்களும் வைத்திய சேவை வழங்குகின்றனர்.

இங்கு, இராணுவநடவடிக்கைகள், பொருளாதாரத்தடை, தொழில்இன்மை என்பவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எடை குறைந்த குழந்தைகள் பிறப்பதும், ஊட்டச்சத்தான உணவுகள் கிடைக்காமையால் வயதுக்கேற்ற நிறையைப் பிள்ளைகள் அடையாமலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை அறிந்து கொண்டேன். இவ்வாறாகக் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவும் பராமரிப்பும் கிடைக்குமாயின் அவர்கள் சாவில் இருந்து தப்பிவிடமுடியும் என்று அறிந்து கொண்டேன். இப்பணியில் உடுவில் மகளிர் கல்லூரி 'இண்டரக்கிளப்' மாணவியர் குழு பங்குபற்றி வருவதனை கவனிக்க முடிந்தது. இவ்வாறான பணியில் பங்குபற்றவும் சிறிய தளிர்களை வாழவைக்கவும் எனது நண்பியர்களுடன் சேர்ந்து உழைக்கவும் விரும்புகிறேன்.

உமா யேசுநாதன்  
ஆண்டு 6 'C'

## எமது நாடு

இயற்கை எழில் பூத்துக்குலுங்கும் நீர் வளமும் நிலவளமும் நிறைந்து விளங்கும் எழில் மிகுந்த நாடுகளில் எமது நாடான இலங்கையும் ஒன்று. ஆறுகளும் மலைகளும் நீர் வீழ்ச்சிகளும் எழிலான காட்சிதரும் பூங்காக்களும் பசும் புற்றரைகளும் பசுமை மிகு சோலைகளும் நிறைந்த எழில் மிக்க இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் சிறு தீவாக அமைந்திருக்கின்றது. அழகு நிறைந்த நாடாகத் திகழ்வதால் “இந்து சமுத்திரத்தில் மிளிரும் முத்து” என பலராலும் வர்ணிக்கப்படுகிறது.

செழிப்புற்ற எமது நாட்டில் ‘சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் போன்ற பல்லினத்தவர்களும் வாழ்கின்றனர். பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களைச் சேர்ந்தவர்களும், சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளைப் பேசுவோரும் உளர். இங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகின்றது. ஜனாதிபதி மக்களின் வாக்குகளாற் தெரிவு செய்யப்படுவார்.

மலைநாடு உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் எழில் நிறைந்த இடமாகத் திகழ்கின்றது.

இங்கு, தேயிலை, கோப்பி, இறப்பர் என்பன வெளிநாடுகட்கு ஏற்றுமதியாகின்றன. இலங்கைத் தேயிலை, உலக நாடுகளிடையே பிரசித்தி பெற்றது. சப்ரகமுவா மாகாணப் பிரதேசங்களில் இருந்து இரத்தினக்கற்களும் யானைத்தந்தங்களும் கிடைக்கின்றது. இவற்றைவிட வாசனைப் பொருட்களான கறுவா, கரரம்பு, ஏலம் என்பனவும் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மலைநாட்டிலுள்ள சிவனொளி பாதமலை, எல்லா மத மக்களாலும் தரிசிக்கப்பட்டுவருதல், வரலாற்றுச் சிறப்பு மிக்க அமிசமாகும்.

ஸிந்துளா கணேஸ்வரன்  
ஆண்டு 7 A

## “சூழல் பாதுகாப்பு”

“சுத்தம் சுகம் தரும்”, ‘சுத்தம் சோறிடும்’, ‘பக்திக்கடுத்தது பரிசுத்தம்’ என ஆன்றோர் கூறிய அருமொழிகள் எமக்கு ஒரு ஊற்றாக அமைந்திருக்கின்றன. இன்று நிலம், நீர், காற்று என்பனவற்றின் மூலமே சூழல் மாசடைவதை எம்மால் நோக்கக் கூடியதாய் உள்ளது. சர்வதேச அரங்கிலே, அரசுகள், சூழற்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையிலே மனிதனும் அவனைச் சூழ உள்ளவையும், பாதுகாப்பாக இருந்தால் தான் புதிய பொன்னுலகை கட்டிஎழுப்பிடுதல் முடியும்.

காலங்களில் சிறந்தது வசந்தம் என்பர். இதனைப் போன்றே, ‘வாழ்வீர் சிறந்தது சூழல் கெடாமை’ ஆகும். இன்று சனத்தொகை அதிகரிப்பினால் தேவைகளும், சேவைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சூழற்பாதுகாப்பிற்கு சனத்தொகை அதிகரிப்பும் ஒரு இடர்ப்பாடாக அமைந்துள்ளது. நகரங்களில் சனநெரிசல், குடியடர்த்தி போன்றவற்றினால் சூழற்பாதுகாப்பு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ‘ஆலைகள் வேண்டும், நல்ல சாலைகள் வேண்டும்’ என பாரதி முழங்கினான். இது முற்றிலும் உண்மையே. ஆனால் வளர்ந்து

வரும் விஞ்ஞானத்தினால் உற்பத்திக்களங்கள் பெருக்கெடுத்துக் காணப்படுகின்றன. இக் களங்களில் கழிவுநீர், நச்சுவாயுக்கள் போன்றன வெளியேறுவதால் அவற்றை அண்மித்து வாழும் மக்கள் மத்தியில் சூழல் மாசடைந்து வருகின்றது.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரத்தில் அமைந்திருந்த யூனியன் காபைட்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக்கழிவு ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை வாங்கியது. பல்லாயிரக்கணக்கான மக்களை அங்கவீனர்களாக்கியது. அப்பப்பா! சொல்லிலடங்கா வேதனைகளும், சோதனைகளும் ஏற்பட்டதை யாம் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இதனைப் போன்று, சர்வதேசமட்டங்களிலும் பல்வகை அழிவுகள் ஏற்பட்டன ஏற்படவும் உள்ளன.

அதுமட்டுமா? மீயொலி தாரைவிமானங்களினால் வானத்திலே ஓசோன் படைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் கண்ணாடு அறிகின்றோம். இதனால் சூரியனது நச்சுவாயுக்கள் பூமியை அடைந்து பல்வகைச் சேதங்களை ஏற்படுத்தலாம். வல்லரசுநாடுகள் மத்தியில் அணு, ஆயுத போட்டி உச்சபலத்தை அடைந்துவிட்டது. அண்டவெளியைக் கூட போர்க்களம் ஆக்குகின்ற முறைமைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சூழற்பாதுகாப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “பெற்றோலியம் இல்லையேல் போர் இல்லை.”

என்ற புதுமொழி உருவாகிவிட்டது. இன்று எல்லாவகை நாடுகளிலும் உயிரையே அழிக் கக்கூடிய “எயிற்ஸ்” என்ற கொடிய இராட்சதநோய் தாண்டவமாடுகிறது. இதனால் எத்தனையோ மக்கள் இந் நோய்க்கு உள்ளாவதால் சூழற்பாதுகாப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘நாமிருவர் நமக்கிருவர்’ என்ற புது மொழியை மறந்துவிடமுடியாது. ‘நிலம் குட்டி போடுவதன்று’ ஆனால் மனித இனத்தின் குட்டிகளோ நாளுக்குநாள் பல்கிப் பெருகிக் காணப்படுவதால் உணவால், உடைகளால், இருப்பிடத்தால், சுகாதாரக் குறைவினால் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதுவும் சூழற்பாதுகாப்பிற்கு கேடாகவே விளைகின்றது. அத்துடன், பயிர்களுக்கு கிருமிநாசினிகளைத் தெளிப்பதனாற் கூடக் காற்றுமண்டலம் மாசு அடைகின்றது. மனிதன் சுத்தமான வளியைச் சுவாசிக்க முடியாது திணறுகிறான், பதறுகிறான், நோயால் வாடுகின்றான்.

எனவே, ‘உடல் நலமே மனிதனின் குன்றாச் சுடர்’ என்பது சூழற்பாதுகாப்பின் பொன்வாசகமாகும். மக்கள் ஆகிய நாம் ஒன்றுகூடி சூழற்பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுப்போம். அரசுகளின் திட்டங்களைச் செயற்படுத்துவோம். புதியதோர் சமூகத்தைக் கட்டி எழுப்பி சூழல் மாசடைவதற்கான காரணிகளுக்கு இடம் கொடாது நீண்டதோர் பயணம் செய்வோம்.

ச. லக்ஷணா  
ஆண்டு 7 B

## புதுயுகப்பெண்கள்

ஆதிகாலத்தில் பெண்ணினம் சாஸ்திரங்களால் முடிவைக்கப்பட்டது. அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதுமே அப்பெண்களின் தலையாய கடமையாக இருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. விஞ்ஞானம் வளர்ச்சியுற்ற காலம் இது. பெண்கள் தமது அடிமை விலங்குகளை அறுத்தெறிந்து விட்டு விஞ்ஞானம், அரசியல், இலக்கியம், நவீன விளையாட்டுக்கள் மருத்துவம் (வைத்தியம்) ஆகிய துறைகளில் சாதனை படைக்கத் தொடங்கிவிட்டார்கள். இன்று பலவித விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நித்தமும் நிகழுகின்றன. கதிர் இயக்கத்தைக் கண்டுபிடிக்கப்போய் பல விஞ்ஞானிகள் உடல் ஊனமுற்றனர். இவர்களிற்கு சவாலாக, பெண்ணினத்தின் எழுச்சியாக மேரிகியூரி அம்மையார் விளங்கினார். இவர் ரேடியத்தை கண்டுபிடித்தவர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் மருத்துவ துறையில் புகழ்பெற்றவர். இவர் திறமையான தாதுயாவார். அந்தக்கால மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு ஆண்வைத்தியர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்த விளக்கேற்றிய பெருமாட்டியாவார். உலகப் புகழ்பெற்ற பரிசான நோபல் பரிசைக் கூட பல பெண்கள் பெற்றுள்ளனர். செல்மா, கிரேசியா, அன்ட்செட், பக், கேப்ரிலா, சாக்ஸ், கோர்டி மெர், மேரிசன் ஆகியோர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்களாவர். அன்னை தெரேசா சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்தியாவில் சிறைச்சாலையிலுள்ள கைதிகளிற்கு மறுவாழ்வு கொடுத்தவர் திருமதி. கிரெண்பேடி, சிசரட் போன்ற புகைத்தல் பொருட்கள் கைதிகளுக்கு வழங்காமலும், நூலகம், விளையாட்டுத்திடல் என்பன அமைத்து சிறைச்சாலையில் ஆண்களால் செய்யமுடியாத செயல்களைச் செய்து ராமன்மக்சாரே விருதைப் பெற்றுள்ளார் இந்த கிரெண்பேடி.

ஆண்களுக்கு நிகராக கோல்டா மெயர் (இஸ்ரேல்), இந்திராகாந்தி (இந்தியா)-சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கை), எடித் கொரோசான் (பிரான்ஸ்), குரோ ஹார்லேம் புருண்ட்லாண்ட் (நொவே-நோர்வே), வயலெட்டா பாரியோஸ் டிசுமோரோ (நிகரகுவா), ஹன்னா சுசோகா (போலாந்து), மேரி யூஜினியா சார்லஸ் (டொமினாகரி), காலிதாஸியா (பங்களா தேஷ்), மார்கரட் தாட்சர் (இங்கிலாந்து) மேரி ரொபின்சன் (அயர்லாந்து), எர்த்தா பாஸ்கல் டிரோயில் (வைரதி), கொரோசான் அக்கினோ (பிலிப்பைன்ஸ்), தான்சு சில்லர் (துருக்கி) அகதாவிலிங்கிமானா(றுவாண்டா), பெனாசீர் பூட்டோ(பாக்கிஸ்தான்), சந்திரிகா குமாரதுங்க (இலங்கை) ஆகியோர் ஆட்சி புரிந்த ஆட்சி புரிகின்ற ஆட்சியாளராவார்கள். இவர்களைத்தவிர முடியாட்சி நிலையில் கிளியோபாட்ரா, ஜான்சிராணி (இந்தியா) ஆகியோரை வரலாறு கண்டுள்ளது. 2 ம் எலிசபெத் (இங்கிலாந்து) 2 ம் மார்கரெட் (டென்மார்க்) பிட்ரிகஸ் ஸில்ஹெல்மினா அர்மகாரட் (நெதர்லாந்து) ஆகியோர் தற்போதிருக்கும் முடியாட்சி ஆட்சியாளர்கள். ஆட்சியாளர்களிலும் பெண்கள் பங்கென்பதை எண்ணி பெண்ணினம் பெருமையடைகிறது.

விளையாட்டுத்துறையில் கூட பெண்கள் சாதனைகள் படைத்துள்ளனர். உலகஅளவில் உயரம் தாண்டும் போட்டியில் முதன்முதலாக ஆறு அடி உயரம் தாண்டிய முதல் வீராங்கனை அயோலாண்டாபாலஸ் (ரூமேனியா) என்பவர் ஆவார். 1960ம், 1964ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே காலகட்டத்தில் இவர் 46 வகையான போட்டிகளில் பங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. 1980ம் ஆண்டு பெண்களுக்கான ஜூடோ

போட்டி அறிமுகமானது. இந்த சர்வதேசப் பெண்கள் ஜூடோ போட்டியில் தனிப்பட்ட முறையில் 6 முறை உலக சாம்பியனாக வந்ததுடன் 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் பெல்ஜியத்தைச் சேர்ந்த இன்கிரிட்பெர்ஹ்மான்ஸ் என்ற வீராங்கனை பெற்றுள்ளார். ஸ்நூக்கர் என்ற விளையாட்டில் 3 முறை உலக சாம்பியனாகவும் டில்லி (Delhi) யில் நடந்த போட்டியில் 6 முறை சாம்பியனாகவும் அலிசன் டிஸர் (Allison Fisher) என்ற வீராங்கனை வந்துள்ளார். மாமீனா நவரத்திலோவா, மோனிகாசெலஸ் ஆகியோர் டெனிஸ்சிலும் சரவணபவ ரமேகனா ஆகியோர் நீச்சற் போட்டியிலும், சாலிகின்னஸ், பி. டி. உஷா, அமுதா, அஸ்வினி ஆகியோர் ஒட்டப் போட்டியிலும் உலகளாவியரீதியில் பேசப்படும் புகழ்பெற்ற வீராங்கனைகளாவர்.

விண்வெளிப்பயணம் மற்றும் ஆராய்ச்சிகள் என்பவற்றில் கூட (புதுயுக) பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். முதன்முதன் விண்வெளிக்குச் சென்ற பெண்மணி ரஷ்யாவைச் சேர்ந்த வலென்டீனா தெரஸ்கோவா என்பவராவர். இதுவே ஆண்களிற்கு பெண்கள் சளைத்தவர்களல்ல என்பதை எடுத்துக்காட்ட உதவும் மாபெரும் உதாரணமாகும். 2 வது ஆக ஸ்வெத்லேனா சவித்ஸ்கயா என்பவரும் விண்வெளிக்கு சென்ற பெண்மணியாவார். விமானம் ஓட்டுவதிலும் பெண்கள் சாதனைகள் படைத்துள்ளனர். அமெரிக்க விமானப் படையில் அதிபயங்கரமான போர்விமானங்களை ஓட்ட பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அலைவா பாரதி கண்ட புதுமைப்பெண்கள்.

மனோரதி மனோகரன்  
ஆண்டு 8 B (1994)

## ஆற்றங்கரைக் காட்சி

காலைக்கதிரவன் வானிலே பவனிவருகின்றான். அவனது ஒளியால் மலையில் படிந்திருந்த பனித்துளிகள் மாயமாய் மறைகின்றன. அம்மலையிலே ஆற்றுநங்கை தவழ்ந்து தவழ்ந்து அன்னநடை பயின்று வந்தாள். மலையிலே ஊற்றெடுத்து மேடு, பள்ளம், சமதரையை எல்லாம் தழுவிவருகின்றான். சூரியனோ தன் பொற்கதிர்களை ஆற்றுநங்கையின் தெளிந்தநீரில் நீட்டி அழகு பார்க்கிறான். ஆற்றுநங்கை அவன் கதிர்களால் வைரமாய் ஜொலிக்கிறாள்.

ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களிலிருந்து மலர்கள் சொரிந்தன. அவை ஆற்றிலே வீழ்ந்து கடலிற் செல்லும் படகுபோல வண்ணவண்ண நிறங்களில் ஆடி அசைந்து செல்கின்றன. ஆற்றுநங்கை வைரமென மின்ன அவள் தவழ்ந்து வந்ததால் ஈரமாகிய மண்ணும் கதிரவன் ஒளியால் மின்னு கின்றது.

வானம் மாலைநேரமென விந்தைகள் காட்ட சனக்கூட்டமும் ஆற்றங்கரையை அடைகிறது. வான மங்கையின் அழகுநலன்களை ஆற்றுநங்கை பிரதிபலித்து மினிர் கிறாள். தெள்ளென தெளிந்த நீரைக் கொண்ட ஆற்றுநங்கையானவள் பாம்பு போல வளைந்தும் நெளிந்தும் ஓடுகிறாள். கல்லும் மலையும் காடும் நிலமும் குதித்து வந்த அவளின் அழகு பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. குளிர் தென்றலும் ஆற்றுநங்கையின் எழிலும் மக்களை தங்களை மறக்க வைத்துவிடுகிறது.

பூரணைச்சந்திரன் வானம் எனும் தடாகத்திலே பூக்கும் நேரத்தில் ஆற்றுநங்கை அதன் குளிர்ஒளியில் சலசலக்கிறாள். தானும் அக்குளிர்ஒளியுள் குளித்து புதுமையுடன் தோற்றமளிக்கிறாள். அவளின் குளிர் நீரானது மதியொளியில் நட்சத்திரங்களைப்

போல மின்னுகின்றது. அவள் சலசலத்து  
ஓடும் ஓசை அப்பிரதேசம் எங்கும் இனிய  
நாதமெனப் பரவுகின்றது. அவள் மேடு  
களிலிருந்து பள்ளங்களை நோக்கிப் பாயும்  
ஓலியும் கேட்கிறது.

அழகான ஆற்றை பயன்தரப் படைத்த  
இறைவனின் அறிவு என்னே! அவ்வாற்றை  
நாட்டிற்கு வளம் சேர்க்கும் காரணியாக  
உண்டாக்கினான் இறைவன். அவனின் அறிவு  
வியக்கத்தக்கது.

யாழினி வே.  
ஆண்டு 9 A

## விடுதலைக்கு வித்திட்ட மாமனிதர்

பாரததேசம் சுதந்திர சூரியனைக்கண்டு  
நெடுநாட்கள் ஆகிவிட்டிருந்த காலம் அது.  
வெள்ளையரின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்து  
பாரத அன்னை துவண்டு கொண்டிருந்த  
காலம் அது. அத்தகைய காலத்திற்றான்  
பாரதமக்களின் விடுதலைக்காக குஜராத்  
மாநிலத்தில் கரம் சந்திரருக்கும் புத்திலி  
பாய்க்கும் புத்திரனாக ஒரு 'சுதந்திரசூரியன்'  
தோன்றியது. ஆம்! அவர்தான் மோகன  
தாஸ் என இயற்பெயர் பூண்ட அண்ணல்  
காந்தியடிகள்.

“தோன்றின் புகழொடு தோன்றுக  
அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க  
பெரும்புகழுடன் வாழ்ந்தவர் அண்ணல்  
காந்தியடிகள் இப்பாருலகம் அழியும் மட்  
டும் தன்பெயரை அழியாது நிலைநிறுத்திச்  
சென்றுள்ளார். அடிமைப்பட்டு வலிமை  
யிழந்து வறுமையில் வாடி நின்ற இந்திய  
மக்கள் சுதந்திரசூரியனைத் தரிசிக்கச் செய்  
தவர் அண்ணல் அவர்களே.

‘வளரும் பயிரை முளையிலே தெரியும்’  
என்பதற்கிணங்க இவருடைய இளமைப்  
பிராயம் இவரின் பிற்காலப்புகழை பறை  
சாற்றுவதாகவே அமைந்திருந்தது. அன்னா  
ரின் வாழ்க்கைக்கு ஒரு இலக்காக, வழி  
காட்டியாக விளங்கியது இவர் சிறுவயதில்  
பார்த்த அரிச்சந்திரநாடகமே. அன்றிலிருந்து  
அவர் எடுத்த முடிவு அஹிம்சையே வாழ்வு!  
சத்தியமே மூச்சு! என்பதாகும். இம்முடி

வில் இருந்து சற்றும் பிசகாமலி வாழ்நாள்  
முழுவதும் வாழ்ந்து காட்டியவர். பொய்,  
களவு, மது, மாமிசம் என்பன காந்திக்கு  
அருகில் வரவே தயங்கும். இளம்வயதிலே  
‘பாரிஸ்டர்’ பட்டம் பெறுவதற்காக கடல்  
கடந்து சென்று அன்னிய நாட்டில் கல்வி  
பயின்றவர். கடல் கடந்து சென்றபோதும்  
கொண்ட கொள்கையில் வழுவாது நின்ற  
வர். சின்ன வயதில் செய்த சிறுசிறு தவறு  
களுக்கெல்லாம் மனச்சாட்சிப்படி, உடனே  
மன்னிப்புக்கேட்டு, மனம் திருந்தி வாழ்க்  
கையை நல்லவழியில் நடாத்தியவர்.

இவரது முதலாவது விடுதலைப் போராட்  
டம் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்  
களுக்காகவே ஆரம்பித்தது. வெள்ளையனுக்  
கருகே இந்தியன் இருந்து பிரயாணம்  
செய்யக்கூடாது; புகைவண்டியிலே முதல்  
வகுப்புப்பெட்டி வெள்ளையர்களுக்கென  
ஒதுக்கப்பட்டது; எங்கும் எதிலும் முன்னு  
ரிமை வெள்ளையர்களுக்கே. அடிமைத்தர  
கூலிகளாகவே இந்திய மக்கள் கருதப்பட்  
டனர். இதைக் கண்ணுற்ற காந்தியின்  
மனம் கொதித்தது. ‘டர்பன்’ துறைமுகத்  
திலே காந்தியடிகள் குடும்பத்தாருடன்  
இறங்கியபொழுது ஏற்பட்ட பெரும்எதிர்ப்பே  
அவர்களுக்கு இந்தியரிடமும் காந்தியடி  
களிடமும் இருந்த வெறுப்பை பறைசாற்  
றியது. எல்லாவற்றையும் தனது அஹிம்  
சாமுறையினாலும், சத்தியாக்கிரகங்களினா  
லும் அடக்கினார். மக்கள் மனதை மாற்றி  
னார்; அரசினைப் பணிய வைத்தார்;



பின்னர் தாய்நாடு திரும்பினார். தன் னருமைச் சோதரர்கள் படும்பாட்டைக்கண்டு உள்ளம் உருகினார். தென்வாபிரிக்காவில் நிகழ்ந்த கொடுமைகளை விட பல்லாயிரம் மடங்கு மோசமாக இங்கு நிகழ்வதைக் கண்ணுற்றார். “அதுவும் எம் சொந்த மண்ணிலேயே நாம் அடிமைகளாக நடத் தப்படுவது எவ்வளவு கொடுமை?” என்று நினைத்து பெரிதும் துன்பமுற்றார்.

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு?” என்று எண்ணிய காந்தியடிகள் மெல்ல மெல்ல அடிமைத்தனையில் இருந்து விடுபட்டு ‘காங்கிரஸ்’ அமைப்பை தோற்றுவித்தார். புரட்சிமுறைகளைத் தடுத்து அஹிம்சாமுறையிலே விடுதலை காண்போம் என்று முயற்சிகள் செய்தார். ‘சேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்துண்பது போல’ தன்தாய்நாட்டிற்கு வந்த துயரத்தை தன்மேல் சுமத்திக் கொண்டார். ஆம்! உப்பின்றி, நீரின்றி தன்னைத்தானே மெல்ல மெல்ல வருத்தினார். அன்றும்சரி இன்றும்சரி மேலைத்தேய நாட்டவர், தங்கள் ஆயுதபலத்தைவிட கிழைத்தேய நாட்டவரின் மனோபலத்திற்கு அஞ்சுகின்றனர். அதுபோலவே துப்பாக்கிகளுக்கு அடிபணியாத ஆங்கில அரசு சத்தியாக்கிரகம் எனும் ஆயுதத்திற்கு அடிபணிந்தது. ‘கத்தியின்றி இரத்தயின்றி’ ஓர் அதிசயப் போர் நிகழ்த்தி பாரததேசத்திற்கு விடுதலை தேடிக்கொடுத்தார் மகாத்மா அவர்கள். இதற்கிடையில் அவர்பட்ட துயரங்கள் தான் என்னே!

பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் உயிரெனப்போற்றிய காந்தியடிகள் தன்தாய்நாட்டிற்காக பலமுறை சிறை சென்று மீண்டவர். இவருடன் இவர் மனைவி கஸ்தூரிபாயும் சிறை சென்றிருக்கிறார். ஒரு முறை சிறையில் இருந்த பொழுது தனது வாழ்க்கைச் சரிதத்தை நூலாக வடித்து ‘சத்திய சோதனை’ எனப் பெயரிட்டார். ஆமாம். காந்திக்கு வந்த

சோதனை சத்தியத்திற்கு வந்த சோதனையே “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் — ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்”

என்பதற்கிணங்க தனது தாய்நாட்டு மக்கள் மீதுள்ள அன்பின் பெருக்கால், விடுதலை கிடைத்த பின்னர் ஏற்பட்ட இந்து-முஸ்லீம் கலவரத்தை அடக்கப்பெரும் பாடு பட்டார். சுதந்திர பாரதத்தின் பெருமை ஒங்குமாறு ஒற்றுமையுடன் வாழ்வைத் தொடரச் சொன்னார். இவற்றைக் கொண்டு காந்தியடிகள் ‘இந்துக்களை விரோதிக்கின்றார்’ என்று தவறாகப் புரிந்து கொண்டு ‘கோட்சே’ என்றொருவன் காந்திஜி ஒரு கூட்டத்திலே உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். என்ன இருந்தாலும் இந்த துப்பாக்கிக்குண்டுக்கு இவ்வளவு கெடுமீ இருக்க வேண்டுமா என்ன? எத்தனையோ மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட எவ்வளவோ பிரதேசங்களையெல்லாம் சுட்டியாள்கின்ற மாமனிதர்களையெல்லாம் நொடிப் பொழுதிலே மண்ணோடு மண்ணாக்கி விடுகிறதே. சுதந்திர பாரதத்தில் நீண்ட நாட்கள் வாழவிடாது விதி காந்தியடிகளின் உயிரைப் பறித்து விட்டது. மகாத்மாவின் பூவுடலை எரித்து பெற்ற சாம்பல் உலக மெங்கணும் தூவப்பட்டது.

பஞ்சமாபாதகங்கள் பெருகி வருகின்ற இவ்வுலகிலேயும் காந்தியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்ற ஆத்துமாக் களாக சில பெரியார்கள் வாழ்ந்து வருகின்றனர். காந்தியடிகள் அழிந்தாலும் அவர் வளர்த்த அன்பு, அஹிம்சை, பொறுமை, சத்தியம் என்ற நல்வித்துக்களை அழிக்க முடியாது. இன்றைய மாணவச் செல்வங்களிடையேயும் அவை துளிர்த்து விருட்சமாக வளர்ந்து வருகின்றன.

வாழ்க! காந்தியடிகள் நாமம்!  
வளர்க! அவர் சத்திய நெறி!  
ஆக்கம்:

காயத்திரி இராஜேஸ்வரன்  
ஆண்டு 9 B

## மின்சாரம் மீண்டும் வந்துவிட்டால்...

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மின்சாரம் இல்லை என்று சொல்லக்கூடிய நாடுகள் கையெடுத்து எண்ணக்கூடியனவே. அவையும் நீர் வளம் அற்ற நாடுகளாகவே இருக்க வேண்டும். ஆனால், இன்று "நீர் வளம் இல்லையேல் மின்வளம் இல்லை" என்ற நிலைமை மாறி விட்டது.

தற்போது உலர்மின்கலங்கள், ஜெனரேட்டர்கள், சூரியக்கலங்கள் போன்ற பல உபகரணங்கள் மூலம் மின் பிறப்பிக்கப்படுகின்றது. எமது நாடாகிய இலங்கை இயற்கை எழில் பொருந்திய நாடு. இந்து சமுத்திரத்தின் முத்தாகிய இலங்கையின் நீர்வளத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஆனால், "ஐயகோ" இலங்கையின் வடபகுதியில் இன்று மின் இல்லை. வடபகுதி தமிழ் மக்கள் முற்பிறப்பில் என்ன பிழை செய்தனரோ?

அவர்கள் ஒரு தவறும் செய்யவில்லை. தமக்கு ஓர் நாடுவேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று போராடத் தொடங்கிய காரணத்தால் இலங்கை அரசு வடபகுதிக்கான மின் தொடர்பை துண்டித்து விட்டது. ஆனாலும் தமிழர் சலித்தவர்களல்ல. இதனை தற்போது தமிழீழ பொருண்மீயமேம்பாட்டுக்கழகம் கண்டுபிடித்துள்ள எரி பொருளாகிய கரி, மாட்டின் கழிவான சாணம் என்பவற்றிலிருந்து பெறப்படும் மின் உறுதிப்படுத்தும். மின் இல்லாமலேயே இருளில் ஒளிவிடும் தமிழீழம் மின் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதை நினைத்துப் பார்க்கவே மெய்சினிர்க்கிறது.

தமிழீழ மெங்கும் மின்சாரம் மீண்டும் கிடைத்தால் எல்லா வீடுகளிலும் ஒளிபரவும். விறகுச் செலவு குறையும் தாய்மார் அல்லது வீட்டு வேலைக்காரரது அடுப்பூதும் வேலை குறைந்துவிடும். எம்மாணவர் பற்றி சொல்லவும் வேண்டுமா? தற்போது மண்

ண்ணெண்மைய விளக்கில் படித்துப் பூத்துப் போன சிறு பூக்களது கண்கள் கார்மேகத்தைத் கண்ட மயில்கள் போல மலரும். ஈழ மாணவரது சாதனைகள் உலகெங்கும் பரவும். பேனா பிடித்து தாளில் எழுதிய விரல்கள் கண்ணியின் கீபோட்டைத் தட்டும். மக்களது நேரம் மீதப்படுத்தப்படும். மீதான நேரத்தை வீண் விரயமாக்கும் தமிழனும் உள்ளானா? இல்லை. அவன் சிந்தித்து சிறப்புறுவான். பற்பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அவற்றைக் கண்டு உலகம் வியக்கும்.

விளை நிலங்கள் புத்துயிர் பெறும். வாழைப் பொத்திபோல் இருந்த நெல்மணிகள் வாழைக் குலைபோல் பருக்கும். மரகத மணிகளுக்கு பட்டை தீட்டியது போல விளைச்சல் நிலம் காட்சி அளிக்கும். தமிழீழ சுயதேவைகள் பூர்த்தியாக்கப்படும்.

வைத்திய சாலைகள் புத்தொளி பெறும். வைத்தியர்கள் தெம்புடன் சேவையில் ஈடுபட நோயாளரும் நாளுக்குநாள் குறைவடைவர். சத்திரசிகிச்சைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். கழிவுகள் சுலபமாக அகற்றப்படும். நுளம்புகளின் ஆதிக்கம் குறையும். தொற்று நோய்கள் இல்லாமல் போகும். அப்பப்பா எத்தனை முன்னேற்றம்.

ஆனால் வானொலி, தொலைக்காட்சி போன்ற தொலைத் தொடர்புசாதனங்களை பயனின்றி உபயோகிப்போரும் உள்ளார்கள். இதனால் பல மாணவர்கள் தீய வழிகளிற் செல்ல முற்படுவர். இதனால் அவர்கள் கல்வியில் பல தடங்கல்கள் ஏற்படும். எனவே இவ்வாறான பயனற்றவற்றை கைவிட்டு பயனுள்ள வழிகளில் மின்னைப்பாவிக்கவேண்டும். பயனற்ற வழியில் மின்னைப்பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஓர் காலத்தில் ரோபோவும் இங்கே காலடி வைத்

தால் நாம் அதற்கு கீழ்ப்படியாது. அவற்றை நம்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பாரிய விளைவுகளி லிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள லாம்.

மின் வந்தால் தமிழ் மாணவரின் சாதனைகள் கண்ணியின் உதவியுடன் விண்ணைமுட்டும், உலகமெங்கும் பரவும்.

## பதறாத காரியம் சிதறாது

‘அவரசக் கோலம் அள்ளித்தெளித்தல்’ என்பது தமிழில் வழங்கி வரும் பழமொழி. கண்ணப்பொடியினாலோ, மாக்கவினாலோ இடப்படும் கோலம், அதனை இடுபவரின் அழகுணர்வு, கலைத்திறன் என்பனவற்றை வெளிப்படுத்தும், அரியதொரு சாதனமா கும். இச் சாதனத்தைச் சிந்தித்துத் திட்ட மிட்டு ஆற அமரச் கையாளுவதன் மூலமே முற்குறித்த வெளிப்பாடுகள் சித்திக்கும். அவ்வாறன்றி அவசரம், அவசரமாக பொடி யையோ, மாவையோ அள்ளித்தெளித்தல் கோலத்திற்குப் பதிலாக அலங்கோலமே எஞ்சும். இவ்வண்மை கோலத்திற்கு மட்டு மன்று, வாழ்க்கையில் ஒருவன் கைக்கொள் ளும் எக்கருமத்திற்கும் பொருந்தும். இவ் வண்மையையே இக்கட்டுரையின் தலையங் கமாய் அமைந்துள்ள பழமொழி மேலும் வலியுறுத்துகின்றது.

நாம் எக்கருமத்தையும் சிந்தித்து அதன் பலாபலன்களை ஆராய்ந்த பின்னரே செய லில் இறங்கல் வேண்டும். நாங்கள் மனிதர் கள்; பகுத்தறிவு இறைவன் எமக்கு வழங்கி யுள்ள அருங்கொடை; உண்பதும் உறங்கு வதும், சாவதுமே வாழ்வாகக் கொண்ட விலங்குகளுக்கும் எமக்கும் வேறுபாடுண்டு. தீடிரென உண்டாகும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு மனம் போனவாறு செயல் புரிவதால் அச்செயலைப் புரிபவர்கள் மட்டு

எனவே நாம் முயன்று எமது தமிழீழத் திற்கும் மின்கிடைக்கும் என்ற உறுதியுடன் மனம் தளராமல் இருப்போம். முயன்று உழைப்போம்.

வருக வருகவென்று வரவேற்கிறோம்  
— மின்னே உன்னை  
வழமான எம்மண்ணை ஒவியாக்க’

திவ்வியா சி.

ஆண்டு 10 ‘B’

மன்றி, அதனோடும், அவர்களோடும் தொடர் புடையவர்களும் பெரும் பாதிப்பினை அடை வர். இத்தகைய மூடர்களை திருவள்ளுவர் ‘கயவர்’ என்ற சொல்லால் அழைக்கின் றார். மனம் போன போக்கெல்லாம் சென்று அழியும் இவர்களை வரங்கள் மூலம் உயர்த் தும் தேவர் பதம் அடைந்தவர்களுக்குச் சமமானவர் என்று புகழ்வது போல இகழ்ந் துரைக்கின்றார். காலம் அறிந்து, இடம் அறிந்து, செய்யும் வினையின் தராதர மறிந்து செயற்படாமையும், தீய விளைவு களை அப்புலவர் பெருந்தகை மிகவும் விரி வாக எடுத்துரைப்பது கருதத்தக்கது.

காரியத்தில் அவசரம் காட்டுபவர்களுக் கும், ஆற அமரச் சிந்தித்துச் செயற்படுபவர் களிற்ும் இடையே உள்ள தாரதம்மியத்தை ஓர் உதாரணங்கொண்டு நோக்குவோம். “இரும்பு, செம்பு, முதலாகிய உலோகங் களைப் பொன்னாக்கித் தருவேன்” என்று ஒருவனிடம் போலிச் சாமியார் ஒருவர் உறுதி கூறுகின்றார். தன் செல்வம் இத னால் பன்மடங்கு பெருகும் என்ற பேராசை தனது கண்ணை மறைக்க, ஒருகணம் கூட யோசியாது, அந்தச் செல்வன், தனது பொருட்களையெல்லாம் விற்று, இரும்பு, செம்பு முதலான உலோகங்களை வாங்கிப் பொன்னாக்கித் தருமாறு, தன் பணத்தை யெல்லாம் போலிச் சாமியாரிடம் கையளிக்

கின்றான். சாமியாரோ ஒருநாள் அவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு தலை மறைவாகிவிடுகின்றார். வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அள்ளிச் சென்றது போலத் தன் சிந்தனையற்ற செயலால் மூடச் செல்வன் தனக்குரிய சகலவற்றையும் இழந்து ஒரு நாளில் ஏழைப் பரதேசியானதுதான் கண்டபயன்.

சிந்தனா சக்தி வாய்ந்த, செயலைத் திட்டமிட்டுச் செய்கின்ற வேறொருவனுக்கும் இதே போலிச் சாமியார் தமது புழுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றார். ஆனால் அவனோ “இந்தச் சாமி ஒருநேர உணவுக்கும் வழியற்றவன். இவன் தெருவில் கிடக்கும் இரும்புத் துண்டைப் பொன்னாக் கித் தன் வறுமையைப் போச்சாமல், எத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு, இப்போது என்னை நாடி வந்தது ஏன்? இவனது இரசவாதத்தால் பெரும் செல்வந்தரானவர் எத்தனை பேர்? இவனுடைய முன்னைய வாழ்க்கை எத்தகையது?” என்று பலவாறு

சிந்திக்கின்றான். அவன், தன் சித்தனை சாதகமான பதில்களைத் தந்தால் மட்டுமே செயலில் இறங்குவான். இல்லையேல் போலிச் சாமியாரின் பொட்டுக்கேடுகளை அம்பலமாக்கி அவன் ஏமாற்றிலிருந்து தன் னையும் காப்பாற்றிப் பிறரையும் காப்பாற்றி விடுவான்.

எனவே அவசரம் காட்டாது எதனையும் சிந்தித்து முன்பே திட்டமிட்டுச் செய்வதே வாழ்க்கையில் வெற்றியடைய உகந்த வழி. இல்லையேல்,

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான்  
கேண்மை கடைமுறை  
தான்சாந் துயரம் தரும்.

என்று வள்ளுவர் பெருமான், “நட்பு ஆராய்தல்” என்ற அதிகாரத்தில் கூறியது போல ஆராத் துயரத்திலே ஆழ்த்திடும் என்பது திண்ணம்.

அமுதினி சம்மந்தபிள்ளை  
ஆண்டு 10 C (94)

## குண்டுவீச்சில் சேதமுற்ற தேவாலயம் தன்கதை கூறல்

இந்து சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் இலங்கைத் தீவின் சிரம் போன்று அமைந்த யாழ்நகரிலே அமைந்திருந்த பழமையான தேவாலயங்களில் ஒன்றாக இதுவரை காலமும் விளங்கியவன் நான். ஆனால் இன்று, இராணுவத்தினரின் மிலேச் சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதல்களினால் எழில் மேனி பொலிவிழந்து பாழடைந்த மண்டபமாகக் காட்சி தருகின்றேன். என்னை இந்நிலைக்குத் தள்ளிய அச்சம்பவத்தை யாரிடமாவது கூறினால்தான் என் மனம் அமைதியடையும். ஐயா! நீங்களாவது நான் கூறும் கதையைக் கருணை கூர்ந்து கேளுங்கள்.

என்னை அனைவரும் “புனித யாகப்பர் தேவாலயம்” என்று அழைப்பர். இலங்கை அந்நியராதிக்கத்துக்குட்பட்டிருந்த நாட்களுக்கு முன்பு எனக்கு இந்த அவலநிலை

ளில் போர்த்துக்கேயர் என்னை நிர்மாணித்தனர். முதலில் சிறிதாக ஒரு வளாகத்தில் தோன்றிய நான் நாளடைவில் மதகுருமாரினதும் கத்தோலிக்க மக்களினதும் அயராத உழைப்பினாலும், அளப்பரிய பக்தியினாலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தேன். சில ஆண்டுகளின் பின் என்னைக் கண்டோர் அதிசயப்பட்டனர். எனது பிரமாண்டமான தோற்றத்தையும் பொலிவையும் கண்டு அகமகிழ்ந்தனர். அது மட்டுமா! எனது மண்டபத்திலே ஒரு அழகிய யாகப்பர் சிலையைப் பிரதிட்டை செய்தனர். அன்றிலிருந்து காலத்துக்குக் காலம் திருத்த வேலைகள் செய்து எனது பக்தர்கள் என்னை மெருகூட்டினார்கள்; அழகுக்கு அழகு செய்தார்கள். இதன் விளைவாக முன்று மாதங்

ஏற்படும் வரை அழகிய தோற்றத்துடனே மிளிர்ந்தேன். அகமும் முகமும் மலர நான் காட்சியளித்தது காலதேவனுக்குப் பொறுக்க வில்லைப் போலும். எனக்கு இக்கொடிய நிலை ஏற்பட்டது.

அன்றொருநாள் சனிக்கிழமை, காலை பூசை முடிந்த பின்னர் மக்கள் அனைவரும் தத்தமது இல்லங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று வானத்தில் ஓரி ரைச்சல் கேட்டது. அச்சத்தத்தை இனம் கண்ட மக்கள் பீதியடைந்து வானை நோக்கினர். அவர்கள் அஞ்சியது போல் இலங்கை இராணுவத்தினரின் குண்டுவிச்சு விமானங்கள் வானிலே இரைதேடி அலையும் வல்லூறுகளைப்போல் வட்டமிடத் தொடங்கின. ஆம், அவை எங்கள் உயிர்களைக் கவர்ந்து செல்லவரும் காலனைப் போலத் தோன்றின. அவற்றினைக் கண்ட மக்கள் அனைவரும் "சுப்பசொனிக்" என்று அலறியவாறு சிதறி ஓடத் தொடங்கினர். எங்கும் கூக்குரல் கேட்டவண்ணம் இருந்தது.

நான் செய்வதறியாது திகைத்தேன். ஐயகோ! எங்கோ சுற்றி வட்டமிட்ட அவ்விமானங்கள் சிறிது நேரத்தில் என்னை நோக்கித் திரும்பின. அன்றைய தினம் என் சுற்றுப்புற மக்களுக்கு மரணதினம் போலும். அவர்களும் என்னிடம் வந்து அடைக்கலம் புகுந்தனர். நானும் இயன்றவரை அம் மக்களை அரவணைத்துக் கொண்டேன்.

அப்பொழுது திடீரென விமானங்களின் இறக்கைகளிலிருந்து வெளிப்பட்ட எரிசூண்டுகள் என்மேல் விழுந்து காதைச் செவிடு படுத்தும் பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறின. கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்தன. அந்தோ! பரிதாபம். மக்களின் மரண ஓலம் வானைப் பிளந்தது. என் எழில்மேனி சல்லடையாகியது. எந்தத் தோற்றப் பொலிவை எண்ணிப் பெருமைப்படுவேனோ அந்தத் தோற்றம் ஒரு கணத்தில் பொலிவிழந்து விட்டது. எனது மண்டபக் கூரை எரிந்து சாம்பலாகியது. என் கண்களிலிருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தது.

இதுமட்டுமா? அந்நிகழ்ச்சி அன்று என்னைச் சரணடைந்த மக்களில் பத்துப் பேரின் உயிர்களைக் குடித்து விட்டது. மீட்கப்பட்ட உடல்கள் கருகிச் சிதைந்து அடையாளம் காண்பதற்கும் முடியாத நிலையில் இருந்தன. ஒரு புனிதமான

இறைவன் சந்நிதானத்தையே இடுகாடாக மாற்றிய இக்கோரச் சம்பவம் என் வாழ் விலும் யாழ் நகர மக்களின் வாழ்விலும் மறக்கமுடியாத சம்பவமாக இடம் பெற்று விட்டது. ஆனால் இத்தனை அழிவையும் ஏற்படுத்திய இராணுவத்தினரையும், அழிந்து கிடந்த மண்டபத்தையும், உடல் கருகித் துண்டங்களாகக் கிடந்த சடலங்களையும் "யாகப்பர்" தன் கண்களினால் பார்த்துக்கொண்டேயிருந்தார். ஆம், எவ்வளவோ அழிவுகளைச் செய்த எரிசூண்டுளால் யாகப்பரை அசைக்கவும் முடியவில்லை.

இவ்வாறு இராணுவத்தினர் செய்து வரும் அட்டூளியங்கள் எண்ணிலடங்காதவை. இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் வதிவிடங்கள், மறைவிடங்கள் என்பவற்றையே அழிப்பதாகக் கூறிவந்தனர். ஆனால் இப்போது இறைவன் விரும்பி உறையும் ஆலயத்தையே தீக்கிரையாக்கி விட்டனர். தெரிந்தே செய்த குற்றத்திற்கு என்றும் மன்னிப்புக் கிடையாது. அவர்களின் அழிவுகாலம் நெருங்கிக்கொண்டிருப்பதாக என் மனம் கூறுகின்றது.

அழகின் சின்னமாகத் திகழ்ந்த நான் இன்று தோற்றப் பொலிவிழந்து சல்லடைக் கண்களாக விளங்கும் கூரையுடன் காட்சியளிக்கும் அவலநிலையை நினைத்து அழுவதா? அல்லது 'ஆண்டவனே அடைக்கலம்' என்று ஓடிவந்து என் மடியில் மரணித்த மக்களை நினைத்து அழுவதா? நீங்களே கூறுங்கள். "அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்." என்னும் முதுமொழியை நினைவுகூர்ந்து இறைவனை வேண்டிக்கொண்டு எனது விமோசனத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

ஐயா! என் கதையை இத்தனை நேரமும் இரக்கத்துடன் செவிமடுத்த உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன். என்கதையை நீங்கள் இவ்வுலகம் முழுவதும் கூறவேண்டும். அப்போதுதான் என் மனம் அமைதி பெறும்; இராணுவ அட்டூளியங்களால் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடையும். உங்கள் மூலமாக இவ்வுலக மக்கள் யாகப்பர் தேவாலயத்தின் சோகக்கதையை அறிந்துகொள்வர். உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கிறேன். வணக்கம்.

சங்கீதா பாலசுப்பிரமணியம்  
ஆண்டு 11'B'

## பொருளாதாரத் தடை

தொண்ணூறாம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான யுத்தத்தைத் திணித்ததன் விளைவாகச் சோலைகள் நிறைந்து வளப்புடன் விளங்கிய தமிழ்பிரதேசங்கள் அனைத்தும் சுடுகாடுகளாகவும், ரத்தபூமியாகவும் மாற்றம் பெற்றன. இக்காலகட்டத்தில் பல்வேறுவழிகளில் நம்மவர்கள் மீது கூடிய அழுத்தத்தை பிரயோகித்து நம்மவர்களை அடிபணிய சிங்கள அரசு தீட்டிய சதித்திட்டங்களில், மிகவும் சத்திவாய்ந்ததாகக் கருதப்படுவதுதான், பொருளாதாரத் தடை.

தமிழ்ப்பிரதேசங்களுக்கான குறிப்பாக வடதமிழ்ப்பிரதேசங்களுக்கான போக்குவரத்துப்பாதைகளைத் தடைசெய்தும், எரி பொருட்களையும் அத்தியாவசியப்பொருட்களையும் கொண்டு செல்வதைத் தடுத்தும், சுட்டுப்படுத்தியும் நம்பிரதேசங்களின் மீது சுலபமாக தனது பொருளாதாரத்தடையை திணித்தது சிங்கள பேரினவாத அரசு, இதனால் பொருளாதார இறுக்கத்தை ஏற்படுத்தியது. முன்பு நடந்த பொருளாதார புனர்நிர்மாணத்திற்குப்பதில் இங்கு அரசால் பொருளாதாரபிணநிர்மாணமே நடத்தப்பட்டது.

இதன் உடனடிவிளைவாக பொருட்களின் விலைகள் மடமடவென மலைபோல் ஏறின. உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் பொருட்களை ஆனைவிலை குதிரை விலையில் வேண்டியே தம்தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டியதாயிற்று. தமிழ்ப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரவகைகளும், விதைவகைகளும் கிருமி நாசினிகளும் கொண்டு செல்வது தடுக்கப்பட்டதால் விவசாய வளர்ச்சி மந்தமானது. அதுவரைகாலமும் கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், மின்னியல் வேலைகள் ஸ்தம்பிதமடைந்தன. எம் தொழிற்சாலைகளும் சிறி

லங்கா அரசின் கண்முடித்தனமான குண்டு வீச்சுக்களுக்கு இலக்காகி நெருப்புக்குளித்து மண்மேடுகளாயின. இவற்றின் விளைவாக வடதமிழ்ப்பிரதேசங்களின் பொருளாதாரம் மிகவும் பின்தள்ளப்பட்டது. சிறிலங்கா அரசு பொருளாதாரத்தடையை அமுல் செய்தது நம்மவர்களின் பொருளாதாரத் திற்கு விழுந்த பாரிய அடி எனலாம்.

இதனால் மக்கள் தம்தேவைகளை பூர்த்தி செய்வதில் பாரியசிக்கலேற்பட்டது. ஏலவே, குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு, திரைகடலோடிச் சேர்த்த திரவியங்கள் அனைத்துமிழந்து திக்கற்று நின்றவர்களுக்கு பொருளாதாரத்தடை ஏற்படுத்தப்பட்டது "பணையில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தைப்போல" அவர்களின் வாழ்கையை குன்யமாக்கியது. அதேசமயம் வடதமிழ்ப்பிரதேச அகதிகளுக்கென அரசினால் அனுப்பப்பட்ட பொருட்களும் மற்றவைகளும் "ஆனைப்பசிக்கு சோளன் பொரி" போட்டதுபோலவே இருந்தன.

ஆனால் பொருளாதாரத்தடையால் இங்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டாலும், அதனால் சில முன்னேற்றங்களும் ஏற்படத்தான் செய்தது. இதுவரை நிலவிவந்த சார்புநிலைப் பொருளாதார நிலை மாறிகுய உற்பத்திப் பொருளாதாரம் தலையெடுத்தது. இதன்முலமாக ஆட்டம் கண்டிருந்த தமிழ்ப்பிரதேச பொருளாதாரம் நிமிரத் தொடங்கியது. உள்ளூர் உற்பத்தியின் பக்கம் எல்லோர் கவனமும் திசை திருப்பப்பட்டது. இதன் விளைவாக உள்ளூர்வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ள குண்டு வீச்சுகளின் மத்தியிலும் பல தொழிற்சாலைகள் தலையெடுத்தன. போரால் நலிவுற்ற மக்களிடையே புத்துக்கம் பிறந்தது. இப்பொருளாதாரத்தடை நம்மவர்களுக்கு 'தன்கைதான் தனக்குதவி' என்பதை நன்குணர்த்தியுள்ளது.

தொகுத்து நோக்குகையில் இப்பொருளா தாரத்தடையானது பல பின்னடைவுகளை ஏற்படுத்திய போதிலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதன் மூலமாக, நம்மை அடக்கப் 'பொருளாதாரத்தடை, என்ற பெயரில் சிறிலங்கா அரசு போட்ட தப்புக்கணக்கு தவிடுபொடியாக்கப்பட்டது. "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" என்பதை சிரமேற்கொண்டு குறைந்த வளங்களையே வைத்து நம்மவர்கள் நம் தாய்

மண்ணின் மேன்மையை மாற்றானுக்கு உணர்த்தவேண்டும். அக்காலகட்டத்தில் தமிழ்பிரதேசத்தின் பொருளாதாரம் சுய உற்பத்தியால் முன்னேறி அரசின் பொருளாதாரத்தடையை எள்ளீநகையாடும் என்பதில் ஐயமேதுமில்லை.

சங்கீதா ஆனந்தகுமாரன்  
ஆண்டு 11 C

## மனித உறவை மேம்படுத்தல்

பாழ்ப்பட்டு வறுமை மிஞ்சி தாழ்வுற்று இவ் வையகம் நிற்கின்றது. இதன் காரண காரியங்களை ஆராய்ந்தால் மனித உறவு முறையிலுள்ள சிக்கல்த் தன்மை தெரிய வரும். பகையும், காழ்ப்புணர்ச்சியும்; என்னை அவன் முந்திவிடுவானோ என்ற பயமும் எம் உறவை அறுக்கும் அரிவாள்களாக இருக்கின்றன. சாதிபேதம், செல்வ நிலை, ஆண் பெண் பேதம், அடிமை நிலை இவையெல்லாம் எம் உறவை உணர்வை மழுங்கடிக்கின்றன. ஒருவரை ஒருவர் புரிந்துணர்வோடு பரஸ்பர அன்பினால் எம் உறவேன்னும் மொட்டை முதலிலேயே கருக விடாது மலர்ந்து மணம் பரப்பச் செய்யலாம்.

நாடுகளுக்கிடையே அங்கு வாழும் மனிதருக்கிடையே ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளும் வேட்கை மிக வேகமாக வளர்ந்து வருவது கண்கூடு. யாவரும் பிறக்கும்போது சுதந்திரமாகவே பிறந்தனர். பின்னர் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். இச்சங்கிலி அறுத்தெறியப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும் ஒருவர் உயர்வுக்கு மற்றவர் இடையூறாகவும் இருப்பது மிகவும் கேவலமான செய்கைகள். இதை பாரதியார் மிகவும் கவலையுடன் நிந்திக்கிறார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே — இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள்? ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ?

எத்தனை எத்தனை சாதிப் பிரிவினைகள்! ஒருவருக்கொருவர் உதவிபுரிதல், அன்பு பாராட்டல் என்ற எத்தனையோ நற்பண்புகள் புழுதியிலே மறைந்த மாணிக்கங்களாக எம்மில் மறைந்துதான் கிடக்கின்றன. மொழிவேற்றுமை, சமயப்பிரிவுகள் என்றெல்லாம் நாம் பல பிரிவுகளாக வகுக்கப்பட்டாலும் மனிதன் என்ற அடிப்படைக் கருவால் நாம் இணைந்துள்ளோம். நற்பண்பில்லாதவர் தம் சமூகத்திலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மனித உறவு இன்று ஓர் சிறு இணையால் பிணைந்து ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இச்சங்கிலியை இணைக்கும் பாலமாக விளங்குவது எம் பண்பே. இப்பண்பு இல்லாத மனிதரை எவ்வாறு வைகின்றார் தெய்வப்புவர்?

"அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்"

இன்று மனிதப் பண்பை இழந்து மாக்களாகி நிற்கிறது இம்மனித குலம். பண்பற்றவர் இழந்த இழப்பு எத்தகையது? இறையும் தெய்வப்புவர் தொகுத்து வைத்துத் தான் சென்றிருக்கின்றார். ஆனாலும் கழுதை அறியாத கற்பூரவாசனையாக நிற்கும் எம்மை என்ன செய்வது? அது சரி பண்பிலார் இழப்புத்தான் என்ன?

“நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்  
பகலும் பாற்பட்டன்றிருள்”

இதன் பொருளாவது பண்பின்மையால் ஒருவரோடு கலந்து பழகி மனமகிழமாட்டாதவர்க்கு இந்தப் பெரிய உலகமானது ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளின் கண்கிடப்பதாகும். இதனால் இன்று பகையென்னும் மாயையால் உறவென்னும் நல்லாள் மறைந்து ஒளிந்து அடங்கிக் கிடக்கின்றாள். பகையின் எல்லை போர். ஆம்! ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கும் அரக்கத்தனமானது மிருகத்தனமானதுமான போர். இந்தப் போர் என்னும் கரிய மேகங்கள் உலகின் நாற்புறமும் மோத, பகை அரக்கனின் சிரிப்பால் இடிமுழங்கி மின்னவிட, மனித உறவு என்ற உருவின் கண்ணீர் மழையாகப் பொழிகின்றது.

“எப்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்  
உட்பகை உள்ளதால்கேடு”

அந்தோ! உட்பகையானது எள்ளின் பிளவு போன்ற மிகச் சிறியதாயிருந்தாலும் அது ஒரு குடியை அழிக்கவல்ல கேட்டை உடையது. இப்படியான சுற்றப்பகை பகுத்தறிவு மிக்க மனித குலத்திற்கு தேவை தானா! நட்பெனும் கரும்பு இருக்க பகை எனும் இரும்பை விரும்பும் முரடர்களா நாம்? இல்லை. இல்லை பகுத்தறிவு பெற்ற மாண்புமிகு மனித குலம் நாங்கள்.

நம்மில் சிலர் சமூகத்திற்கு உதவுகின்றோம். மனித உறவைப் பேணுகின்றோம்; சாதிகளை ஒழிப்போம் என்று கரகோசமிட்டுத் திரிகின்றோம். உற்றுப் பார்த்தால் மதத்துவசம், மொழி, சாதி என்ற பிரிவினைகளை மேம்படுத்தி மனித உறவை நரபலியிடும் அயோக்கியர்கள் இவர்களே. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் மேடைப் பேச்சிலும், பட்டிமன்றக் கழத்திலும் குறித்துவிட்டு ‘ஊருக்கு உபதேசம் உனக்கல்ல’ என்பதுபோல் ஒதுங்கிவிடும் மனித மாக்களும் எம் மனித உறவை மிதிகின்றனர். இவர்களின் செயல் கள்ளன், கள்ளன் என்று சுத்திக்கொண்டே கள்ளன் தப்பியோடுவதைப் போன்றது.

மனித உணர்வைப் போற்றி ஒற்றுமையாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். எம்மிடையே தாழ்வு மனப்பான்மை, பகை உணர்ச்சி போன்ற விசங்கள் அண்டாது வாழ ஒவ்வொரு மனிதனும் முயற்சி எடுக்க வேண்டும். மனிதரிடையே சகோதர மனப்பான்மை மிளிர் வேண்டும். மற்றவர் செய்யும் குறை குற்றங்களை மன்னித்து மறக்கும் மனப்பான்மை ஒவ்வொருவரிடமும் தோன்ற வேண்டும். மற்றவர்களின் குறை குற்றங்களை ஆராய்ந்து விலக்கி வைத்தல் வேண்டும். இதையேதான் ‘குற்றம் பார்க்கில் சுற்றமில்லை’ என்று பெரியோர்கள் எவ்வளவு அநுபவரீதியாக உணர்ந்து கூறிவிட்டிருக்கின்றனர். ‘ங’ப் போல் வளை என்கிறார் ஒளவையாரும். ‘ங’ எழுத்தினால் எப்படி அதன் கிளைகளும் பெருமையடைகின்றதோ அதேபோல் நாமும் மனித குலத்தை உய்விக்க வேண்டும். எமது நட்பு முகநக நட்பாக இராமல் நெஞ்சத்தக நக நட்பாக மலர்தல் வேண்டும். அன்பு சிறந்தது; உயர்ந்தது. இந்த அன்புக்குக் காலமேது? இடமேது அழிவுதான் ஏது? அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

சீர்ப்படுத்த முடியாத ஒன்றல்ல எம் மனித உறவுகள். சீர்ப்படுத்த முடியாது என்று ஒன்றுமேயில்லை. சிக்கல்கள் இன்றி அதைத் தெளிந்த நீரோடையாக மாற்றுதல் எம் கைகளிலேயே இருக்கின்றது. மனித உறவுகளை சீர்திருந்த மாட்டோம் என்று நினைத்தால் அழிவு நிச்சயம். அதைத் தடுப்போம். விடிவு தெரியும். எம் துயர் களையும்;

புதுவசந்தம் பிறக்கின்றது  
புதுநினைவு பூக்கின்றது  
தூரத்தே ஓர் ஒளி  
துல்லியமாய்த் தெரிகின்றது,  
நாளைய பொழுது  
நன்றாய் விடிய  
தூரத்தே தெரிவதுதான்  
துயர் களையும் கடர்.

யாழினி குமாரவேல்

ஆரம்ப உயர்தரம் விஞ்ஞானப் பிரிவு ‘B’



## மனதில் உறுதி வேண்டும்

மார்கழி மாதத்தின் நடுப்பகுதி; நேரம்மாலை ஆறு மணியை அண்டிக்கொண்டிருந்தது. பறவைகள் இனிய கானம்பாடி அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தன. மழை முகில்கள் கரும் பூதங்களாக ஆங்காங்கே திட்டுக்கட்டியிருந்தன. எந்த நேரத்திலும் மழை பூமியை முத்தமிடலாம். எங்கும் ஓர் அமைதி ஆக்கிரமித்துக்கிடந்தது.

இத்தனைக்கும் நடுவில் அவை கொஞ்சி விளையாடும் கடற்கரையில் ஓர் இளம் உள்ளம் அமைதி அற்றுத் தவித்துக்கொண்டிருந்தது. அந்த உள்ளத்தைக் கொண்ட அந்த இளம் பறவை வேறுயாரும் அல்ல, அந்த ஊரின் காலம்சென்ற பிரபல மனிதர் ஒருவரின் செல்வப் புதல்வன் செல்வன்தான். அவனது உள்ளம் ஊமையாய் அழுதுகொண்டிருந்தது. அவனது அழகைக்குச் சுருதி சேர்ப்பதுபோலக் கடல் அலைகள் ஒவென்று சத்தமிட்டுக்கொண்டிருந்தன. அவனது அந்த நிலைக்கு காரணம் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த கா. பொ. த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தான். அவனால் அந்தப் பரீட்சையில் திறமையாக சித்தியடைய முடியவில்லை.

அவனது உள்ளம் தனக்குக் கிடைக்காது போய்விட்ட பல்கலைக்கழக அனுமதி பற்றியும் அதனால் தனக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தது. அவனது அங்கலாய்ப்பிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.

அவனது தந்தை ஊரில் இருக்கும்வரைக்கும் அவர்களைப் போற்றிப் புகழ்ந்த அந்த ஊர், அவர் போய்விட்ட பின் அவர்களை நாயைப் போலவே பார்த்தது. சிறியதொரு கலவரத்தின்போது தனது அன்புத் தந்தையையும் அரிய சொத்துக்களையும் ஒருங்கே இழந்துவிட்ட செல்வன் தனது ஆருயிர்த்தாயாரையும் இழக்க அதிக காலம் எடுக்கவில்லை. இன்று திருமண வயதை எட்டி

விட்டு தமையனின் சாம்பாத்தியத்தை எதிர் பார்த்து நிற்கும் தங்கை ஒரு புறம், தனது படிப்பைத் தொடர்வதற்கு வழி பார்த்து நிற்கும் தம்பி ஒருபுறம் இவர்களுக்கிடையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் செல்வன்.

தனது பசுமையான கடந்த காலத்தை நினைத்த செல்வத்தின் காதுகளில் அன்று ஒருநாள் தனது ஒரு நண்பன் கூறிய வார்த்தைகள் கணீர் கணீர் என ஒலித்தன. “டேய் செல்வ உனக்கென்னடா கம்பசுக்கு போக வழி கிடைக்காவிட்டாலும் அப்பா காசைக் கட்டி எங்கையெண்டாலும் படிப்பிப்பார், நாங்கள் என்ன செய்யிறது ஒரு வழியுமில்லை.” இதனை நினைத்த செல்வனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறெனப் பெருகியது. இன்று அந்த நண்பனின் நிலையிலும் கேவலமான நிலையில் ஆதரிப்போர் யாருமில்லாத தனிமரமாக தவிக்கின்றான் செல்வன்.

கண்களை கண்ணீர் திரையிட்டு மறைக்க கடற்கரையிலே உலாவிய செல்வனின் காதுகளில் எங்கிருந்தோ காற்றுடன் கலந்து வந்து ஒலித்த “மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்” .....

என்ற கானம் நெஞ்சை வருடியது. அந்தப் பாடலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த செல்வனின் மனதில் ஓர் உறுதி பிறந்தது. அவன் மீண்டும் முயற்சி எடுத்துப் படித்தான். அடுத்த வருடம் அவனுக்கு மருத்துவத்துக்குரிய அனுமதி கிடைத்தது. ஐந்து வருடங்களில் தனது மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஸ்டெசஸ் கோப்பைத் தனது தாய் தந்தையரின் படத்தின் முன்பே வைத்து வணங்கி கண்ணீரால் அபிஷேகம் செய்த செல்வனின் மனம் மட்டும் “மனதில் உறுதி வேண்டும்” என்ற கானத்தையே திரும்பத் திரும்ப இசைத்துக்கொண்டிருந்தது.

ஆக்கம் : செல்வி வாணி ஆறுமுகம்  
ஆண்டு 10C

## தொடரும் அவலங்கள்

தனது அன்றய கடமையை முடித்து விட்ட திருப்தியில் சூரியன் மெதுவாக அடிவானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான். உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மர உச்சியைத் தொட்டுவிட எண்ணிய கடலைகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு உயர எழுந்து ஆரவாரம் செய்வதும், அது முடியாமல் துவண்டு விழுவது மாகக் காணப்பட்டன. பரந்து விரிந்து காணப்பட்ட கடலிலே பொட்டு பொட்டாகச் சிறிய வள்ளங்கள் சென்று கொண்டிருந்தன மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் வள்ளங்கள்தாமவை. அம்மீனவர்கள் மீன்பிடித்துத் திரும்பும் வரையிலும் அவர்களுடைய உயிருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லையென்பதை தெரிந்து கொண்டும், போக வேண்டிய நிர்ப்பந்தம். இயற்கையால் மட்டுமா அவர்களுக்கு ஆபத்து? செயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அக்கிராமத்து மக்கள். அவர்களது வாழ்வே ஒரு போராட்டம்தான். அங்கு வாழும் அப்பாவி மக்களில் ஒருவன் தான் கந்தப்பு

பார்வதியின் அந்த அகோர மரணத்திற்குப் பின் தன் பிள்ளைகளை இரவில் தனியே விட்டுச் செல்ல முடியாத நிலையில் மீன்பிடித் தொழிலை விட்டு கூலி வேலை செய்து காப்பாற்றிக் கொண்டிருந்தான் கந்தப்பு அன்றும் வழமை போல தந்தையின் வரவிற்காகக் கற்பாறை ஒன்றில் உட்கார்ந்தவாறே வீடு திரும்பும் தொழிலாளரோடு தன் தந்தையும் வருகிறாரா என ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாள் சசி. சசியின் மடியில் துன்பம் என்றால் என்னென்று அறியாத அவளது பச்சிளம் தம்பிகண்ணன் தூங்கிக் கொண்டிருந்தான். மற்றய இரு தம்பியரும் கடற்கரை மணலில் விளையாடிக்கொண்டு நிற்கின்றனர். கந்தப்பு தூரத்தில் ஒரு பையுடன் வருவதைக்கண்டு

அந்த இரு பிள்ளைகளும் “அப்பா” என்று கத்தியவாறே அவனருகில் ஓடிச்சென்றனர். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த கந்தப்பு தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை தூக்கி முத்தமிட்டுவிட்டு அவனை கூரையில் கட்டியிருந்த ஏணைக்குள் கிடத்திவிட்டு கைகால் கழுவி வந்தான். பின் தான் கொண்டு வந்த பையிலிருந்து கோதுமை மாவை எடுத்து குழைத்துக் கொண்டு “சசி அடுப்பை மூட்டம்மா” என்றான். காலை யிலிருந்து சாம்பல் பூத்திருந்த அடுப்பை சசி மூட்டியதும் தோசைக் கல்லை எடுத்து வைத்து ஐந்து ரொட்டிகளை சுட்டுக் கொண்டிருக்க பிள்ளைகள் மூவரும் பசியால் வாடிய முகத்துடன் ரொட்டியையும், தகப்பனையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தனர். ரொட்டிகளைச் சுட்டு குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு போத்தலின் அடியிலிருந்த பால் மாவை வழித்துத் துடைத்து சிறிதளவு பாலைக் கரைத்து கண்ணனின் போத்தலினுள் விட்டு பசியால் கத்திய கண்ணனை தூக்கி தன் அருகில் கிடத்திவிட்டுப் படுத்திருந்த கந்தப்புவை அந்த கோர நிகழ்வு நினைவில் வந்து வாட்டியது. இறந்துபோன மனைவி பார்வதியின் அழகிய வதனம் அவனது மனக் கண்ணில் தோன்றியது.

அன்றொரு நாள் பருந்துபோல இரைக்காக வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த பூக்காரா அந்தக் காலை அமைதியைக்கலைத்த வண்ணம் போட்ட குண்டுக்கு அக்கிராம மக்கள் பலர் பலியாயினர். பின் இரைகிடைத்த திருப்தியில் எங்கோ பறந்து சென்றது அந்த பூக்காரா விமானம். அன்று பலியானவர்களுள் தன் மனைவியும் ஒருத்தி என நினைக்கும் போது கந்தப்பு கண்களில் கண்ணீர் கசிந்தது. மனைவியின் உடல் கூட கிடைக்கவில்லை. எல்லாம் துண்டு துண்டாகச் சிதறிவிட்டது. இவற்றிற்கெல்லாம்

இனவெறி பிடித்த சிங்கள அரசே காரணம் என்று நினைத்தவாறே ஒருவாறு கண்ணையர்ந்தான் கந்தப்பு.

கிழக்கு வானிலிருந்து மெல்ல மெல்ல காசினியை எட்டிப்பார்க்க கண்விழிக்கிறது காசினி. பறவைகள் கானம் இசைத்துக் கொண்டிருக்க எங்கிருந்தோ ஒரு கிழட்டுச் சேவல் ஒருவாறு தன் செட்டைகளை அடித்து “கொக்கரக்கோ” என கூவுகின்றது. கிராமத்தின் மத்தியிலுள்ள சிவன் கோயில் மணி ஓசை கேட்டு முகம் கழுவிக்கொண்டு வந்து அடுப்பை மூட்டி தேத்தண்ணி வைப்பதற்குள்ளாக கண்ணனைத் தவிர சசி, செல்வன், குமார் மூவரும் எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்து நிற்கின்றனர். கந்தப்பு செல்வனைக் கூப்பிட்டு “சுப்பண்ணை வீட்ட போய் நான் ஒருக்கா கோடாலியை வாங்கி வரச் சொன்னதாகச் சொல்லு” என்று சொல்லி அனுப்பினான். காலை அமைதியின் இனிமையைக் கலைத்த வண்ணம் திடீரென ஒரு பெரிய குண்டுச் சத்தம் கேட்க “அப்பா பொம்மர்” என கத்தியவாறே குமார் ஓடிவந்தான். மீண்டும் மீண்டும் குண்டு மாரி பொழியும் சத்தம் கேட்டது. “சசி நீ பக்கத்து வீட்டுப் பாட்டியோடே தம்பியாரயும் கூட்டிப் போய் நில்; நான் போய் செல்வனை பார்த்திட்டு வாறேன். அங்காலப் பக்கமாய் தான் சத்தம் கேட்குது” என்று பதட்டத்துடன் கந்தப்பு சென்றான். சசி அந்த இக்கட்டான நேரத்திலும் ஏனைக்குள் இருந்த கண்ணனை மறக்காமல் தூக்கிக் கொண்டு பாட்டி வீட்டிற்குச் சென்றான். பாட்டி அவர்களைக் கூட்டிக்கொண்டு ஒருவாறு கோயில் பக்கம் போய்ச், சேர்ந்தான். இதற்கிடையில் செல்

வன் பதட்டத்துடன் அழுது கொண்டு சுப்பர் வீட்டிற்குச் செல்ல சுப்பர் செல்வனையும் அழைத்துக் கொண்டு கோயில் பக்கம் போய்விட்டார். அதன் பின் சுப்பர் வீட்டிற்கு சென்ற கந்தப்பு செல்வனைக் காணாது தவித்தான், துடித்தான், பதறினான். நான் ஒரு வழியால் வர ஒரு வேளை செல்வன் வேறு வழியால் வீட்டிற்குப் போய் விட்டானோ என எண்ணியவாறே மீண்டும் வீடு நோக்கி ஓடினான். அவனைப் பாட்டியின் பெரிய மகன் வழிமறித்து “அம்மா உங்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கோயிற் பக்கம் போய்ற்றா, நீங்களும் என்னுடன் கெதியாய் அங்கு வாங்கோ” என்றான் அவனுக்குச் “செல்வனைக் காணவில்லை” என இரண்டு சொல்லில் பதிலளித்து பின்னால் இயமன் வருவது போல் ஒரு பயம் நெஞ்சை கிள்ள தன் குடிசையை நோக்கி ஓடினான். வழியில் வருபவர்கள் மறிக்க மறிக்க ஓடினான். உண்மையாகவே இயமன் அவனுக்கு பின்னால் பொம்மர் வடிவில் வந்து கொண்டிருந்தான். பொம்மர் போய் குண்டுச் சத்தங்கள் ஓய்ந்த போது பாட்டி சசியையும் தம்பியர் மூவரையும் கூட்டிக் கொண்டு சசியின் வீட்டை நோக்கிச் சென்றாள். ஐயோ! என்ன கொடுமை! குடிசை இருந்த இடம் தெரியாமல் ஒரே இடிபாடாய் இருந்தது. அதற்குப் பக்கத்தில் அந்தக் கோரக் காட்சி, கந்தப்புவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்தது. ‘ஐயோ! என்ற அப்பா’ என்ற கந்தனின் பிள்ளைகளின் ஓலம் வாளைப் பிளந்தது. அக் கிராமத்தில் இன்னும் எத்தனையோ வீடுகளில் மரண ஓலங்கள்.

சிவானுஜா சிவனாதன்

ஆண்டு 11 C



## உரிமையின் உயிர்கள்

நிர்மலமான வானத்தை மல்லிகாவின் கண்கள் வெறித்து நோக்கின. அதிகாலைப் பொழுதின் அமைதியின் உறக்கம் அவளை அரவணைக்க மறுத்து விட்டிருந்தது. திக் கற்ற திசைவழியே அவள் பார்வை யன் னலினூடாக விரைந்தது. எங்கோ விடிவின் நேரம் அறியாது சேவல் ஒன்றுகூவிற்று. 'நாளைக்கு மதுமதியவை போகினம்' மல்லிகாவின் மனம் ஒலமிட்டது. மல்லிகாவும் மதுமதியும் நாளை பிரிகிறார்கள்! இதை அவள் மனம் நம்ப மறுத்தது. நீண்டநாள் பிணைப்பு நாளைபுடன் அறப்போகிறதே! எண்ணங்கள் சிதறல்களாக தெறித்து கண்ணத்தில் கண்ணீர் கோடிட்டது. இணையற்ற எம் நட்பை இந்த வெளிநாடு பிரித்து விட்டதோ. கண் காணாத திசையின் வழியே மதுமதியை என்னிடம் இருந்து ஏன் பிரிக்கிறார்கள்? எங்கள் நிலம் என்ன அவ்வளவு கேடா? பாரதியாரே சொல்லி இருக்கிறாரே பெற்ற தாயும் பிறந்த பொன்னாடுமே சிறந்ததென்று! எங்கள் தேசத்தில் இல்லாதவை என்ன இருக்கின்றன? கல்வி கேள்விகளில் என்ன குறை? போயும் போயும் இந்த யுத்தத்திற்காகவா இப்படிப் பயந்து சாகினம்! உலகமே வியக்கும் ஓர் உன்னத சரிதம் எம் தேசத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அக்கினிச் சூரியன் ஒருவனால எம் தேசம் ஒளி பெற்று நிமிர்ந்து நிற்கின்றது. ஒப்பற்ற தியாகங்கள் ஒளிர்வின் உயர்வுகளால் எம் தேசம் குளிர்வடைந்து மகிழ்கிறது. இவ்வளவு பெருமையும் போதாதா. இவர்கள் இந்த மண்ணில் தமிழர் என்று சொல்லி வாழ்வதற்கு, 'அகதி' என்னும் பட்டம் 'தமிழன்' என்பதை விட சிறந்தது என்று நினைக்கினம் போல இருக்கு. அழகையாக ஆரம்பித்த அவள் சிந்தனை அனலாக கொதித்து முடிந்தது. விடிவின் கதிர்கள்; அவள் முகத்தின் மேல் கிற்றுக்களாய் தெறித்தன.

\* \* \*

மதுமதி வெளிநாடு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பப்பா! காலத்தின் விரைவை மல்லிகாவால் நம்ப முடியவில்லை. அவள் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்திருந்த மதுமதியின் நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. மல்லிகாவின் ஒவ்வொரு செயலிலும் கூட நின்றவள் மதுமதி. ஆதலால் அவள் பற்றிய சிறிய அசைவும் மல்லிகாவை வருத்தியது. இதை மல்லிகாவின் குடும்பத்தினரே நன்கு அறிந்திருந்தனர். ஆயினும் நெருங்கி வரும் A/L பரீட்சையாலும், ஓய்வற்ற ரியூசன் ஓட்டத்தாலும் அவள் சிறிது சிறிதாக தெளிவாகிக்கொண்டுவந்திருந்தாள்.

\* \* \*

கனடாவின் சொகுசு நகரத்தின் நாகரீகத்தில் அங்குள்ளவர்கள் அனைவரும் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை! ஆகா!! எத்தனை வர்ண ஜாலங்கள் அவர்களின் கேளிக்கைக்கு காத்திருந்தன. மக்களின் மனங்களின் நிறைவுகள் சொல்லில் அடங்காதவையாயிருந்தன. மதுமதியின் குடும்பத்தினரும் இந்த உலகின் சொர்க்கம் போல மலரவிருந்த பண்டிகைக்கான வரவேற்புகளில் இறுகியிருந்தனர். மதுமதியின் கோவமே மாறிவிட்டது. நீண்ட அவளின் மயிர் நாகரீகத்தின் மகுடத்தால் கட்டையாகிவிட்டது. முகத்தின் இயல்பு; பூச்சுக்களால் மாறிவிட்டிருந்தது. இனி உடைகள் என்னவென்று சொல்லவே வேண்டாம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு பிரமாதமாகக் கொண்டாடியதில் மதுமதியின் குடும்பத்தினர் மகிழ்ந்து இறும்பூதெய்தினர். "டாடி! எவ்வளவு சோக்கான பிளேஸ் இது. பாத்தீங்களா, என்டப் பிரண்டும் நானும் எவ்வளவு சந்தோஷமா என்ஜோய் பண்ணுறம். இந்த முறை இங்க வந்து எவ்வளவு

மகிழ்ச்சியாக இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.” மதுமதியின் கீச்சிட்ட ஆரவாரிப்பு. “ஓம் மகள். சரியாச் சொன்னீர், இப்ப யாழ்ப்பாணமா இருக்கோணும். ஒரே பிரச்சினைதான். அவனவனுக்கு சாப்பிடவே வழி இருக்காது. இப்படி நீங்களும் சந்தோசமாக கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கேலாது. பாவம் மல்லிகா! ம்....., அவையனுக்கு விசர், சும்மா ‘மண்’ ‘மண்’ என்று அழுதுகொண்டு சாகப் போகினம்!, ‘மல்லிகா’ என்ற பெயரைக் கேட்டதுமே மதுமதியின் கண்கள் அவளை அறியாமலேயே கண்ணீரை வழித்தன. “நோடாடி! நீங்கள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. மல்லிகாவும் என்னோட இப்ப இருந்தால் எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்.” சரி, சரி போதும் அழுதுது. உண்டப்ரெண்ட்ஸ் எல்லாம் பாட்டிக்கு வந்திட்டினம். போட்டோ எடுக்கோணும். போய்கெதியா வெளிக்கிடும். மதுமதியின் தாயின் இடை வெட்டால் அன்றைய நிகழ்வில் இருந்து மல்லிகா மறைந்து போனாள்.

\* \* \*

இயற்கை அன்னையின் கொடையால் முன்பு செழித்திருந்தது நிலம். அரக்கனின் சதிராட்டத்தால் கோலம் குறைந்திருந்தாலும் சுதந்திரக் காற்றின் சுவாசத்தில் மக்கள் உயிர் வாழ்ந்தனர். வீரத்தின் விளைநிலங்களில் குடிமனைகள் கட்டி அவர்கள் வாழ்ந்தனர். காற்றும் உயிர்ப்பானது, குருதிப்பூக்களின் கல்லறைகளும் கவிபாடின. காவியத்தின், வீரத்தின் ஒளிர்வால் தமிழ்ப்பிரதேசமே தினமும் தீயில் குளித்தது.

மல்லிகா அதிகாலையிலே எழுந்து விட்டாள். அரிக்கன் லாம்பினை ஏற்றிவைத்து புத்தகங்களின் சிந்தனையால் பல மணி நேரம் படித்தாள். லாம்பின் மங்கிய ஒளியில் அவள் கண்கள் தேடித் தேடி புத்தகத்தின் வசனங்களை கிரகித்து மனதில் பதித்துக் கொண்டன. லாம்பில் பூச்சி ஒன்று விழுந்து தானே மடிந்து விழுந்தது. பூச்சியை மதுமதிக்கு ஒப்பாக்கி அவளிடம் மனதைச்

செலுத்தினாள். ‘மதுமதி இந்நேரம் மின்சார ஒளியின் உயர்வில் கவலைகளற்று கல்வியிலே சிரத்தை கொண்டிருப்பாள். அடடா! மறந்தே போய்விட்டேனே. இன்று கிறிஸ்மஸ் எவ்வளவு இனிமையாய்க் கொண்டாடுவாள். ஆனால் இந்த போலி வாழ்வை நம்பி, ஒளியை நாடி மகிழ்ந்து வந்த பூச்சி, தீயின் சூட்டால் இறந்தது போல அவையனும் சுதந்திரமில்லாமல் அகதியாய் இருந்து. என்ன செய்ய.....’, ‘மல்லிகா! ஓடி வா!! சுப்பசொனி சுத்துறான். கோதாரியிலே போவான். நல்ல நாள் அதுவுமா விடியக் காலமையே வந்திட்டான். அறுவான் ஆற்ற தலையில் கொட்டப்போறானோ?’ மல்லிகாவின் தாய் கத்தினாள். ஆம் அன்றைய காலைப் பொழுதின் அமைதியை கிழித்தபடி இரண்டு சுப்பசொனிக் விமானங்கள் வான் பரப்பில் சதிராடின. அந்தோ சட்டென இரைச்சலுடன் கீழே இறங்குகிறதே. “டமார்”. “ஐயோ!.....” செவிகள் இருக்கின்றனவா என்றொரு ஐயம் எழ மல்லிகா தன்னையறியாமல் செவிகளை வருடினாள். அதிகாலைப் பொழுது அவதியுடன் மலர்ந்தது இதற்காகவா? எத்தனை மகிழ்வுடன் இந்த தேசமே கர்த்தரை வணங்க விழித்திருக்கும். காலையின் பூபாளமாய் இசைத்தது முகாரியா?

“ஆஸ்பத்திரிக்குத்தானாம் போட்டவன். கனக்கச் சனம் செத்துப்போட்டுதுகளாம். ஆஸ்பத்திரி மதினெல்லாம் ஒரே ரத்தமும் சதையும் தானாம். கறுமம், பிள்ளைத் தாய்மார்களும் பாவம் உடல் சிதறி செத்திருக்குதுகள்”. மல்லிகாவின் அப்பா அன்றைய கிறிஸ்மஸ் நிகழ்வின் கொடூர கொடுமையை கூறிக்கொண்டிருந்தார். “உவனுக்கு நாங்கள் என்ன பாவம் செய்தனாங்கள். கண் மண் தெரியாமல் இப்படி கொட்டுறானே!” மல்லிகாவின் தாயின் வாயிலிருந்து வசவுகள் விளைந்தன, சபித்தன. தேசத்தின் விடிவை நாடிய பறவைகள் சுதந்திரமாய் வானில் கீதமிசைத்தபடி பறந்தன. மல்லிகாவின் கண்கள் ஒளிர்வுடன் அவற்றைப்

பார்த்தன. விடிவிறகாக பயணித்து விரைய கண்ணின் ஒளி வழிபானது !

\* \* \*

அன்று மல்லிகாவின் அப்பா அவளின் அறை மேசையிலிருந்து மதுமதி குடும்பத்தினரின் புகைப்படமடங்கி வந்த கடிதத்திற்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அன்பான மதுமதி, மற்றும் குடும்பத்தினரிற்கு, மடல் கிடைத்தது மகிழ்ச்சி. மதுமதி பொலிவாக இருந்தாள். மதுமதி மனம் மிக மகிழ்வாக இருப்பதாகவும் பெருமைபட பல நிகழ்வுகள் எழுதி இருந்தாள். விரை விலேயே ஒரு என்ஜினியரிற் கு மதுமதி மாலை இடுவாள் என்றும் எழுதி மிருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சியும் எனது வாழ்த்தும் மதுமதிக்கு உரித்தாகட்டும். மல்லிகா இப்போது பயிற் சிக்காக படையணி சென்றுள்ளாள். உங்கள் பெருமைகள், விடயங்களை அவள் தாய் மண்ணிற்கான சேவை செய்ய சென்ற

பயிற்சி முடிந்து வரும்போது நிச்சயம் கூறு வேன். மல்லிகாவும் தன் தாய் மண்ணிற்கு மாலையிட சென்றிருக்கிறாள் என்ற விட யத்தை நாண் பெருமையாக இங்கு உங்க ளிற்குக் கூறி மடலை முடிக்கிறேன்.

அன்புடன்,  
யோகர்

கடிதத்தை எழுதி முடித்தபோது எங்கோ இசைத்த பாடல் யோகரின் செவியை நிறைத்தது-

“ ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்  
ஒருபெரும் சரித்திரம் ஊமையாய்  
உறங்கும்.....”

ஒருவேளை இந்த மடலும் இந்த பாடலை சமந்து செல்லாதா என்ற எண்ணத் துடன் யோகர் விழி நீரை சுண்டிவிட் டெழுந்தார்.

ஜெயபாரதி யோகநாதன்  
ஆரம்ப உயர்தரம் விஞ்ஞானம் 'B'

## நிறம் மாறும் மனிதர்கள்

### காட்சி I

இடம்:- சண்முகம் வீடு

பாத்திரங்கள்:- சண்முகம், அவரின் மனைவி தேவி, அவர்களின் திருமணமான மகள் மிதுலா (மிதுலாவின் கணவன் ஆனந்தன் வெளிநாட்டில் வசிக்கிறான்.)

நேரம்:- இரவு 7-30

(இரவு சாப்பாட்டுக்குப் பின் சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்த சண்முகத் திடம் தேவி)

தேவி:- இங்க பாருங்கோப்பா, எங்கட மரு மகப்பெடியன் ஆனந்தன், பிள்ளை மிது வைக் கலியாணம் கட்டிப்போட்டு 3 மாசத்தில கனடாவுக்குக் கூப்பிடுவன் என்று சொல்லித்தானே செய்து வைச்ச னாங்கள். இன்னும் ஒரு ஒழுங்கும் செய்யேல.

சண்முகம்:- அதுக்கென்னப்பா செய்யிறது? நினைச்சவுடன கூப்பிட ஏலுமே? எத்தனை பிரச்சினையள் இருக்குமெண்டு உமக்குத் தெரியுமே?

தேவி:- அதுக்கில்லையப்பா. காலம் இருக்கிற இருப்பில அவன் பிறகு அங்க யாரேன் வெள்ளக்காரியப் பாத்து

சண்முகம்:- (இடையில் குறுக்கிட்டு) உமக் கென்ன விசரே தேவி? அவன் எவ்வளவு தங்கமான பிள்ளை. யாழ்ப்பாணத்தில இருக்கேக்க பொம்பிளைப் பிள்ளையள நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டான்.

தேவி:- உப்பிடி இருந்த எத்தினையள் இப்ப கனடாவிலயும் லண்டனிலயும் போய்க் குடிவெறி எண்டு திரியுதுகள். இவனும் அங்க போய் என்னத்தைக் குடிக்கிறானோ யாருக்குத் தெரியும்.

(அறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மிதுலா வெளியில்வருகிறாள்)

மிதுலா:- உங்கட அலம்பலக் கொஞ்சம் நிப்பாட்டுங்கோம்மா. அவர் பாவம் அங்க தனியா இருந்து எவ்வளவு கஷ்டப்படுகிறார் தெரியுமே? அவற்ற ஒவ்வொரு கடிதத்தைப் படிச்சாலும் எனக்குப் பிறகு நித்திரையே வராது. அந்தளவு அழுதமுது எழுதுவார். வடிவாச் சாப்பிடுறேலயாம். வேலை முடிஞ்சா வீடு வீட்டால வெளிக்கிட்டா வேலை என்று தான் இருக்கிறாராம். அவட்ட 'ஃப்ரெண்ட்ஸ்' இன்ட பிறந்தநாள் என்டாக்கூட இழுத்துக்கொண்டு போனாத்தான் போறவராம். இல்லாட்டில் அதுகூட இல்லையாம். எல்லாம் கடிதத்தில எழுதியிருக்கிறார்.

தேவி:- இம்... கடிதத்தில அவன் எழுதினா நாங்கள் நம்பத்தானே வேணும். உண்மையாருக்குத் தெரியும். (என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கிறாள்.)

மிது:- பிடிக்காத மருமகள் கைபட்டாக்குற்றம், கால்பட்டாக்குற்றம் எண்டு சொன்னமாதிரி ஏனம்மா அவரைப் பற்றி இப்பிடிக்கதைக்கிறியள். அவர் படுற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். (கண்ணில் சாதுவாக எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்தவாறு அறையினுள் செல்கிறாள்.)

சண்முகம்:- இஞ்சாரும், உமக்கு என்ன நடந்திட்டுது என்று அவளோட சண்டைக்குப் போறீர்? உமக்கு முந்தியிருந்தே வெளிநாட்டில மாப்பிள்ளை என்றது பிடிக்கேல. இஞ்ச செய்து வைக்க ஒற்றக்கால்ல நிண்டனீர். உம்மட விருப்பப்படி நடக்கேல. அதுக்கு, இப்ப ஒன்றுஞ் செய்யேலாது தானே.

தேவி:- என்ற கவலை எனக்கெல்லோ தெரியும். ஆனந்தனின்ற சினேகிதப் பெடியன் ஒருத்தன் கனடாவில இருந்து போன கிழமை வந்திருக்கிறான். அவன் தான் பக்கத்துவீட்டு ராசக்காக்குச் சொல்லியிருக்கிறான். இவன் ஆனந்தனின் சகவாசம் சரியில்லையெண்டு, அதச் சொல்ல ஏலாமல் நான் படுற கஷ்டம் உங்களுக்கெங்க தெரியப் போகுது.

சண்முகம்:- ஆனந்தனைப் பற்றி நீர் கவலைப்படாதையும். அவன் நல்ல பிள்ளை. இதெல்லாஞ் சும்மா எரிச்சல்கதையள். இப்ப கனடாவில அவன் மிதுவை நினைச்சுக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பான்.

தேவி:- அப்படியென்டா நல்லந்தானே. என்னதான் நடக்கப்போகுதோ? ம... (பெருமூச்சு விட்டபடி மூலையில் அமர்கிறாள்.)

## காட்சி II

இடம்:- கனடா

நேரம்:- இரவு 7-30

பாத்திரங்கள்:- ஆனந்தன், அவன் அறை நண்பன் பிரகாஷ், ரமணன் (ஆனந்தனின் நண்பன்) (பிரகாஷ் நித்திரையில் இருக்கிறான். வாசல் அழைப்புமணி ஒலிக்கிறது. பிரகாஷ் எழும்பாமையினால் கதவு பலமாகத் தட்டப்படுகிறது. வெளியில் ஆனந்தன் தள்ளாடியவாறு)

ஆனந்தன்:- 'மேய் பிளகாஷ் கதவைத்தின' (என்று போதையில் உளறுகிறான்) கண்ணைக் கசக்கியவாறு பிரகாஷ் எழுந்து சென்று கதவைத் திறக்கிறான்)

பிரகாஷ்:- என்ன ஆனந்தன், இப்படி தடுமாறினா? இந்தளவு யாரேன் குடிப்பனே?

ஆனந்தன்:- சும்மா அலம்பாம வழிய 'விழு'. எனக்கு 'நித்திலை வழுகுது'. நான் எவ்வளவு 'பெரிய' மனுசன். 'என்னை நீ வாசல்ல வச்சுக் 'கதைக்கிறியோ? (பலத்த குரலில் கதைக்கிறான். பக்கத்து அறையிலிருந்து பல தலைகள் எட்டிப் பார்க்கின்றன. பெரும்பாலானவை வெளிநாட்டவருடையது)

பிரகாஷ்:- ஆனந்தன், கத்தாமல் உள்ளூக்கவா. சனமெல்லாம் பாக்குது. மானம் போகுது. (என்று கூறிய பிரகாஷ் ஆனந்தனை நேரே குளியலறைக்கு இழுத்துச் சென்று தண்ணீரை அவன் தலையில் ஊற்றுகிறான்.)

ஆனந்தன்:- 'மேய், மேய்' என்ன செய்யிறா? என்று குழறிய ஆனந்தன் ஒருவாறு போதை தெளிந்தபின் உடை மாற்றியவாறு கட்டிலில் அமர்கிறான்.)

பிரகாஷ்:- டேய் உனக்கே இது நல்லா இருக்கா? எங்க போய்க் குடிச்சுப் போட்டு வாரா?

ஆனந்தன்:- மகேஷின்ட 'பேர்த் டே பார்ட்டி'க்குப் போட்டு வாரன்.

பிரகாஷ்:- யாட்ட 'பேர்த் டே'யடா? மகேஷின்டயோ?

ஆனந்தன்:- இல்ல. அவன்ட வீட்டுப் 'பொமனேரியன்' நாய்க்கு ட்டிக்கு 'பேர்த் டே'. அதுதான் இன்டைக்குப் பெரிய 'பார்ட்டி'.

பிரகாஷ்:- இதென்னடா அநியாயம். யாழ்ப்பாணத்தில அவன்ட தாய், தேப்பன், தங்கச்சியவை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகுதுகள். இங்க இவன் என்னடா வெண்டா நாய்க்கு 'பேர்த் டே' கொண்டாடுறான். அவனுக்குத்தான் மூளையிலையெண்டா உங்களுக்கும் இல்லையே?

ஆனந்தன்:- அவன் என்னை வச்சா எங்களுக்குன்ன? நல்ல சாப்பாடு, தண்ணியடிக்கலாம், 'டான்ஸ்' ஆடலாம். 'கபரே' பார்க்கலாம். இது எங்களுக்குக் கிடைச்சாச் சரிதானே. அவனுக்குத்தான் நல்ல செலவு.

பிரகாஷ்:- டேய், கொஞ்சம் யோசிச்சுப் பாரடா. நாங்கள் எங்கட நாட்டை விட்டு, சொந்தக்காரரவிட்டுப் பிரிஞ்சு இஞ்ச வந்து கஷ்டப்படுறதே காசு உழைக்கத்தான். உழைக்கிற காசை இப்பிடிச் செலவழிச்சா என்னடா நிலமை. அதோட எங்கட சனம் பெரிசா மதிக்கிற தமிழற்ற பண்பாடு, கலாசாரம் எல்லாத்தையும் இப்பிடிச் சீரழிக்கிறீங்களே? எங்களுக்கிருக்கிறது இந்தப் பெருமைதானேடா? அதையும் வெளிநாட்டில உழைக்க வந்து சீரழிக்கிறியளே. நீங்களெல்லாம் மனுசர் தானா?

ஆனந்தன்:- (பலமாகக் கைதட்டுகிறான்). பிரகாஷ் அவர்களே சிறப்பாக உரையாற்றினீர்கள்.

பிரகாஷ்:- ச்சி... உன்னோட போய் நானும் கதைச்சனே. போடா.

(அழைப்பு மணி ஒலிக்கிறது. பிரகாஷ் கதவைத் திறக்கிறான்.)

ரமணன்:- 'ஹலோ' பிரகாஷ். ஆனந்தன் இருக்கிறானோ? ஆ... இங்க நிக்கிறான். டேய் ஆனந்தன், உன்னட்டத்தான் ஒரு முக்கிய அலுவலடா.

ஆனந்தன்:- என்னடா? என்ன விஷயம்?

ரமணன்:- அண்டைக்குச் சொன்ன இடத்துக்கு இப்ப போவம். அங்க நல்ல சனம் இருக்காம். நீயும் வந்தால் நல்லா இருக்கும்.

ஆனந்தன்:- இல்ல ரமணன் அப்படிப்பட்ட இடத்துக்குப் போய் எனக்குப் பழக்கமில்ல.

ரமணன்:- பழக்கமில்லாட்டி என்ன? இனிப் பழகிறது தானே?

ஆனந்தன்:- இல்லடா, நினைக்கவே என்னவோ மாதிரியிருக்கடா எனக்கு.

ரமணன்:- முதல்ல அப்பிடித்தான் சொல்லுவா. ஒருக்கா வந்து பாரன்.

(அரைமனதுடன் இருந்த ஆனந்தன் கடைசியில் புறப்படுகிறான்.)

பிரகாஷ்:- ரமணன், என்ன வேலை செய்யிறா? நீதான் அழியிறா பரவாயில்லை. நல்லா இருக்கிறவனையும் ஏன்டா கெடுக்கிறா? ஆனந்தன், உனக்கெங்க புத்தி போச்சுது. டேய் கொஞ்சம் யோசிச்சுப்பாரடா. உனக்காக அங்கை ஒருத்தி பார்த்துக்கொண்டிருக்கிறாளடா. நீ இப்பிடித் துரோகம் செய்யிறியே. பயங்கரமாகக் குடிக்கிறதையாவது மன்னிப்பாள். ஆனா இது தெரிஞ்சா சரியா கவலைப்படுவாளடா.

ஆனந்தன்:- இதால என்னடா அவளுக்கு வந்திடும். நான் அவளை விடப் போறனா? இல்லை தானே.

பிரகாஷ்:- டேய் இதுமாதிரி உன்ட மனுசியும் திரிஞ்சுபோட்டு இப்பிடிச் சொன்னா என்னடா செய்வா?

ஆனந்தன்:- (கோபத்துடன்) விசர்க்கதை கதைச்சியெண்டால் அடிச்சுப்போடுவன் உனக்கு.

பிரகாஷ்:- சொன்னவுடன உனக்குக் கோபம் வருகுது. அப்ப அவளை நினைச்சுப் பாத்தியா? நீங்கள் எப்பிடியும் இருப்பியள். உங்களுக்கு வாற பொம்பிளையள் பத்தினியா இருக்க வேணுமெண்டு கேப்பியள். இதென்ன நியாயம்?



ஆனந்தன் :- அதுதான் எங்கடை நியாயம். இவ்வளவு கதைக்கிற நீ ஒழுங்கா இரு பாப்பம் ?

பிரகாஷ் :- ஓம், நான் ஒழுங்காத்தான் இருப்பன். உங்களைமாதிரி சீரழிய மாட்டன். உங்களையும், இங்க அட்ட காசமாகத் திரியிற பொம்பிளைய னையும் பார்த்து வெள்ளைக்காரங் கள் எங்கட பண்பாடு இதுதான் எண்டு நினைக்கப் போறான். அதுதான் எங் களை மாதிரிக் கொஞ்சப்பேருக்குக் கவலையா இருக்கு. வெட்கமா இருக்கு. போங்கோ. இன்னும் ஏன் நிற்கிறீங் கள் ? ரமணன் இன்னும், ஆற்றை வாழ்க்கையைக் கெடுக்கலாம் என்று தேடிப்பார். போ.

(அவர்கள் தோளைக் குலுக்கிக் கொண்டு வெளியேறுகிறார்கள்)

### காட்சி III

இடம் :- யாழ்ப்பாணம், சண்முகம் வீடு.  
பாத்திரங்கள் :- சண்முகம், தேவி, மிதுலா, ஆனந்தன்.

(வீடு மிகுந்த கலசலப்பாகத் திகழ்கிறது)

சண்முகம் :- ஆனந்தன் வந்து சரியா 2 மாதம் ஆகிட்டுது. காலம் எப்பிடிப் போகுது பாத்தியே. இன்னும் 2 கிழ மையில் பிள்ளை மிதுவும் போயிடு வான். நீர் சும்மா எங்களைப் பயப் படுத்தினீர்.

தேவி :- ஓமப்பா. அவன் எவ்வளவு மரி யாதை தெரிஞ்ச பிள்ளை. கண்ட நேரத்தில தேத்தண்ணிகூடக் குடிக்கி றேல. இந்தப் பிள்ளையைப் போய் வெறியெண்டு சனஞ் சொல்லிச்சுதே.

சண்முகம் :- வெளிநாடு போகேலாம இங்க இருக்கிறதுகளின்ட எரிச்சல் கதையள். சரி சரி. இதென்னத்துக்கு இப்ப. பிள் னையல் எங்க போட்டுதுகள் ?

(ஆனந்தனும் மிதுவும் வருகிறார்கள்)

ஆனந்தன் :- மாமா நாங்கள் என்ட 'ஃப்ரென்ட்ஸ்' வீட்டை போட்டு வாறம். மிதுவுக்குக் காய்ச்சல் காயிற மாதிரியிருக்கு. உடம்புநோ, தலையிடி எண்டு கன வியாதி சொல்லிறா. ஒருக் கால் 'டொக்டர்' இட்டப் போய்க் காட்டிக் கொண்டு வரவே.

மிதுலா :- இல்ல. நான் வரேலயப்பா.

தேவி :- சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காமல் போய்ட்டு வா மிது. (ஒருவாறு இருவரும் செல்கின்றனர்)

தேவி :- இரண்டு பேரும் சேர்ந்து அங்க இங்க திரியேக்க யாற்ற கண்பட்டுதோ.

### காட்சி IV

இடம் :- வைத்தியசாலை.

பாத்திரங்கள் :- மிதுலா, ஆனந்தன், வைத் தியர்.

(வைத்தியரின் அறைக்கு முன்னுள்ள வாங்குகளில் வரிசையாக அமர்ந்திருக் கின்றனர்)

மிதுலா :- நான் அன்றைக்கே வரமாட்ட எனண்டு சொல்ல இழுத்துக் கொண்டு வந்திட்டு இப்ப பாருங்கோ ஒரு கிழ மையா ஆஸ்பத்திரியிலயே இருக்க வேண்டியிருக்கு.

ஆனந்தன் :- ஓமப்பா, இந்தக் குப்பைக் கிள் இருக்க வேண்டியிருக்கு. யாழ்ப் பாணமே நல்ல குப்பை.

மிதுலா :- இங்கை வெளியிலதான் குப்பை. மனம் சுத்தம். வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்திண்ட மனமும் குப்பை. செயலும் குப்பை.

ஆனந்தன் :- (திடுக்கிட்டவாறு) இந்த ஆராய்ச்சி எங்களுக்கெதுக்கு.

(காத்திருந்தவர்கள் தங்கள் முறை வந்த போது உள்ளே செல்கின்றனர்)

வைத்தியர் :- வாங்கோ. எல்லா 'ரிப் போர்ட்ஸ்' உம் வந்திட்டுது. அதுக்கு முதல் மிஸ்டர் ஆனந்தன் உங்களிட்ட சில விஷயங்கள் கேட்கவேணும். நீங்கள் வெளிநாட்டில இருந்தனீங்கள் அங்க சில தவறான இடங்களுக்குப் போற பழக்கம் இருந்ததா ?

ஆனந்தன் :- இல்லை 'டொக்டர்'

வைத்தியர் :- ஆனந்தன், நீங்கள் சில விஷ யங்களை எனக்கு மறைக்காமச் சொல் லுங்கோ.

மிதுலா :- இவர் அப்படிப்பட்டவரில்லை டொக்டர்.

ஆனந்தன் :- இல்ல... வந்து... நான்... ஒரு நாலு அஞ்சு தரம் போயிருக்கிறன்.

மிதுலா :- ஐயோ ! நீங்கள், இப்பிடி,... என்னால (விம்முகிறாள்)

வைத்தியர் :- 2 பேரும் உங்கட மனதைக் கொஞ்சம் திடப்படுத்துங்கோ. மிதுலா, உங்களுக்கு 'எயிட்ஸ்' நோய் வந்திருக்கு. இதுக்குக் காரணம் உங்கட கணவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த கிருமியாகத்தான் இருக்கும் ஆனந்தன் உங்களுக்கும் சில சோதனைகளை செய்ய வேணும். இந்த அறிகுறிகள் ஏதாவது உங்களுக்குமிருக்கா ?

(அதிர்ந்து போயிருந்த ஆனந்தன் சுய நினைவுக்கு வந்து சிறிது யோசித்தபின்)

ஆனந்தன் : இடைக்கிடை காச்சல் நோ எல்லாம் வாறது டொக்டர். நான், நாளைக்கு வாறன்.

(சூறிய ஆனந்தன் தன் அருகில் உறைந்து போயிருந்த மிதுலாவைத் தட்டியெழுப்பி தன்னுடன் அணைத்தவாறு அழைத்துச் செல்கிறான். எந்தப் பாவமும் செய்யாது தண்டனை அனுபவிக்கும் அவளைப் பார்த்துக் கலங்கியவாறு மிதுவுடன் இணைந்து நடந்தான்.)

மிதுலா :- (அதிர்ச்சியுற்றிருந்தவள் தெளிவு பட்டபின்) ஆனந்தன், என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுறதப் பார்த்து திகைச்சுப்போனீர்? உமக்கு நான் இனித் தாற மரியாதை இதுதான். செய்யாத பாவத்துக்கு உம்மட கையால தாலியைக் கட்டினதுக்காக நான் தண்டனை

அனுபவிக்கப் போறன். ஆனால் இனியும் உம்மோட சேர்ந்திருக்க எனக்கு விருப்பமில்லை. என்னவெண்டெல்லாம் உங்களை நினைச்சேனோ அதையெல்லாம் பொய்யாக்கிப் போட்டு நிக்கிறீர். நான் இனி இருக்கப்போற கொஞ்ச காலமும், உம்மைப் போல, அங்க இருக்கேக்க ஒருமாதிரி, இங்க இருக்கேக்க ஒருமாதிரியென்று நேரத்துக்கு நேரம் நிறம்மாறிக் கொண்டிருக்கிற மனுசரால, இல்ல மனுசரில்ல, பச்சோந்தியாலை சீரளிக்கப்பட்ட என்ன மாதிரி பெண்களுக்கு உதவப்போறன். நேரத்துக்கு நேரம் நிறம்மாறுற மனுசரின்டை முகத்திரையை கிழிக்கப் போறன். என்னை, எங்கட பண்பாட்டை அழிக்க வந்த பேய் நீர். உம்மோட நான் வாழ விரும்பேல. என்ட கண்ணுக்கு முன்னால நிற்காதையும் போம். ஐயோ, எங்காவது போம்.

(என்று கத்திய மிது இதுவரை அடங்கியிருந்த கண்ணீர் உடைப் பெடுக்க முகத்தை சேலைத்தலப்பினால் மூடியவாறு பஸ்ஸை நோக்கி விரைந்தாள். கலங்கிய நெஞ்சுடன் மிதுவை திகைத்துப்போய் மிதுவையே பார்த்தவாறு நின்ற ஆனந்தனின் காதுகளில் "பண்பாட்டை அழிக்க வந்த பேய் நீ" என்ற வார்த்தைகளே திரும்பத் திரும்ப எதிரொலித்தது)

முற்றும்.

கிருஷ்ணவேணி மனோகரன்  
கணிதப்பிரிவு 1995



# IN MEMORIAM

**Mrs. Vasuki Sivapalan**

*Born : 27 - 06 - 1956*

*At rest : 21 - 05 - 1995*

We received the sad news of the passing away of Mrs. Vasuki Sivapalan on 21st May 1995, in Singapore. A teacher who had been dear to many is no more.

I have known her from my childhood first as a friend and then as a teacher. I, therefore, value this opportunity given to me to pay my humble tribute to her.

Vasuki was a student of this college. She entered the university of Jaffna and obtained a degree in Arts in 1983.

In 1985, she joined the staff of Chundikuli Girls' College. Although she was a junior member of the staff, every member of the staff considered it a great privilege to have her as a colleague. Her genial smile, her capacity for friendship and her unflinching loyalty to those who responded to her friendship, made her popular among the teachers as well as the students. She took a great interest in both curricular and co-curricular activities of the school.

Vasuki never lost her temper nor did she ever use a harsh word on the students. She was really a 'pal' to the students of the upper school. To the small ones she was fondly known as 'Army Miss' because of her majestic poise and stature. Always dressed

smartly prim and proper, she would walk into class with a smile.

After her marriage to Mr. Sivapalan, a chartered architect from Singapore, she had to leave us in 1988 to take up residence there.

Last year, in September, I was able to witness her happy family life in Singapore. She was loving and devoted to her husband and daughter. It is this love that she exuded to the school community. Her home was open to every Sri Lankan visiting Singapore. The couple's hospitality was an example of their selfless service to others.

Unfortunately she lost her husband in a brief fatal illness in December last year. Having to bear up severe shock early in life, Vasuki courageously took up the challenge of managing the home after her husband's demise. But the strain must have been too much for her. She passed away peacefully on the twenty first of May to join her husband in eternity.

Although she is with us no more, she will always be affectionately remembered by the teachers and her students. She has certainly left behind her foot prints on the sands of time which can never be erased.

*Dushyanthy Theivendran*  
(Staff)

# நினைவு கூருகின்றோம்

எமது ஆண்டு '1A' மாணவி

ஜெகல்யா அருந்தவராஜா

தொற்றம் :  
28-03-1989

மறைவு :  
18-06-1995

ஆத்ம சாந்தி அவருக்குரித்தாகுக



# College Activities :

## The Student Christian Movement - Report 1994

<i>Staff Advisors :</i>	Miss D. Selliah Miss J. T. Thuraiayah
<i>President :</i>	Floreen Tissaveerasinghe
<i>Vice President :</i>	Dhanusha Spencer
<i>Secretary :</i>	Anoja Ariaratnam
<i>Asst. Secretary :</i>	Rukshi Murukesapillai
<i>Treasurer :</i>	Nancy Gunaratnam

The year under review was a very busy one. With God's grace we were able to carry on the work scheduled, without any disturbances.

The members have been very active and sincere. The staff advisors were very helpful and encouraging too.

At our meetings held on Tuesdays, our members conducted sing songs, games, Bible Quiz, Bible studies and dramas. Once a month a guest speaker was invited.

Our usual combined worship with St. John's College was held every Wednesday.

We had our annual S. C. M. camp during the 1st term. The theme was "தெக்கேல்". The programme consisted of talks, discussions, sing songs, games and camp fire competitions.

The Easter Bajanai was held on the 10th of April. Our thanks to Mrs. M. S. Devanayagam and Miss D. Selliah for training us.

Ten members along with our staff advisor participated in a tri-lingual conference organized by the Church of Ceylon - Youth movement in Kandy. Our members along with St. John's experienced a bond fellowship and a spiritual understanding with the others.

Our members participated in a service and staged a play at the Variety Entertainment at the Maruthanamadam women's centre.

I extend my sincere thanks to our chaplain, Rev. S. P. Nesakumar, our Principal, Vice Principals and the staff advisors and the members of the S. C. M. for their help and support.

A special word of thanks to all the guest speakers for delivering inspiring messages.

"God is our refuge and strength and a very present help in trouble".  
Ps. 46:1

**Anoja Ariaratnam**  
*Hony: Secretary*

# Junior S. C. M - Report 1994

*Staff - Advisors :* Mrs. N. Hariharan  
Mrs. M. J. Jeyaruban  
*President :* Keturah Inparuban  
*Vice President :* Judith Emmanuel  
*Secretary :* Evangela Thevabalasingam  
*Treasurer :* Vithya Antonypillai

With God's grace and help we have been able to carry on our programme as planned. Our staff advisors had been of great help to us.

Our meetings are held every Tuesday. We look forward to these meetings as we really enjoy ourselves there. We play games, have sing songs conduct games and organize dramas too. These activities have helped us to build our team spirit. They have also helped us to lead a united Christian life.

We had a "One day get together" programme in our school. The guest speaker was Bro. A. C. Christopher from Calvary Church, Jaffna. On Saraswathi Pooya day, we had another

spiritual meeting. The speaker at this meeting was Miss J Krishnapillai a teacher on our staff. After this meeting we enjoyed ourselves at games.

Before I conclude, I wish to thank Madam Principal, the staff advisors, the committee members and all the others who have lent us a helping hand.

May God shower His blessing upon the Junior S. C. M.

Praise be to God

**Evangela Thevabalasingam**  
*Hony. Secretary*



# இந்து மன்ற அறிக்கை - 1994

பொறுப்பாசிரியர்கள் :

தலைவர்	:	திருமதி. ப. லோகேந்திரம்
உபதலைவர்	:	செல்வி. ர. இராசையா
செயலாளர்	:	சர்மினி துரைரட்ணம்
உபசெயலாளர்	:	கவிதா கமலநாதன்
பொருளாளர்	:	ரூபினி ஜெகதீசன்
உபபொருளாளர்	:	கிருஷ்ணவேணி மனோகரன்
அங்கத்தவர்கள்	:	தனுஷா கணேஷ்
	:	பிரகலதா ஸ்ரீபத்மநாதன்
	:	கிருஷ்ணாள் சுப்பிரமணியம்
	:	சிவாணி திருஞானசம்பந்தன்
	:	தட்சாயினி பற்குணமாணிக்கம்
	:	கவிதா சண்முகநாதன்
	:	ஆரணி சிவபாதசந்தரம்

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது இந்துமன்றம் சைவ மாணவர்களிடையே சமயப்பற்றையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை நோக்காகக் கொண்டு செவ்வனே இயங்கி வருகின்றது. இந்நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரதி செவ்வாய், புதன் கிழமைகளில் மாணவிகளை ஒன்று கூட்டி கூட்டுப்பிராத்தனையில் ஈடுபடுத்துவதோடு, பக்திப் பாடல்கள், சமயசம்பந்தமான நாடகங்கள், சமய அறிவு சார் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் போன்றனவும் நடாத்தப்பட்டு வருகின்றன. எமது இந்துமன்ற உறுப்பினர் தேவாரங்கள், திருவாசகங்களை ஓதக் கற்றுக் கொடுக்கின்றனர்.

இவ்வாண்டும் சைவபரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட சமயப் பரீட்சையில் எமது மாணவிகள் பங்கேற்றதுடன் வெற்றியும் ஈட்டியுள்ளனர். இவ்வாறு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சைவ பரிபாலன சபையினரால் சமய அறிவுசார் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வீரம், கல்வி, செல்வம் ஆகியவற்றிற்கு அதிபதிகளாகிய முத்தேவிகளுக்கும் நன்றி கூறும் வகையில் இவ்வாண்டும் எம்மால் வாணி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு வகுப்புகளுக்கிடையே திருக்குறள் மனைப் போட்டி, பேச்சுப்போட்டி என்பன நடாத்தப்பட்டதுடன் மாலை கட்டல், கோலம் போடல் போன்ற போட்டிகளும் புதிதாக

அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போட்டிகள் மாணவிகளிடையே இந்துப் பண்பாட்டை பேணுவதற்கும் சமய ஆசாரத்தையும் சமய அறிவையும் வளர்க்கவும் வழிவகுக்கின்றன எனலாம். இப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றியதுடன் பரிசில்களையும் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. க. இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் எமது அதிபரும் ஆரம்பப் பாடசாலை மேற்பார்வையாளரும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார். இவற்றினைத் தொடர்ந்து குழுப் பாடல், நடனங்கள், நாடகம் ஆகிய முத்தமிழ் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள், குறிப்பாக மன்றப் பொறுப்பாசிரியர்கள் உறுதுணையாக நின்று எமக்களித்த உதவிகள் எண்ணிலடங்கா. இத்துடன் சக மாணவர்களின் ஒத்துழைப்பும் எமக்குப் பெருமளவில் கிடைத்திருந்தது.

இறுதியாக எமது மன்றம் செவ்வனே செயற்பட பல வழிகளிலும் உதவி நல்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் எமது மன்றப் பொறுப்பாசிரியருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்து மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

செயலாளர்  
ரூபினி ஜெகதீசன்

# The English Union - Report 1994

<i>Staff Advisors</i>	:	Mrs. A. Navaratnam Miss. L. Shanmugam
<i>President</i>	:	Dilukshi Murukesapillai
<i>Vice-President</i>	:	Jebananathy Anandaselvam
<i>Secretary</i>	:	Rukshi Murukesapillai
<i>Asst. Secretary</i>	:	Nishanthy Arumainayagam
<i>Treasurer</i>	:	Floreen Tissaveerasinghe
<i>Asst. Treasurer</i>	:	Derine Devanayagam

The English Union continues to shoulder the responsibility of maintaining the high standard of English in the school.

Before the Annual "English Day" the normal competitions in Handwriting, Spelling, Verse writing, Essay writing and Reading were held in all classes from year six to thirteen during the 1st term. Contests in Elocution, Oratory and Poetry-reading were also held. Lecturers from the Jaffna University and teachers of English from other schools judged these competitions. We owe our thanks to the judges.

The "English Day" was held on the 4th of June. Dr. R. S. Canagarajah - the Head of the English Department of the Jaffna University and Mrs. Nanthini Canagarajah were the Chief guests. Dr R. S. Canagarajah spoke on the theme of the day. "Do not alienate English from our culture". The distribution of certificates was followed by a variety Entertainment which consisted of the garland dance, the welcome song, choral recitation and drama. A number of students participated in the various items. A unique ballet "Nala-Damayanthi" from Asian

Literature staged by the Pre/AL students captured the hearts of the audience.

The Union launched a very successful fund raising project in aid of the Centenary Celebration of the school, by presenting a variety entertainment on the 9th of July. We thank E-sons for sponsoring the programme and the other establishments for sending us advertisements. The Union also thanks the teachers and the participants.

Our College participated in the English Day competitions held on District level in September this year. I am very proud to place on record that our college secured 13, First places 10, Second places and 15, Third places,

On behalf of the English Union, I take this opportunity to thank our Principal Mrs. L. P. Jayaveerasingam for her willing help and encouragement, the teachers and the members of the committee for their whole hearted co-operation.

I wish the new committee all success in the future.

**Rukshi Murukesapillai**  
*Hony Secretary*



# ENGLISH DAY



The Welcome Song  
Singers



The Garland Dancers



Choral Recitation  
"Macavity  
– The Mystery Cat"

# ENGLISH DAY (Contd.)



A Scene From the ballet  
"NALA - DAMAYANTHY"



A Scene From  
"THE WISE MEN OF GOTHAM"



THE "GAY GYPSIES"

# தமிழ் மன்ற ஆண்டறிக்கை 1994

தேமதுரத் தழீழோசை உலகமெல்லாம்  
பரவும்வகை செய்வோம்

தை - ஆனி

தலைவர் : சுகன்யா - சிவானந்தன்  
உபதலைவர் : தர்ஷினி - குணரட்ணம்  
செயலாளர் : சிவதனுஷா - கந்தசாமி  
உபசெயலாளர் : விஜயசிற்றி - நல்லையா  
பொருளாளர் : டிலானி - சிவசெல்வம்  
பத்திராதிபர்கள் : மர்லின் - சவரிமுத்து  
நவதர்ஷினி - நவந்தகிருஷ்ணன்  
குழு உறுப்பினர்கள் : பாமினி - பிரகலாதன்  
பிரஷாந்தி - குமாரசுவாமி  
சுகந்தி - ஜெயரட்ணம்  
கோபிநந்தா - செல்வரட்ணம்  
சபர்மதி - சதாநந்தன்  
சுகன்யா - இராஜரத்தினம்

ஆடி - மார்கழி

கோகிலா - சண்முகசாமி  
துஷ்யந்தி - விவேகானந்தன்  
பாமராணி - கணேஷசர்மா  
சஜித்தா - சண்முகதாஸ்  
யஷித்தா - தில்லையீசன்  
ஜானகி - கந்தசாமி  
மேகலா - லாசரஸ்  
கிருஷ்ணவேணி - கருணாகரன்  
விஜித்தா - கருணரெட்ணம்  
சோதிலக்ஷிமி - கந்தசாமி  
தனுஜா - கணேஷ்  
கலைச்செல்வி - கருணரெட்ணம்  
றதிவதனி - தியாகராஜா

பொறுப்பாசிரியர்கள் :

திருமதி. ப. சிதம்பரநாதன்  
திருமதி. ஜெ. சண்முகநாதன்

எமது கல்லூரியில் தொடங்கிய தமிழ் மன்றம் இன்று தனது பன்னிரண்டாவது அகவையைப் பூர்த்தி செய்கிறது. இவ்வாண்டுகளில் மாணவர்களின் தமிழ்சார்வளர்ச்சியில் நிறைவான பங்கை இம்மன்றம் வழங்கி வந்திருப்பது மனமகிழ்ச்சியை அளிக்கும் விடயமாகும். குறிப்பாக இம்மன்றத்தால், மையக்கருத்து (Theme) ஒன்றை அடிப்படையாகக் கொண்டு வடிவம் பெறும் தமிழ்த்தின விழா எமது கல்லூரிக்கே தனித்துவமான ஓர் அம்சம் எனலாம்.

மேலும் இம்மன்றத்தினால் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகப் பிரதியாக்கம் முதலிய போட்டிகளில் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையே எமது கல்லூரியினால் வெளியிடப்படும் சஞ்சிகையில் இடம் பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு 'நட்பு' என்ற மையக் கருவை (Theme) அடிப்படையாகக் கொண்டு தமிழ்விழா பங்குனிமாதம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது. இவ்விழாவில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் அவரது பாரியார் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இவ்விழாவில் 'இசையும் அசையும்' 'உழைப்போர் உலகம்' 'நேயத்தே நின்ற நிமலம்' ஆகிய நிகழ்ச்சிகள் நடப்பின் பல்வேறு கோலங்களாய் உயிர்பெற்றிருந்தன. குறிப்பாகக் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பெற்று, திரு. க. சிதம்பரநாதன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட "நேயத்தே நின்ற நிமலம்" என்ற நாடகம் மாணவர்களிடையே நட்புறவு பற்றி நன்கு ஆராய்ந்திருந்தது. இது

மாணவர்களின் உள்ளங்களை உருக்கியிருக்கும் என்பதுடன் பெற்றோர் மத்தியிலும் மாணவர் பற்றிய புரிந்துணர்வை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்விழாவின் போது மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை, இசை, நடனம் முதலிய பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைத் தட்டிக் கொண்டவர்களுக்குத் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிறைவாக எமது மன்றத்தின் செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஆலோசனை

கள் வழங்கிப் பல்வேறு வகையிலும் எமக்கு உறுதுணையாய் நின்ற மன்றப் பொறுப்பாளிகள், தாயாகி நின்று வழி நடத்தும் அதிபர், ஏனைய ஆசிரியர்கள் ஆகியோருக்கும் எமது மன்றம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

எமக்குப் பின் இம்மன்றத்தை செவ்வையுற நடத்தி மேன்மேலும் சிறப்புக்கள் பெற எமது சகோதரிகளுக்கு வாழ்த்துக்கூறுவதில் நாம் பெருமகிழ்வெய்துகிறோம்.

நன்றி

செயலாளர்கள்

க. சிவதனுஷா

க. பாமராணி



## தமிழ்மன்றம் பேசுகிறது

என் சிறார்களின் மொழி, இலக்கிய கலைத்திறன் வெளிப்பாட்டிற்காக வரும் தோறும் களம் அமைத்துக் கொடுக்கிறேன்.

மொழி இலக்கியத் திறனில் அனைத்து மாணவர்களின் பங்கு பற்றுதலையும் நான் உறுதிப்படுத்துவது திருப்தியாக உள்ளது.

என் சிறார்கள் அனைவரினதும் ஆற்றல்களை வெளிக் கொணர வேண்டும் என்பதே என் பேரவா.

# தமிழ் தினம் 1994

இசை அரங்கு



நிருத்திய நாடகம்  
“நாட்டார் நிதர்சனங்கள்”



நிருத்திய நாடகம்  
“நாட்டார் நிதர்சனங்கள்”



நாடகம் “நேயத்தே நின்ற நிமலம்”



கூட்டுப்பா ஒதல்



நிகழ்த்திக் காட்டல்  
“மானுடம் வென்றதம்மா”

# AL Union Report 1993-1994

July' 93 - Dec.' 93

*Staff Advisors* : Mrs. M. S. Devanayagam  
Mrs. J. Shanmuganathan  
*President* : Sivaprashanthi Thambiah  
*Vice President* : Gouthamy Gangadharan  
*Secretary* : Theivika Vijiadharm  
*Asst. Secretary* : Menaka Sivarajah  
*Treasurer* : Vani Sambasivam  
*Asst. Treasurer* : Nalayini Edmond Peris

The members of the A/L union met fortnightly on Thursdays. We organized both English and Tamil dramas, songs too were sung and useful articles were read at these meetings by each class in turn.

Guest speakers were invited each term. On the 7th of October'93 our union invited Mr. Jayaveerasingam. He delivered a valuable talk on "Career guidance".

On the 14th of November 1993 Dr. Beat Switzer with Miss Josephine Doorleg - the I.C.R.C. representatives enlightened us on the various roles and services of the I.C.R.C. They also arranged a Video display to demonstrate the services of the I.C.R.C. rendered in other counties.

On the 3rd of February 1994, our union invited Rev. (Dr.) S. M. Selvaratnam O.M.I. He delivered a valuable talk on "The problems of teenagers". On the 17th of May'94 the members of the Ramakrishnalayam staged "Veerathurai-Villupattu". A collection of Rs. 5000/- made on this programme was handed over to the President of the Ramakrishnalayam Society.

Jan' 94 - Dec' 94

Miss K. Rajadurai  
Miss D. Selliah  
Christella Thevabalasingam  
Derine Devanayagam  
Biragalatha Sripadmanaban  
Jeyanthi Amirthalingam  
Madona Thevarajah  
Thushytha Selvaratnam

Our union has introduced the system of levying Rs. 10/- from each student per term.

There was a good gathering of teachers and student representatives from various colleges, the principal, and the tutorial staff of our college at the Annual A/L Union lunch. A spirit of friendship and cordiality prevailed on this occasion.

On behalf of the union, I wish to express our deep sense of gratitude to our staff advisors for their guidance and advice at all times. I extend my sincere thanks to the principal and the members of the staff for their helpful suggestions and assistance especially towards the annual lunch.

Before concluding, I like to thank the committee and all the members of the union for their co-operation and willingness in contributing the maximum.

I wish the new committee all success in the future.

**Theivika Vijiadharm**

*Hony. Secretary July'93 Dec.94*

**Bragalatha Sripadmanaban**

*Hony. Secretary Jan' 94 Dec.94*

# Science Union - Report 1994

<i>Staff Advisors</i>	:	Miss R. Cumarasamy Miss K. Ponnampalam
<i>President</i>	:	Arivalaki Espiriel
<i>Vice-President</i>	:	Tharmini Kulasekarampillai
<i>Secretary</i>	:	Gavitha Thangarajah
<i>Asst. Secretary</i>	:	Mithra Thurairajah
<i>Treasurer</i>	:	Lukshmi Nanthakumar
<i>Asst. Treasurer</i>	:	Innocenta Thuraisingam
<i>Editors English</i>	:	Nancy Gunaratnam
<i>Tamil</i>	:	Srinagatharshini Kanagaratnarajah

It gives me great pleasure in submitting the report of the Science Union for the year 1994. During the period under review, meetings have been held regularly, once a fortnight on Thursdays. Students participated in the Inter-class quiz contests. We organized debates and dramas too. Once in a way, students read valuable articles on science.

We celebrated the "Science day" on the 21st of January. Professor S. Parameswaran - the Head of the

Department of Physiology, Faculty of Medicine Jaffna University was our chief guest. Representatives from other schools too participated in this function.

We are very grateful to our staff advisors for giving us the necessary encouragement and co-operation.

I wish the union all success in the future.

**Gavitha Thangarajah**  
*Hony. Secretary*





# Commerce Union Report 1993 - 1994

<b>Office bearers</b>	<b>July '93 - December '93</b>	<b>January '94 - December '94</b>
<i>Staff Advisor :-</i>	Mrs. A. Aloysius	Mrs. A. Aloysius
<i>President :-</i>	Prabalini Jeevaratnam	Sureshini Arianayagam
<i>Vice - President :-</i>	Sabarmathy Sathananthan	Srimythili Sinnappoo
<i>Secretary :-</i>	Subashini Marianayagam	Nishanthi Arumainayagam
<i>Asst. Secretary :-</i>	Pavalini Tharmaratnam	Jeyanthi Amirthalingam
<i>Treasurer :-</i>	Nalayini Edmund Peiris	Rathivathani Thiagarajah
<i>Asst. Treasurer :-</i>	—	Priyanthi Nagulanathan

We deem it a great privilege to present the annual report of the Commerce Union for the period July 1993 to December 1994. Due to the clamour for Arts and Commerce among the students our union has a very good membership. Regular fortnightly meetings were held on Thursdays.

At our meetings we conducted quiz programmes, debates and read useful articles from magazines. We invited Mr. Varatharajan to give a talk on "Sri Lankan Economy". Our thanks are due to him.

We are proud to say that we released a magazine named "Vanika Munnoku" ("வணிக முன்னோக்கு") for the first time on February 1st 1994. Mr. K. Nadarajah - the Head of the Management and Commerce Department, University of Jaffna - was the Chief guest and Mr. V. K. Balasubramaniam (special officer, commerce) was the special guest. The talks were

very valuable for the commerce students. This indicates that the commerce union has been very active during this period. The magazine no doubt will be very useful to all the commerce students. We say a special word of thanks to the members of the 1993 July to December committee for their untiring effort and contribution towards making the release of the magazine a wonderful success.

Our members took part in the District level Essay competitions conducted by the Jaffna Education Department and won prizes.

I wish to thank Madam Principal Mrs. L. P. Jayaveerasingam and our staff advisor Mrs. A. Aloysius for their guidance and encouragement. I also thank the committee members for their whole hearted co-operation.

**Nishanthi Arumainayagam**  
*Hony. Secretary*

## Co-operative Society Report - 1994

<i>Staff Advisor</i>	:	Mrs. A. Aloysius
<i>President</i>	:	Mary Juliet Soundranayagam
<i>Vice President</i>	:	Tharmini Jeyaseelan
<i>Secretary</i>	:	Priyanthy Nagulanathan
<i>Asst. Secretary</i>	:	Brindhini Paramaguru
<i>Treasurer</i>	:	Jeyarubini Benedict
<i>Asst. Treasurer</i>	:	Medonna Thevarayah

Our co-operative society was formed in 1993. The aim of our society is to improve the canteen facilities of our school. Short - eats are sold to the teachers and students without much profit as our motive is to serve and not to make money. We still continue to employ an outsider to help us in the canteen. The members of the society, work in turns regularly. The commerce union too helps us in the smooth functioning of the canteen.

We thank Madam Principal for her advice and guidance. A special word of thanks to our staff advisor, Mrs. A. Aloysius for the keen interest she takes in our society and for her untiring effort in improving the society. Our thanks are due to the committee members.

I wish the society a steady growth and progress in the future.

**Priyanthy Nagulanathan**  
*Hony. Secretary*

## Girl Guides - Report - 1994

We are pleased to submit the report of the Girl Guides for the year 1994. We have sixty Guide members in our College. They are divided into two groups. The first group was enrolled on the 15th of September, 1994. The second group of Guides is preparing for the Tender Foot Test. There are six patrols in our pack.

We have our meetings every Friday from 2.10 - 3.30 p.m. We enjoy ourselves at these meeting by singing songs, playing games, having quiz competitions and by making handicraft things.

On the 22nd of February 1994 the Guides did sharamadana and cleaned the lower school classrooms. We donated useful charts to classes from Year I to year 5. We were invited by the scouts and cubs of colleges and we participated in their functions.

The Guides help at all the functions of the school. They have helped even in outside school activities.

We participated in the drama competition on the 29th of October, 1994 at Vembadi Girls' High School, Jaffna.

We congratulate Mrs. M. J. Jeyaruban on her being promoted as the District Commissioner of the Guides of Jaffna and under her guidance the Guides are very active.

Miss S. Nalliah was made the Additional Captain in 1994. We owe

our thanks to our Principal Mrs. L. P. Jayaveerasingam for her encouragement and to the patrol leaders who helped to make our task easy and enjoyable.

**Captains - 1994**

## Little Friends - Report 1994

It is with great pleasure that I submit our annual report for the year 1994.

We have thirty little friends in our company. All are enrolled. Most of them are preparing for the second class badges.

We have our regular meetings on Tuesdays. Children love getting together dancing, singing and playing games. They are a hard working lot.

**Sylvanne**

*1st Jaffna Pack*

## Athletics and Games - Report 1994

Our Inter House Athletic Meet was held during the first term this year. Mr. & Mrs. C. Thlagarajah were the chief guests. The athletes showed much keenness and enthusiasm in their performance. They fought every inch to win places at the Meet. We congratulate Hopfengartner House on becoming the Champions at the Meet. The ranking of the Houses are as follows:

Hopfengartner	414
Carter	317½
Page	315
Goodchild	230½

The following athletes won the Best Performance Awards.

Under 12 - Neelagi Krishnamoorthy  
Nirushia Selvaratnam  
Under 13 - Abirami Edmond Peris  
Under 15 - Vithya Ratnam  
Under 17 - Yogapurathani Thayaparan  
Under 19 - Kanchana Mahalingam

The following won the Individual Championship

Under 12 - Neelagi Krishnamoorthy  
Under 13 - Abirami Edmond Peris  
Under 17 - Yogapurathani Thayaparan  
Under 19 - Kanchana Mahalingam

The Hepathalon Championship was held for the Over 19 group and Menaka Sivarajah was awarded the championship cup.

Yogapurathani was judged the most outstanding Athlete of the Meet.

At the Inter-House Badminton, Tenniquoit and Throwball matches held in 1994, the following Houses became Champions.

Badminton	Netball
Under 13 - Carter	—
Under 15 - Page	Goodchild
Under 17 - Hopfengartner	Goodchild
Under 19 - Hopfengartner	Goodchild
Tenniquoit	Throwball
Under 17-Hopfengartner	Under 15- Page
Under 19-Goodchild	Under 17-Goodchild
	Under 19-Hopfengartner

### Athletics :

We participated in the Circuit Athletic Meet and obtained 7 first places, 11, second places and 7, third places. At the Zonal Meet, we obtained 6, first places, 6, second places and 4, third places. At the District Meet, we obtained 4, first places, 7, second places and 6, third places.

At the Jaffna Junior Athletic Meet we won two Gold Medals, two Silver Medals and one Bronze Medal.

### Games

**Net-ball:** We participated in the Zonal Netball tournament and became the champions in the under 17 and the under 19 team was placed third.

### Circuit Tournaments

**Badminton - Under 15**  
 Umayini Kugathanan - 1st place-singles  
 Jeyanthi Wijeyadeivendran 2nd „ „  
 Umayini & Jeyanthi - 1st „ „ doubles

### Under 19

Kavitha Kamalanathan - 1st place-singles  
 Kavitha Kamalanathan & Balayohini  
 Balachandran - 2nd place - doubles.

### Table-Tennis

**Under 15 - Tharani Gunanayagam**  
 1st place - singles  
 Umayini Kugathanan  
 2nd place - singles  
 Tharani & Umayini  
 1st place - doubles  
 Sumangala Balasundaram &  
 Jeyanthi Wijeyadeivendran  
 2nd place doubles

### Chess

#### Under 15

Tharinikanthi Sambasivam - 1st place

### District Tournaments

#### Badminton

#### Under 15

Umayini Kugathanan - 1st place singles  
 Umayini Kugathanan & Jeyanthi Wijeya  
 deivendran - 1st place doubles

#### Under 19

Kavitha Kamalanathan-2nd place singles  
 Kavitha Kamalanathan & Balayohini  
 Balachandram - 2nd place doubles

### Table-Tennis

#### Under 15

Tharani Gunanayagam - 1st place singles  
 Sumangala Balasundaram 2nd „ „  
 Tharani & Umayini 1st „ „ doubles  
 Sumangala & Jeyanthi 2nd „ „

### Chess

#### Under 15

Tharinikanthi Sambasivam 2nd place



**SPORTS MEET – 1994  
Upper School**

**Chief Guests**

**Mr. & Mrs. C. Thiagarajah**



**Lower School  
Sports Meet**

**Mr. Kamalanathan  
Chief Guest**



# AWARDS DAY – 1994



The Chief guests – Mr. & Mrs. C. Sooriyakumar



Mrs. C. Sooriyakumar presents an award

We wish to thank the following people for their dedicated service in coaching our girls at games and athletics and for the high standard maintained:

Mr. K. Vimalarajan - Athletics  
 Mr. L. B. Thambirajah - Tennis  
 Mr. K. Karthigesan - Badminton  
 Mr. Mohan - Table Tennis

The Awards Day was held on December 3rd, 1994, the first ever in the history of our Alma Mater, with Mr. & Mrs. C. Sooriyakumar as the chief guests.

The striking feature of this function was that three of our old girls - Miss Manchula Mahalingam, Mrs. Jeyasothy Solomon and Mrs. Annavathany Jegatheeswararajah, who were outstanding athletes and contributed much to the school were honoured. Mrs. C. Vijiyadharma our Lower School Supervisor paid a tribute to them.

Mrs. C. Sooriyakumar distributed certificates to the Champion Houses in Netball, Throwball, Tenniquoit and Badminton in the under 15 and 17 groups, and shields to the under 19 groups.

We thank our games mistress, Mrs. N. Hariharan for her untiring efforts. We also thank the games committee, the prefects guild and the House Captains for their help and co-operation. We thank the Principal very specially for her advice and encouragement.

We wish Chundikuli a bright future in athletics and games in the coming years.

Long live the Glory of Sports.

**Kanchana Mahalingam**

*Athletic Captain*

**Kavitha Kamalanathan**

*Games Captain*

## HOUSE REPORTS :

### *Hopfengartner House*

<i>House Mistress</i>	: Miss H. I. Rodrigus
<i>House Captain</i>	: Krishnaverni Manoharapooan
<i>Vice Captain</i>	: Sarmilli Thurairatnam
<i>Games Captain</i>	: Marutha Jeyarajasingam
<i>Athletic Captain</i>	: Rukshi Murukesapillai
<i>Treasurer</i>	: Rubini Jegatheesan
<i>Asst. Treasurer</i>	: Tharmini Kulasegarampillai

It is with great pleasure that I submit this report for the year 1994.

I am proud to place on record that our House emerged champions

at the Inter House Athletic Meet held this year. At this Meet the following girls from our House became champions.

Abirami Edmond Peris – under 13  
Chithra Jayanthi Wijeyadeivendra –  
under 15.

They won the Best Performance cup in the Under 13 and Under 15 Age groups too.

Our girls have done well in games. Our under 19 team became the champions in Badminton and throwball. The under 17 team became the champions in Badminton and Tenniquoit. Suganya Thillainadarajah was declared the Tenniquoit champion.

Our Junior group was placed 1st in Tamil group singing and our girls

won 1st places in individual singing – Tamil & English.

At the G. C. E. O/L examination held in December 1993, two girls from our House obtained 7 distinctions.

It is our duty to thank our Games mistress Mrs. N. Hariharan and our House mistress for their advice and assistance. I thank the committee members too for their valuable service. I wish the House all success in the future.

**Krishnaverni Manoharapooan**  
*House Captain*

## *Carter House*

<i>House Mistress</i>	:	Miss J. T. Thuraiayah
<i>House Captain</i>	:	Priya Gopalakrishnan
<i>Vice Captain</i>	:	Kalaichelvi Karunairatnam
<i>Athletic Captain</i>	:	Delani Vijayasingam
<i>Games Captain</i>	:	Jean Delanthi Francis
<i>Treasurer</i>	:	Jeyarubini Benedict

I am happy to present the report of our House for the year 1994.

Every member of our House has taken a keen interest in all the activities of the school.

At the inter House Athletic Meet held this year our House won the 1st place in the March Past. Kanchana Mahalingam and Vithya Ratnam won the Best Performance cup in the Under 19 and Under 17 age groups respectively. We also won the Relay cup for the Under 19 group. At games, our

Under 13 Badminton team became the Champions.

Our girls have done well in other fields too. We won 1st places both in English and Tamil Senior group singing. At the Inter House Cookery Competition held this year Keturah Inparupan from our House was placed 1st in the Junior group.

At the G. C. E. O/L Examination held in December 1993, three of our girls – Uma Nagendran, Shivani Thirugnanasambanthan, and Suvarna Thangasivam obtained 7 distinctions.



# THE NET BALL TEAM – Under 17 1994



Seated (L -R) : Mrs. L. P. Jayaweerasingam (Principal), Suganya Thillainadarajah, Balayogini Balachandran, Lucilla Benedict (Captain), Ajantha Sivalingam, Anitha Rajaratnam, Mrs. N. Hariharan (Games Mistress).

Standing (L - R) : Anoja Thurairatnam, Vinitha Fernando, Arani Sivarasa, Subathra Subramaniam.


# THE NET BALL TEAM – UNDER 19 1994



Seated (L-R) : Mrs.L.P.Jayaweerasingam (Principal), Madona Thevarajah, Krishnaveni Manoharapooan, Kanchana Mahalingam, (Captain), Kavitha Kamalanathan, Mrs.N.Hariharan (Games Mistress).

Standing (L-R) : Susikala Thurairatnam, Indrakandi Balendran, Kavitha Ratnarajah, Carolin Nagarajah, Priya Gopalakrishnan.

## THE TABLE TENNIS TEAM – 1994



Seated (L - R) : Mrs. L. P. Jayaweerasingam (Principal), Umayini Kugathan (Captain),  
Mrs. N. Hariharan (Games Mistress).

Standing (L - R) : Jeyanthy Wijayatheivendran, Shumangala Balasundaram, Sharmini Gunaratnam.

# THE BADMINTON TEAM – 1994



Seated (L - R) : Mrs. L. P. Jayaweerasigam (Principal), Dhanusha Spencer, Kavitha Kamalanathan (Captain), Balayogini Balachandran, Mrs.N.Hariharan (Games Mistress)

Standing (L - R) : Umayini Kugathan, Jeyanthy Wijayatheivendran, Tharshitha Kangatharan.

I wish to thank our House Mistress, the Games Mistress, Mrs. N. Hariharan for all their help and guidance.

I thank Madame Principal for her support and encouragement.

Finally I thank the committee and wish the new committee all success in 1995.

**Priya Gopalakrishnan**  
*House Captain*

## Page House

<i>House Mistress</i>	:	Mrs. R. Muthukumar
	:	Miss R. Rasiah
<i>House Captain</i>	:	Madona Thevarajah
<i>Vice Captain</i>	:	Yashitha Thilaiyeesan
<i>Games Captain</i>	:	Sivabarathy Sivanathan
<i>Athletic Captain</i>	:	Jeyamalini Thiyagarajah
<i>Treasurer</i>	:	Luckshmi Nanthakumar
<i>Asst. Treasurer</i>	:	Innocenta Thuraisingam

I am happy to present the report of our House for the year 1994.

Our members have very keenly participated in the activities of the school.

In the field of sports Neelagi Krishnamoorthy and Yogapurathani Thayaparan became champions in the Under 12, and Under 17 groups respectively. Yogapurathani Thayaparan won the Best Performance cups for the best athlete and the best performer at track events at the Meet in the Under 17 group. Neelagi Krishnamoorthy and Nirushiya Selvanayagam were awarded cups for Best Performance in the Under 12 group.

Our girls won 1st place in both Junior and Intermediate individual Tamil Singing.

At the School Cookery competition Krishnal Subramaniam and Dilani

Mahendran, from our House came first in the Senior and Intermediate groups respectively.

At the G. C. E. O/L Examination held in December 1993. Bhamini Tharmalingam, Chryshanthi Cumarasamy and Nishalini Shanmuganathan obtained 7 distinctions.

Our girls have done well in games too. This year our Under 15 team became Champions in Badminton and Throwball.

We take this opportunity to thank our Games Mistress, Mrs. N. Hariharan, our House Mistress and the committee for all their help and advice rendered at all times.

**Madona Thevarajah**  
*House Captain*

## Goodchild House

<i>House Mistress</i>	:	Mrs. J. Shanmuganathan
<i>House Captain</i>	:	Kavitha Kamalanathan
<i>Vice Captain</i>	:	Jebanathy Anandaselvam
<i>Athletic Captain</i>	:	Thanusha Ganesh
<i>Games Captain</i>	:	Prabalini Suntheralingam
<i>Treasurer</i>	:	Gavitha Thangarajah
<i>Asst. Treasurer</i>	:	Tharmini Jeyaseelan

It is with great pleasure that I submit this report for the year under review.

Though our House did not fair too well in the field of sports, our girls enthusiastically participated in all the events. Our congratulations to Hopfengartner House on becoming the Champions at the Inter House - Athletic Meet held this year.

Manusha Selvarajah of our House was awarded the Best performance cup in the 400. metres. In the Inter - House Netball tournaments our under 15, under 17 and under 19 teams secured the first place. In the Inter - House Throwball tournaments our under 17 team came first. In the Inter House Tenniquoit tournament Dhanusha Spencer won the under 19 championship cup. Special mention must be made of Balayohini Balachandran and Sumangala Balasunderam who became the champions in Badminton and Table Tennis respectively.

At the Inter House Singing competition we secured the 1st place in the Senior and Junior individual English Singing.

We are proud to place on record that the Head Girl of the school - Nancy Gunaratnam is from our House.

At the G. C. E. O/L Examination held in December 1993 Dhanusha Spencer, Sivanusha Sivalingam and Srimalar Sritharan of our House obtained 7 distinctions.

Before I conclude I wish to thank our House Mistress Mrs. J. Shanmuganathan and the Games Mistress Mrs. N. Hariharan for the valuable help and encouragement given to us.

Finally I wish to thank the committee for their assistance.

**Kavitha Kamalanathan**  
*House Captain*

# THE ATHLETIC TEAM – 1994



- Seated (L - R) : Mrs.L.P.Jayaweerasingam (Principal), Delanthy Francis, Kavitha Ratnarajah, Saluja Thambirajah, Kanchana Mahalingam, (Athletic Captain), Kavitha Kamalanathan (Games Captain), Susikala Thurairatnam, Madona Thevarajah, Menaka Gunaratnam, Dhanusha Spencer, Mrs.N.Hariharan (Games Mistress)
- Standing 1st Row (L-R) : Yogapurathani Thayaparan, Manusha Selvarajah, Indrakandi Balendren, Anitha Rajaratnam, Balayogini Balachandrar, Ajantha Sivalingam, Anusha Ritus, Abiramy Ramalingam, Suganya Thillainadaraja, Anoja Thurairatnam.
- Standing 2nd Row (L-R) : Kaveri Karunanithy, Mirunalini Paul, Lucilla Benedict, Jeyanthy Wijeyatheivendran, Shumangala Balasundaram, Tharshitha Kangatharan, Lillion Ranasingha, Shobana Visvanathan, Sivajini Kandiah.





# Interact Club Report 1994

<i>Staff Advisor</i>	:	Miss B. Thurairajah
<i>President</i>	:	Int. Kanchana Mahalingam
<i>Vice president</i>	:	Int. Nancy Gunaratnam
<i>Secretary</i>	:	Int. Krishnal Subramaniam
<i>Ast. Secretary</i>	:	Int. Thakshayani Patkunamanikam
<i>Treasurer</i>	:	Int. Dushyanthy Vivekananthan

I feel great satisfaction in presenting the report of the projects and activities carried out by our Club during the year 1994. The untiring efforts of all our members brought about the successful implementation of the following projects and activities.

## Community Projects

1. We cleaned the Nallur library.
2. We collected used spectacles to help the Rotary Club's project.
3. We painted a ward full of beds, at the General Hospital, Jaffna.
4. We spent a day at the Home for the Aged at Kaithady.
5. We visited the Nuffield school and spent some time with the children.
6. We collected three hundred books and donated them to the Rotary Club to start a library.
7. We donated Exercise books and pencils to "Anpakam" at Ariyalai.

## School Projects

1. As a joint project with the Leo Club we cleaned our school grounds for the sports meet.
2. We cleaned the lower school library.
3. We cleaned the office and the office stores.

4. We painted the school black boards.
5. The general knowledge news board was maintained by our members.

## Fund raising projects

1. We had refreshment stalls at various functions of the college.
2. We sold ice - chocks during the interval in school.
3. We sold 'rotti' during the interval in school.

## Activities

1. During the environmental day a Mahogany tree was planted in our school premises by our members.
2. Our members controlled traffic at the school entrance during peak traffic hours to facilitate the smooth flow of traffic.
3. We helped other Clubs in the sale of tickets and books.
4. Our members sold thirty "sallaram" books monthly.
5. Our members took part in the drama competition held by the Rotract Club.
6. Our members attended the Interact conference held by the Rotary Club of Jaffna.

I express my sincere gratitude to the principal and the staff advisor for their advice, guidance and assistance. Finally I wish to thank the committee and all members for their whole hearted co-operation at all times. I wish the Club all success in the future.

**Krishnal Subramaniam**  
Hony. Secretary

## The Leo Club Report - 1994

<i>Staff Advisor</i>	:	Miss W. Coomarasamy
	:	Miss L. Shanmugam
<i>President</i>	:	Krishnaverni Manoharapoopan
<i>Vice President</i>	:	Shivani Thirugnanasambanthan
<i>Secretary</i>	:	Jebanananthy Anandaselvam
<i>Asst. Secretary</i>	:	Uma Nagendran
<i>Treasurer</i>	:	Priyanthi Nagulanathan
<i>Asst. Treasurer</i>	:	Luckshmini Aloysius
<i>Editor</i>	:	Sarmilli Thurairatnam
<i>Tamer</i>	:	Brindhini Paramaguru
<i>Tail Twister</i>	:	Kohila Shanmugasamy
<i>Directors</i>	:	Brigalatha Sripathmanathan
		Marutha Jeyarajasingam
		Jeyanthy Amirthalingam
		Dilukshi Murukesapillai
		Rukshi Murukesapillai
		Luckshmi Nanthakumar
		Arivalahi Espiriel
		Kavitha Kamalanathan

The year under review was a very successful one for the Leos.

We have 75 Leos in our club. We meet regularly on Fridays to discuss and plan various club activities and projects.

### Projects

The following were the useful projects carried out by our club,

1. Birthday cards and season's greeting cards were made by our

members. A sum of Rs. 1000/- was made from a sale of these cards.

2. Our members cleaned the school Willis Memorial Library and were commended by the Librarian for a service well done.
3. We cleaned the playground before the sportsmeet.
4. We presented the Period Time Board to the school on her Birthday.

5. We earned Rs. 500/- by selling General Knowledge questions and answers.
6. We had a 'One day' shramadana project at the Veeramakali Amman Kovil. We cleaned the temple premises.
7. Our members visited the Muthu-thamby Orphan's home on a Zone project and spent a day with the children there.
8. We organized a magic show and made a profit of Rs. 2450/-. We donated Rs. 1250/- to Jaffna Central College to repair their science lab.
9. We extended our full co-operation to the cultural show organized by the Leo clubs of Jaffna and donated Rs. 12,800 by selling tickets.
10. Our members actively participated in the sports competitions conducted by the Leo clubs and won several places.
11. Our members read notes daily to the blind students studying in our school.
12. We organized a medical project during the Nallur festival. About 600 people got good treatment and medical advice from the doctors at our centre - free of charge.
13. From July onwards we have been raising funds by selling short eats at our school canteen.
14. Our members regularly attended meetings and participated in all activities organized by the other Leo clubs.

Our thanks are due to the Lions and the other Leo Clubs for all their help.

On behalf of the club I thank madam Principal (patron), the staff advisors, and the Lion advisor for their guidance and advice. I also thank all the Leos for their whole-hearted co-operation.

**Jebanathy Anandaselvam**  
*Hony. Secretary*



## Red Cross Society - Report 1994

<i>Staff Advisors</i>	:	Miss L. P. Deva Miss H. Rodrigus
<i>President</i>	:	Rathivathany Thiagarajah
<i>Vice President</i>	:	Anuloja Pathmapalan
<i>Secretary</i>	:	Sothilaxumy Kandasamy
<i>Asst. Secretary</i>	:	Krishnal Subramaniam
<i>Treasurer</i>	:	Mary Juliet Soundranayagam
<i>Directors</i>	:	Nishanthy Arumainayagam Thanusha Ganesh Arani Sivapathasundaram Nishanthy Shanmuganathan Mehala Loganathapillai Rathika Kandiah

It is with great pleasure that I submit the Annual Report of the Red Cross Society for the year 1994.

First of all I wish to welcome all our new members. We have a strength of nearly 107 members who execute various duties for the Welfare of the public. The Society meets every Wednesday.

Our Staff Advisor and thirty of our members visited the Colombogam Home for the Aged and spent a day with the inmates. We also spent another day at the Kaithadi Home for the Aged.

We visited J/66 Gramasevaka area and we checked the immunity cards. We also took the height and weight of the children to see the progress of their growth.

We rendered First-Aid at our Lower School Sports Meet.

In general, our Club maintains the sanitary conditions of our school. Whenever there is a need, our Society is always ready to clean the doors and windows of the new block.

When there is an urgent need for money our members very willingly start a fund raising project.

Finally I wish to thank Our Principal for her whole hearted support in all our endeavours. I also thank the Staff Advisors Miss L. P. Deva and Miss H. Rodrigus for their guidance and advice. I also sincerely thank the committee members for their whole hearted support which made my work a pleasant experience.

I trust our Society will grow in strength day by day.

**Sothilaxumy Kandasamy**  
*Hony. Secretary*

# THE SOCIAL SERVICE CLUB AT A FUND RAISING PROJECTS



**Madam Principal views the sale**



**Busy members at the sale**

# BOARDERS' DAY - 1994



Scenes From "வாத்தியார் கவனம்"



# The Social Service Club - 1994

<i>President</i>	:	Amuthini Arunagirinathan
<i>Vice President</i>	:	Anoja Thurairatnam
<i>Secretary</i>	:	Shivani Thirugnanasambanthan
<i>Asst. Secretary</i>	:	Bavatharani Shanmugalingam
<i>Treasurer</i>	:	Krishnal Subramaniam
<i>Asst. Treasurer</i>	:	Aarrany Sivapathasundaram
<i>Directors</i>	:	Uma Nagendran Sujatha Jeyaratnam Mehala Loganathapillai Girvani Ganashalingam

It is with pleasure, that I present the report of the Social Service Club for the period under review.

After the elections the new committee held office in January 1994. At present the club is comprised of ninety active members.

## Our Achievements

1. We see to the cleanliness of the tuckshop and the Maths Room. Many charts had been drawn and were hung in the Maths room.
2. Refreshment stalls had been put up at the college functions. We had a special ice cream stall on the English Day, and raised a sum of Rs. 3000/-. This money was given to the English union.
3. Our members eagerly participated and helped the Jaipur Foot work Shop at their annual sportsmeet. We packed 200 rice parcels for the occasion.
4. We were given the opportunity of ushering the visitors and to help, to dress the participants at the lower school parents day.

5. We presented Rs. 2000/- to our Alma Mater on her B'day.
6. Empty glass bottles were collected and were sold for Rs. 675/-
7. A sum of Rs. 15,000/- was deposited in the Bank of Ceylon - Jaffna Branch. The interest from this is being sent by the Bank to a needy child in the school.
8. The Christmas super sale, which was held in December brought a profit of Rs. 5000/-, which was donated towards the centenary celebration of the school.

Before I conclude I extend my sincere gratitude, and thanks to our Principal and staff advisors Miss T. Ganeshalingam and Miss J. Arulanantham. I also wish to thank the committee and the members for their whole hearted co-operation.

Finally I wish the club all success and many bright years ahead.

**Shivani Thirugnanasambanthan**  
*Hony Secretary*

## Boarders Union Report - 1994

<i>Staff Advisor</i>	:	Mrs. T. Rajaratnam
<i>President</i>	:	Mehala Lazarus
<i>Secretary</i>	:	Koushalya Nageswaran
<i>Treasurer</i>	:	Tharshini Rajaratnam

It gives me great pleasure to present the Annual Report of the Boarders Union for the year 1994. At the beginning of the year, the new comers were warmly welcomed by the seniors and made comfortable.

We are proud to say that two of our members, Kaushalya Nageswaran and Tharshini Rajaratnam have obtained 6 D's and 5 D's respectively at the G.C.E. Ordinary Level Examination held in December 1993.

The hostellers have very keenly participated in the sports activities of the school. In order to encourage sports and games among our members we have a "games hour" every evening.

The Boarders Day together with the Christmas party was held on the 1st of December. We had a short entertainment which was followed by the distribution of Christmas gifts to the hostel members and the minor employees. The day ended with a fellowship dinner. The hostellers went on their Carol rounds on the 2nd evening.

On behalf of our Union I wish to express our gratitude to our Principal, the Vice-Principals, the matron and the hostel staff for their help and assistance throughout this year. I wish the new committee all success.

**Kowshalya Nageswaran**  
*Hony. Secretary*

## The Teachers' Guild - Report 1994

<i>President</i>	:	Miss R. Rasiah
<i>Vice President</i>	:	Mrs. T. Mahilrajan
<i>Secretary</i>	:	Miss T. Ganeshalingam
<i>Asst. Secretary</i>	:	Miss R. Saravanamuthu
<i>Treasurer</i>	:	Miss R. Cumarasamy

**Membership :** The Guild consists of 61 members.

**New Members :**

The following joined the Guild newly:  
Miss L. Shanmugam, Miss V. Sockalin-

gam, Miss S. M. Navaratnam, Miss K. Nithiyasivam, Miss K. Ponnambalam, Miss J. Krishnapillai, Miss R. Kulasingam, Miss P. Anandamoney, Miss S. Gurunathar and Miss J.S. Marianayagam



### **Committee Meetings**

Regular Committee Meetings have been held in the year under review.

### **Post Academic Qualification**

Miss R. Rasiah, and Miss T. Ganeshalingam completed the Diploma in Education in 1993. Mrs. L. Mahendran and Mrs. S. K. Sahayarajah are on study leave following a course in Dip. in Education at the Jaffna University. Miss V. Rajaratnam and Miss T. Seevaratnam have sat the Diploma in Education - N. I. E. Examination and are awaiting the results.

### **Training**

Miss G. Pathmanathan and Miss H. S. Punitharajah are attending the Training College at Palaly and Kopay respectively.

### **Marriages**

Wedding bells rang for Miss J. Jeevanandam, Miss S. D. Thangarajah and Miss S. Arumainayagam. We wish them life long happiness.

### **Farewells**

The Guild bade farewell to Mr. K. Mahalingam and Miss U. Singarayar who left after having served the school for 11 and 3 years respectively. Mrs. V. Muthucumarasamy and Miss K. Nithiyasivam left us after having been with us for a short period.

### **Funerals**

The Guild attended the funeral of Late Mrs. Rajadurai (mother of Miss Kalai-chelvi Rajadurai) in June this year.

### **Activities**

On the 17th of March Rev. (Dr.) Selvaratnam O.M.I. gave a very instructive talk on "Being your trueself". On the 6th, 7th and 8th of April the Guild organized a "Grand Sale". On the 26th of May, Mrs. P. Anandarajah - a past member of the staff gave a talk on her experiences in Canada. The Guild organized a "going down" party to the out going A/L students on the 16th of June.

The "World Teachers Day" was celebrated on the 6th of October. The Guild organized the day's programme commencing with a Joint Thanks Giving Service - with the Teachers' Guild of St. John's at St. John the Baptist Church. The day ended with a short entertainment by the teachers and students.

The Christmas Lunch was on the 30th of December. Gifts were distributed to the members of the Guild and minor employees.

We sincerely thank the patron of the Guild Mrs. L. P. Jayaveerasingam and all the members of the Guild for their kind co-operation.

We wish the new committee all success.

**Miss T. Ganeshalingam**  
*Hony. Secretary*

# The Annual Report of the Vocational Training Institute - 1994

There are two courses of study at the V.T.I. of Chundikuli Girls' College :-

## Home Economics

Short-hand & Typewriting (English & Tamil)

There are 9 girls taking this course. It consists of the following.

### Flower Making & Arrangements

Stockinet, Paper ribbon, cloth & paper flowers.

### Handwork

Macrame, Doormats, knitting, Framework etc.

### Cookery

Western & Eastern Varieties, Desserts, & Puddings & Table Arrangements.

### Cake Icing

Birthday cakes, Wedding Structures, and Wilton Flower Arrangements

### Needle Work

All kinds of baby suits, skirts - full with hakoba work & half skirts, nighty & house coats, saree blouse etc.

The Annual Exhibition was held on the 28th of November, by the students

of Home Economics. The exhibition was opened by Mrs. C. Vijiadharm - our Lower School Supervisor. Many items such as cakes with icing, structures, readymade garments knitted articles, flower arrangements, bouquets & Wilton flower arrangements made by the students themselves were attractively displayed

Certificates were issued at the end of the course.

### Shorthand & Typewriting


There are altogether 18 students learning shorthand and typing. They are coached for the London Pitman's examination as well as for the G.C.E. O/L Examination. We also conduct classes for Yr. 9, 10 & 11 students of our school and prepare them for the G.C.E. O/L Examination. At the examination conducted by the Dept. of Education many students from the year 9 - 11 classes passed the exam. In addition to these courses special Spoken English classes are being conducted by a qualified teacher.

I wish the Institute all success in the future.

**Vasanthi Solomon**

*Supervisor*

G  
A  
R  
M  
E  
N  
T  
S



Flower making & arrangements



Wedding Structures

# CHRISTMAS PROGRAMME – 1994

## Lower School



# The Report of Chundikuli Girls' College O. G. A. Jaffna.

For the period June 1993 - June 1994

June 1994 - Dec. 1994

<i>Patron</i>	:	Mrs. M. Rajasingam
<i>President</i>	:	Mrs. P. Jeyarajah
<i>Vice - Presidents</i>	:	Mrs. J. Sivapragasam
	:	Mrs. R. Black
<i>Secretary</i>	:	Mrs. S. Anandarajah
<i>Asst. Secretary</i>	:	Miss L. Shanmugam
<i>Treasurer</i>	:	Mrs. M. Spencer

The executive committee met regularly every month during the period under review. The committee was allocated with three responsibilities; namely Dramatic Art, Home Economics and Social Service with Mrs. B. Vanniasingam, Mrs. K. Thomas and Mrs. K. Subramaniam as the respective convenors.

The O. G. A. continues the Fund raising project for the renovation of the kitchen and the dining hall of the college hostel. The Home Economics Committee under the leadership of Mrs. K. Thomas organized tuckshop sales, hair style and cookery demonstrations. The Social Service committee too organized tuck shop sales.

The Social Service committee under the leadership of Mrs. K. Subramaniam visited the childrens' Home at Thirunelvely. They treated the inmates there and donated a sum of money to the Institution. We thank Mrs. M. Nadesan and Mrs. T. Rajaratnam for their contribution in kind to the inmates at the above institution.

We had a Jumble sale on the 11th of June 94'. It was well patronised by the Old Girls and well wishers. We were able to realize a sum of Rs. 14,501. 50 cts on that day. On "The Teachers' Day" celebrated on the 6th of October, the O. G. A. honoured the teachers. A gift was given to them in appreciation of their service to our Alma Mater.

Letters of appeal have been sent to the Old Girls abroad. We are very thankful to those who have contributed generously.

We are indeed glad at the "Forward" move our association is making. However we shall be happier if more Old Girls will take part in all its activities.

I take this opportunity to thank the patron Mrs. M. Rajasingam, the Principal Mrs. L. P. Jayaveerasingam, the Vice' - Principals, the members of the staff and the committee for their support and co - operation.

**Mrs. S. Anandarajah**  
*Hony. Secertary*

# CHUNDIKULI GIRLS' COLLEGE (P. P. A COLOMBO BRANCH)

## SECRETARYS' REPORT FOR THE YEAR 1993/94

It is my privilege to present the annual report for the year 1993/94 with an overall sense of satisfaction, because we were able to achieve most of our goals due to the efforts of the Committee and the co-operation and loyalty of our past pupils who supported our efforts. We are elected by you and without your loyalty and support we cannot achieve much on our own. One of our aims as past pupils should be to be supportive of each other, to foster a greater spirit of fellowship among us, and greater loyalty to our school. I am sure we are called upon in many ways to support our school Principal, staff and students who are facing great challenges in the North.

Our first project was to organise a carol party to visit our older old girls and the 'shut ins'. Although we could not visit all the homes we intended visiting due to circumstances beyond our control, yet we were cordially welcomed, and well appreciated by all. We were also able to collect a sum of Rs. 5,820.00 from it. We thank Indrani Abeysekera and Joy Gnanadurai for training the choir and Jayanthi David for offering free transport.

The members of the 'care and concern' project visited Shanti Nivasam, Methodist home, and St. Andrew's home for elders. We had a time of fellowship, games and light refreshments.

Our main fund raising project was the bazaar held on 30th April 1994 at

St. Pauls Milagiriya hall. We were able to raise Rs. 66,000.00 due to the effort of the President and Committee and our loyal past pupils. We wish to thank the following for their special contribution towards the bazaar.

- 1) Rubina Appadurai - Rs. 1,000.00
- 2) Pathma Backus - Rs. 1,000.00
- 3) Dr. Mrs. Selvie Perera - Rs. 1,000.00
- 5) Shanti - Chelliah - Selvakumar -  
Rs. 1,000.00  
and a carpet worth - Rs. 6,000.00
- 5) Vasi Nallathamby - 1,000.00

Out of this fund, we have sent Rs. 10,000.00 to the school towards a fund set up to support orphan students in the A/L classes. The balance will be used to put out the centenary magazine in January 1996.

We once again appeal for your whole-hearted support for putting out the centenary magazine which is a massive project in the following ways :-

- 1) To write articles and poems about the school during the period you were in school.
- 2) To request friends and relatives who are past pupils to contribute articles and photographs.
- 3) We need more than Rs. 300,000.00 to put out a magazine of this type. We therefore appeal to you for financial support towards this venture.

Since 1994 was declared the year for 'the family' one of our most gifted past pupils, Indrani Abeysekera gave us an interesting and enlightening talk on 'the family' which was enjoyed by all. We hope to organize more talks in the future and open it to the general membership too.

The general membership was invited to go on a picnic to 'Water's Meet Conference Centre', Colombo 15. We had a turn out of 40 members of varying ages. We had a good buffet lunch, games and sing song. We thank the President for the well organized trip and the other Committee members for their co-operation in making the trip a very enjoyable one.

Due to pressure of time, we are sorry we are unable to keep the general membership informed about all our activities. But we appeal to you to telephone one of us and participate fully in all our activities.

A resolution has been presented to the Committee requesting the present

President and Committee members to continue in office till 1996 for the smooth functioning of the arrangements for the Jubilee year 1996. I trust the general membership will give careful thought and vote on this matter.

In conclusion we thank the President, Daisy Thevasagayam for her able leadership and generous help and support at all times, and to the efficient and supportive Committee for rising to the occasion at all times. I also wish to thank Mano Canagasooriyam the Joint Secretary, who gives me her fullest co-operation to perform my tasks effectively.

I also wish to thank the entire membership for responding to our notices and for your participation in all our programmes. We also thank Bishop Swithin Fernando for accepting our invitation to give the message at such short notice.

Thank you,

**Sakuntala Joseph**  
*HONY. JT. SECRETARY*



# CHUNDIKULI - ST. JOHN'S PAST PUPILS UK ASSOCIATION

(Chundikuli Trust Fund Registered Charity : No. 1009205)

## 1994 REPORT

It is a great pleasure to present the report of the Chundikuli - St. John's Past Pupils UK Association for 1994. The Association has been in existence for a decade now and is prepared to enter into the next decade with greater strength and enthusiasm.

### MEMBERSHIP

There are around 140 life members in the Association with another 250 names of past pupils on our mailing list. Life Membership is open to all Old Johnians and Chundikuli Old Girls (upon payment of a contribution) residing in the UK or other countries other than where there are existing Associations. The Chundikuli Trust Fund is a registered charity in the UK set up under the umbrella of the Association to provide support to the two schools. The scholarship programme set up to help needy students in the two schools continues. The committee is elected every year and meets regularly. A newsletter is published every year in late winter or early spring and is circulated to all on the mailing list.

### EVENTS IN 1994

The major event for 1994 was the AGM and Dinner Dance held at the Mill Hill County School, London on the 17th of September. The turnout was very encouraging with about 250 people in attendance. We were very fortunate to have the Bishop of

Colombo, the Rt. Rev. Kenneth Fernando who is also the Chairman of the Board of Governors of the two schools. In a brief speech the Bishop confirmed that the two schools are doing well and are maintaining the educational standards despite the difficult circumstances. The reports and accounts of the Association and the Chundikuli Trust Fund were presented at the AGM and the new committee members were elected.

A profit of about £ 1300 was made from the Dinner Dance and Raffle. The Raffle proceeds were topped up to £ 1000 and were sent to St. John's towards the Primary School Development Programme which was detailed in the AGM souvenir.

On the 16th of July the St. John's-Central Big Match took place at the Tolworth Sports Grounds, Surrey. The Sports Committee organised a family day out with additional events including a Veterans cricket match and the Chundikuli - Vembadi Netball match.

On the 30th of May (Bank holiday) we participated in the Festival of Cricket which is the premier Sri Lankan event in the UK. Our cricket team performed well beating St. Peters in the first round but lost to Nalanda who were eventually the winning finalists. An unexpected treat for the spectators



This year was the match between a Sri Lankan Test players 'Cavaliers' team which included Arjuna Ranatunge and Asanka Gurusinghe and an International 'Cavaliers' team featuring Richard Hadlee, Chris Cowdry and Keith Arthurton among others. Chundikuli past pupils organised a trade stall which was very well subscribed. About £ 425 was made from the sale of the food items.

We wish to thank all our members for their active support in the social events of the past year.

### **SPORTS ACTIVITIES OF THE CSJPPA (UK) TEAMS IN 1994**

Apart from participating in the FOC, the Cricket team has played in the JSSA (UK) tournament reaching the semi-finals this year. The team also played in 3 other tournaments, winning the 'Kreedha' sponsored Inter-OBA tournament and ending runner-up in the St. Patrick's tournament. Special mention is made of Rajkumar, Uthayanan, Sanjeevan and Vino of the team who won awards presented at the AGM.

The football team captained by Hariharanathan reached the semi-finals of the JSSA (UK) tournament this year. The basketball team under Ketheeswaranathan played in 4 tournaments this year. In the last one the team lost narrowly to St. Peters 40/43 and to St. Thomas' 22/23. Arunan (football) and Deen (Basketball) were awarded best players at the AGM.

The Netball team has continued its virtually undefeated run again this year. The team became champions in the JSSA (UK) tournament, the World Tamil Sports Association. tournament, Brent Asian Academy tournament. They beat Vembadi this year in the annual encounter. The team also participated in the British Netball Assoc. tournament losing in the finals by one point. Captained by Thenmoli Shanmugalingam, the team is coached by Annette Willis to whom the Sports committee extends their sincere thanks. Thenmoli was the best player this year and also won the best player in the JSSA (UK) tournament.

### **THANKS**

The President and the committee would like to thank all the life members and other well wishers of the Association for their continuing support and help. Special mention should be made of outgoing President Lawrence Ratnam, Past Secretary Anoja Abraham and Past Treasurer S. Sivasubramaniam for their sterling efforts on behalf of the Association for the past 3 years. The Association pledges its support to the two Principals, staff and students of our beloved Alma Maters to enable the high standards set in the past to continue, even in the troubled situation of today.

<i>President</i>	Dr. Thiru Jesudason
<i>Vice President</i>	Mr. Narasingam Tharmavarathan
<i>Secretary</i>	Mr. Edwin Wimalanathan
<i>Asst. Secretary</i>	Dr. Chandra Sivananthan
<i>Treasurer</i>	Dr. Mano Perinpanayagam
<i>Asst. Treasurer</i>	Mr. Mark Ariyanayagam
<i>Social Secretary</i>	Mr. Dallas Fitch
<i>Sports Secretary</i>	Mr. Anandan Arnold

**Committee Members**

Mrs. Inpa Selvarajah  
 Mrs. Shantha Shantikumar  
 Mrs. Christine Thambirajah  
 Dr. Rajaluxmi Theva  
 Mrs. Renuka Sriharan

Dr. Royce Arasaratnam  
 Mr. Ganesh Asbury  
 Mr. V. N. Narendran  
 Mr. Rajan Rajaratnam  
 Mr. E. Sriharan

**Edwin Wimalanathan**  
*Hony. Secretary*

# News of Old Girls

## Our girls at Universities

### UNIVERSITY OF JAFFNA FACULTY OF MEDICINE

#### Final Year

Indramathy Theivendran  
Chrishanthy Rajasooriyar  
Gitanjali Ganeshamoorthy  
Sudharshini Subramaniam

#### 4th Year - Senior

Nalini Navaratnam  
Cyrilda Thiruchelvam  
Thaya Ketharanathan  
Thayaparani Thiagarajah  
Mrs. Vithegi Kesavan

#### 4th Year - Junior

Thevarajani Rajendran  
Swarna Leo  
Thulasi Thirugnanasambanthan  
Suraby Navaratnam  
Srivithiya Kanapathipillai  
Nanthini Thurairajah

#### 3rd Year

Mathini Mathanasegaram  
Vijitha Kanthasamy  
Meera Sambasivam  
Sashikala Thiraviam  
Swraby Arambamoorthy  
Thamayanthi Tharmaratnam  
Thiagini Thiagarajah

#### 2nd Year

Priyadharshini Mylvaganam  
Menaka Vinayagalingam  
Saumarika Sabapathipillai  
Sutharshini Parameswaran

#### 1st Year

Sharmini Balasubramaniam  
Thushanthy Kamalanathan  
Sarulatha Nadarajah  
Vasuki Coomaraswamy  
Kalpana Swaminathan  
Jeyanthini Krishnapillai

### FACULTY OF SCIENCE BIO SCIENCE

#### 4th Year

Malini Gunaratnam  
Roset Melani Rajendram  
Mythili Navaratnarajah

#### 3rd Year

Suganthy Visvalingam  
Ketharane Sivapatham  
Shereen Nilanthi Abraham  
Nirmala Thanabalasingam  
Grace Keshany Bastiampillai  
Rajini Balasingam

#### 2nd Year

Kavitha Jeyapragasam

#### 1st Year

Vasuki Kanagasundarampillai

### PHYSICAL SCIENCE

#### 2nd Year

Amutha Somasundaram

#### 1st Year

Sulochana Sunderamoorthy  
Sivaganga Sivanandan  
Janani Sivagnanasundaram

**FACULTY OF ARTS  
BUSINESS MANAGEMENT**

*3rd Year*

Mathumathy Arumugam

*2nd Year*

Sujithra Kanapathipillai  
Dilshanthi Wilfred

*1st Year*

Surika Kunasingham

**COMMERCE**

*4th Year*

Sailuxmy Sivasubramaniam

*3rd Year*

Subashini Gnananandarajah  
Manjula Kamalanathan  
Mythily Paramsothy

*2nd Year*

Suhanya Jeyaseelan

*1st Year*

Mary Elaine Emmanuel  
Jeyanthini Jeyarajah

**ARTS**

*4th Year*

Wijeya Coomaraswamy  
Gowry Kandiah  
Sivajini Mahendran

*3rd Year*

Ramani Rasaratnam  
Jeyaranjini Thuraisamy  
Theva Sinnathamby  
Mary Magdalene Stanislaus  
Rohini Navaratnam  
Sritha Kandiah  
Bavani Sathananthan

*2nd Year*

Sharmila Puvanesan  
Swendrini Sithamparanathan  
Rajarubini Thiagarajah  
Anugeetha Pathmapalan  
Miriam Joseph

*1st Year*

Doreen Arulanandam  
Suganthini Maheswaran  
Nanthini Thanendrakumar  
Robina Rajendram  
Thanaletchumi Karuppiah  
Mathivathany Paramalingam  
Subathra Yogasingam  
Vickneswary Ponnudurai

**FACULTY OF AGRICULTURE  
KILINOCHCHI**

*4th Year*

Loga Tharmalingam

*2nd Year*

Chandrika Krishnapillai

**UNIVERSITY OF COLOMBO  
FACULTY OF MEDICINE**

*3rd Year*

Uddistrika Sabapathipillai  
Anusha Ketharanathan

*2nd Year*

Malarvilli Thuraisingam

**FACULTY OF SCIENCE**

**Final Year**

Kiruba Rasavallavan  
Gitanjali Sivagnanaratnam

*1st Year*

Dilini Spencer

## ENGINEERING

Elizabeth Thiviyaseeli Kanapathipillai *England*

## FACULTY OF LAW

*2nd Year*

Jothimathy Theivendran  
Ajitha Saravanamuthu

*1st Year*

Umananthini Balasingam

## UNIVERSITY OF PERADENIYA FACULTY OF SCIENCE

*2nd Year*

Janaki Sriskandarajah

## FACULTY OF ARTS

**Final Year**

Ambika Velmurugu

## FOREIGN UNIVERSITIES

*Australia :-*

Tharaca Daniel  
Wijayanthi Wijeyaratnam

*Monash*

Praveeni Joganathan	- Final year	Bachelor of Nursing
Tamara Balaratnam	- Second year	Computer Technology
Shamilla Tissanayagam	- First year	Accountancy
Shobana Tissanayagam	- First year	Commerce

*Melbourne*

Niroshini John	- 2nd year	Medicine
Lakshita Nalliah	- 2nd year	Commerce
Shenika Satgunam	- Final year	Psychology
Christine Arulanantham	- First year	Science

*St. Alban's*

Gaisha Satgunam	- First year	Arts
-----------------	--------------	------

Vasutha Kadirgamanathan  
Priyadharshini Gunanayagam  
Luckshitha Thiagarajah

*Russia*

Senthuru Sundaralingam  
Nagaratnam Navaratnam  
Sivapriya Mohanadas

*New Zealand*

Yasothara Ramadas

*India*

Zoya Vasuki Velauthampillai  
Pancy Sasikala Samuel  
Meena Sivagnanasundaram  
Thevi Sivagnanasundaram

*Sweden*

Sivapriya Vellupillai

*Our Heartiest Congratulations and Best wishes to  
the following*

**Examination Success :**

Miss Manjula Thidaveerasingham	M.B.B.S.
Miss Jennifer Sherene Manuelpillai	M.B.B.S.
Miss Kumuthini Navaratnam	M.B.B.S.
Miss Vidiya Thiagarajah	B.Sc Engineering
Mrs. Meena Senthilnathan	B.Sc.
Miss Anusha Sabanathan	B.Sc.
Miss Dushyanthi Theivendran	B.Sc.
Mrs. Kalpana Chandrasekar	B.Sc.
Miss Vijitha Sivapathalingam	B.Sc.
Miss Gayathiri Ganeshasundram	B.A.
Mrs. Maureen Chryshanthy Joseph	B.Sc.
Miss Subatra Kanapathipillai	B.Sc.
Miss Thiruvarulchelvi Suseenthirarajah	B.Sc.
Miss Vanmathy Kulendran	B.Com.
Miss Dushanthy Balasingam	B.Ad.
Mrs. Urmilla Asokumar	B.Ad.
Miss Priya Rasiah	B.Ad.
Miss Mathivathani Balasingam	B.Ad.
Miss Pearl Bavani Thamotharampillai	B.Com.
Miss Rasamani Rasaratnam	B.Com.
Miss Assumpta Antonypillai	B.Com.
Miss Kumuthini Sothinathan	B.Com.
Miss Vasuki Thirunadarajah	B.Com.
Miss Vijeyakumari Karuppiah	B.A.
Miss Merlyn Verginia Saveripillai	B.A.
Miss Thanja Sothirajah	L.L.B.
Miss Suganthy Sothinathan	L.L.B.
Miss Jeyaranee Worthington	M.Sc.
Miss Subashini Kandiah	M.A.
Miss Vasuki Rajasingam	B. A. (English Honours)

## *Marriages*

Dr. Miss Sakuntala Rajalingam	To Dr. S. Kadstjagam
Miss Mythily Balakrishnan	To Dr. B. Prabakaran
Dr. Miss Pakshimala Arulrajah	To Dr. S. J. V. Gunarajah
Miss Videgi Kathirgamathamby	To Dr. R. Kesavan
Dr. Miss Niranjini Selvarajah	To Dr. G. Jeyamohan
Miss Subashini Kandiah	To Mr. Aravindhya Brodie
Miss Dwaraka Dev Anandan	To Mr. S. Rajasooriar
Miss Shobana Gunaratnam	To Mr. P. Tissanayagam
Miss Vinothini Viruthasalam	To Mr. Y. Yogaarulnamby
Miss Iona Deivendran	To Mr. Suresh Karunanandan
Miss Urmilla Puvanesan	To Dr. Asokumar
Dr. Miss Angelini Jeyarajah	To Mr. Sutharsan Canagarajah
Miss Chryshanthu Abraham	To Mr. R. Joseph
Miss Damayanthi Karunananthan	To Mr. Radesh Shanmugam
Miss Uthaya Singarayar	To Mr. T. Somaseelan
Miss Arani Parameswaran	To Mr. E. Sivakumar
Dr. Miss Rajini Tharmalingam	To Dr. Shanthalingam Manoharan
Miss Niruthika Selvanayagam	To Mr. S. Sivanandan
Miss Thayalini Rasiah	To Mr. Mathiyalagan Selvanayagam
Miss Rajini Rajeswaran	To Mr. P. Thayananthan
Miss Kaushala Joseph	To Mr. R. Surendrakumar
Miss Rathini Ramanathan	To Dr. Sivaranjan
Miss Suskithra Paramapathy	To Mr. J. Sugunarajan

## *Engagements & Registration*

Miss Shymala Indran	To Mr. Preman Jeyaweeringam
Miss Jasmine Arulanandam	To Mr. Kadirgamanathan
Miss Daisy Shyamala Samuel	To Mr. Solomon Manoharan
Miss Niranja Sothirajah	To Mr. Vanniyasekaram
Miss Dakshayini Pararajasingam	To Mr. Ajanthan Paramapathy
Miss Anushya Guanandandan	To Mr. Ajit Paramapathy

## ENDOWMENT SCHOLARSHIPS

1. Mary and Rajah Hensman Endowment Fund donated by the Late Mr. G. R. Hensman.
2. Parimalam Perinpanayagam Scholarship Endowment Fund donated by her daughter Late Mrs. Swarnam Sivapragasam.
3. Pushpamany Nesiah memorial Scholarship donated by her sons Dr. Devanesan Nesiah and Mr. Lanka Nesiah.
4. Pushpamany Nesiah memorial Boarding Scholarship donated by Dr. Devanesan Nesiah and Mr. Lanka Nesiah.
5. O. G. A. — United Kingdom
6. O. G. A. — Canada
7. O. G. A. — Australia
8. O. G. A. — Colombo
9. Interact Club — Chundikuli Girls' College.
10. Sathi Sinnapoo scholarship Fund.

## PRIZE LIST - 1993

### Year 5 A

Shangari Rajendra	— G. Prof, English, Tamil, Mathematics, G. Science & Needle Werk
Laksha Vasantharajah	— G. Prof & Needle Werk
Lakshana Kailainathan	— Hinduism & Art
Sharmini Wigneswaran	— G. Prof
Neelaki Krishnamoorthy	— G. Prof
Deborah Shamika Inparuban	— G. Prof
Sumangala Antonipillai	— G. Prof

### Year 5 B

Rochelle Sonali Selvaratnam	— G. Prof, English, Tami & T. Singing
Tharani Srivijaya	— G. Prof & Mathematics
Jananki Sornalingam	— G. Prof & S. Studies
Mariya Anjana Aloysious	— G. Prof
Vinoshayini Vijayarajah	— G. Prof
Christine Kanimoly Thayapararajah	— Tamil



## Year 6A

Ahalya Segarajah	— G. Prof, G. Science, Tamil, S. Studies, Hinduism & Art.
Lakshmi Ganeshan	— G. Prof
Arthie Kanagendran	— G. Prof & Mathematics
Lakshani Arumainayagam	— G. Prof
Sukanya Kanesalingam	— G. Prof
Zinthujah Ganeshwaran	— G. Prof
Juliet Anitha Xavier	— G. Prof

## Year 6B

Sherine Angela Jeyaratnam	— G. Prof, English, Health Science, Christianity & T. Singing
Sharmija Yoganathan	— G. Prof & Mathematics
Nivethini Thiyagalingm	— G. Prof & Tamil
Sharmilla Nagendran	— G. Prof
Anitha Karunananthasivam	— G. Prof
Luxana Sabalingam	— G. Prof
Abirami Edmond Pieris	— Bharatha Natyam

## Year 7A

Manorathy Manoharan	— G. Prof, Mathematics & Tamil
Sivatharshini Rajalingam	— G. Prof & Art
Karthiga Paranirubasingam	— G. Prof
Shyamala Parameswaran	— English

## Year 7B

Haimy Premilla Shanmugasundaram	— G. Prof, Mathemtics, Social Studies, Health Science, T. Singing & Hinduism
Tharshitha Kengatharan	— G. Prof, G. Science, Tamil & Life Skill
Keturah Inshaka Inparuban	— G. Prof
Baheerathy Selvachandran	— G. Prof & Tamil
Menaka Balasubramaniam	— G. Prof
Amirthabashini Anandarajah	— Bharatha Natyam

## Year 7C

Hinduja Kananathan	— G. Prof & English
Premala Selvarajah	— G. Prof & Tamil
Sasileka Rajanayagam	— G. Prof & Mathematics
Kavitha Ganeshamany	— G. Prof
Sowmiya Thilaganathan	— G. Prof
Sivathy Sivalingarajah	— G. Prof

### Year 8A

Maureen Thamari Ernest	— G. Prof, English & Health Science
Srivithya Srikumar	— G. Prof & Mathematics
Sumithra Srikantha	— G. Prof & Tamil
Gayathri Rajeswaran	— G. Prof
Sugirtha Thavaseelan	— G. Prof
Tharanikanthi Sambasivam	— G. Prof

### Year 8B

Evelyn Chrishanthana Kirubairajah	— G. Prof
Balamathy Balachandran	— G. Prof & Mathematics
Prashanthi Daharaj	— Tamil & S. Studies
Karthiga Thurairajah	— G. Prof

### Year 8C

Shirley Dharshika Kularajasingam	— G. Prof, G. Science & Tamil
Gayathri Mahendran	— G. Prof, Mathematics & Hinduism
Vithyani Jeremiah	— G. Prof & English
Sivaramya Sivanathan	— G. Prof & Art
Sangeetha Wignarajah	— G. Prof
Sumanthira Subramaniam	— Life Skill
Karthika Sakthivel	— T. Singing
Tharshini Pooranachandran	— Bharatha Natyam

### Year 9C

Ambika Kathirgamanthan	— G. Prof, Mathematics, S. Studies, Hinduism & Commerce
Vany Arumugam	— G. Prof, English & English Literature
Amy Shyama Nagarajah	— G. Prof. & Tamil
Dilani Dharshini Mahendran	— G. Prof, Home Science & C. Music
Kalaimathy Pathmanathan	— G. Prof
Premlatha Paramasivam	— G. Prof
Amuthini Sammanthapillai	— G. Prof

### Year 9B

Jennifer Shamila Jeyaratnam	— G. Prof & G. Science
Abirami Balasingam	— G. Prof, Tamil & Mathematics
Thanushya Alfred	— G. Prof & English Literature
Nishanthi Ratnam	— G. Prof & Art
Delishiya Subothini Mather	— G. Prof
Thirukumarikai Thirugnanasambanthan	— G. Prof

Prashanthi Nagarajeswaran	— G. Prof
Luxmi Srikantha	— G. Prof
Subathra Subramaniam	— G. Prof
Mohana Chandrakumaran	— Bharatha Natyam
<b>Year 9A</b>	
Selvanithy Selvarajah	— Tamil
<b>Year 10C</b>	
Sangeetha Anandakumaran	— G. Prof English & Tamil
Girvani Ganeshalingam	— G. Prof, Bharatha Natyam & Hinduism
Anojah Thurairatnam	— G. Prof
Noeline Premila Pakianathan	— Christianity
Vinitha Freeda Fernando	— Art
Jamuna Kumariah	— Tamil
<b>Year 10B</b>	
Sangeetha Balasubramaniam	— G. Prof, Tamil, S. Studies, Commerce Hinduism & English Literature
Mehala Loganathapillai	— G. Prof & Hinduism
Bavadhakshini Ratnabalendran	— Mathematics
Ananthajothy Sinnappoo	— Carnatic Music
Sivakala Sivasothy	— Carnatic Music
Karthiga Kathirgamanathan	— Carnatic Music
<b>Year 11C</b>	
Nishalini Shanmuganathan	— G. Prof & Art
Shivani Thirugnanasambanthan	— English & Tamil
Sivaanusha Sivalingam	— English
<b>Year 11B</b>	
Bamini Tharmalingam	— G. Prof, Mathematics & Carnatic Music
Swarna Thangasivam	— G. Prof & Mathematics
Yalini Sivachandran	— G. Prof
Anuloja Pathmapalan	— G. Prof
Jasmin Srimalar Sritharan	— G. Prof
Sutharshini Yoganathan	— Tamil & Carnatic Music
<b>Pre A/L Science</b>	
Floreen Tisaveerasinghe	— G. Prof & Botany
Jebananthy Anandaselvam	— G. Prof & Physics
Krishnaverny Manoharapooan	— G. Prof & Applied Mathematics
Tharmini Kulasegarampillai	— G. Prof. & Pure Mathematics

Gavitha Thangarajah	— G. Prof
Lydia Rukshi Murukesapillai	— G. Prof
Ruth Dilukshi Murukesapillai	— G. Prof
Felishia Brinthini Sathianathan	— G. Prof

#### Pre A/L Commerce

Antoinette Sureshini Ariyanayagam	— G. Prof & Accountancy
Dulcie Nishanthi Arumainayagam	— G. Prof & Christianity
Marina Jeyarubini Benedict	— G. Prof

#### Pre A/L Arts

Mehala Lazarus	— G. Prof & Geography
Seyarl Sivananthan	— G. Prof & Drama & Theatre
Sivatharshini Sinnathamby	— G. Prof
Kalaichelvi Karunaratnam	— G. Prof

#### Year 12 Sc A

Menaka Sivarajah	— G. Prof & Applied Mathematics
Meera Nagules	— Pure Mathematics

#### Year 12 Sc B

Sujanitha Kanapathipillai	— G. Prof
Annvathany Arulanantham	— G. Prof

#### Year 12 Commerce

Suthanthari Thangavadivel	— G. Prof
Vani Sambasivam	— G. Prof

#### Year 12 Arts

Suganya Sivanandan	— G. Prof
Theivika Vathsala Vijiadharm	— G. Prof & Geography
Dilani Sivaselvam	— G. Prof & Drama & Theatre
Nishanthi Ganesaratnam	— G. Prof
Vijayatharshini Arulthasan	— G. Prof

#### Year 13 Science

Nishanthini Arunthavachelvam	— Botany
Ketha Thurairajah	— Applied Mathematics

#### Year 13 Commerce

Nishani Synthiya Vijayasingam	— Economics, Accountancy, Commerce & Finance & Christianity
Bavani Balasundaram	— Geography
Lilian Alexi Alexander	— Logic

**Year 13 Arts**

Vasuki Krishnan	— G. Prof, Tamil, Drama & Theatre & Hindu Civilization
Niyome Nilanthi Balachandran	— G. Prof
Vijitha Krishnasingam	— G. Prof

**Year 5 Scholarship Examination — 1993**

Shangari Rajendra  
Lakshana Kailanathan  
Rochelle Sonali Selvaratnam  
Neelaki Krishnamoorthy  
Christine Kanimoli Thayapararajah  
Sarvarakshini Thambiah  
Thulasi Sunderalingam  
Sharmini Wigneswaran  
Janani Sothinathan  
Abirami Nirmalanathan  
Jananki Sornalingam

**G. C. E. (O/L) EXAMINATION — DECEMBER 1993**

**8 D.**

Yalini Sivachandran  
Bamini Tharmalingam

**7 D.**

Chryshanthi Kumaraswamy  
Uma Nagendran  
Nisalini Shanmuganathan  
Sivaanusha Sivalingam  
Naomi Dhanusha Spencer  
Jasmin Srimalar Sritharan  
Suvarna Thangasivam  
Shivani Thirugnanasambanthan  
Yoshani Thiruvilangam  
Sutharshini Yoganathan  
Jeyabarathy Yoganathan

**6 D.**

Balajeyanthi Balasingam  
Menaka Subothini Gunaratnam  
Dakshini Jayarasalingam

Caroline Rajini Nagarajah  
Kowshala Nageswaran  
Shamila Rajaratnam  
Gayathri Srikantha  
Krishnal Subramaniam

**5 D.**

Elizabeth Anoja Ariaratnam  
Priyatharshini Balendran  
Marina Joyce James  
Yalini Kumaravel  
Sailajah Nadarajah  
Gnanamanchari Nadesapillai  
Anuloja Pathmapalan  
Tharshini Rajaratnam  
Vijithra Sakthivel  
Sukirtha Shanmuganathan  
Tharshini Sriranganathan  
Yasotha Veerasingam  
Tharshini Bhavani  
Bavatharini Shanmugalingam

**4 D.**

Sharmini Gunaratnam  
Sujatha Jeyaratnam  
Gnanandy Kananathan  
Vagini Kathiravel  
Sherine Vergina Sebamalai  
Suganya Tharmasegaram  
Tharshini Nagarajah  
Gouthamy Suntharam

**G.C.E. (A/L) Distinctions — August 1993**

Ketha Thurairajah	— Applied Mathematics & Chemistry
Nishanthini Arunthavachelvam	— Chemistry & Botany
Kalaimagal Ramanathan	— Chemistry
Priyatharshini Kulasegaram	— Botany
Chandrika Vimalachandran	— Botany
Kamala Nadarajah	— Pure Mathematics
Shyamala Jeyapragasam	— Chemistry
Jeyamani Rasaratnam	— Chemistry
Brinda Ahndal Rajsingam	— Botany

Tharshini Thevarajah	— Botany
Nishani Synthia Vijayasingam	— Economics & Christianity
Vasuki Krishnan	— Tamil & Hindu Civilization
Sakthy Nadarajah	— Hindu Civilization
Niyome Nilanthy Balachandran	— Christianity
Vijitha Krishnasingam	— Tamil
Kavietha Ratnasingam	— Hindu Civilization
Priyatharshini Gunanayagam	— Economics
Vijitha Krishnapillai	— Economics & Hindu Civilization

## UNIVERSITY ENTRANCE — 1991

### Medicine

Malarvilli Thuraisingam  
Sutharshini Parameswaran  
Saumarika Sabapathipillai  
Menaka Vinayagalingam

### Bio Science

Kavitha Jeyapragasam

### Management

Tharaca Daniel  
Dilshanthi Antoinette Wilfred  
Sujithra Kanapathipillai

### B. Com.

Suganya Jeyaseelan

### Arts

Sharmila Puvanesan  
Surenthini Sithamparanathan  
Rajarubini Thiagarajah  
Anugeetha Pathmapalan  
Miriam Dilrukshi Joseph

## UNIVERSITY ENTRANCE — 1992

### Medicine

Kalpana Swaminathan  
Jeyanthini Krishnapillai  
Sharmini Balasubramaniam  
Vasuki Kumaraswamy

**Bio. Science**

Gayathiri Dileeni Spencer  
Vasuki Kanagasundarampillai

**Engineering 2**

Elizabeth Thiviyaseeli Kanapathipillai

**Physical Science**

Sulochana Sunderamoorthy  
Sivaganga Sivanandan  
Janani Sivagnanasundaram

**Management**

Joyce Noeline Surika Kunasingam

**B. Com.**

Mary Elaine Emmanuel  
Jenet Jayanthini Jeyarajah

**Arts**

Dorine Evangeline Arulanandam  
Suganthini Maheswaran  
Nanthini Thanendrakumar  
Nicholine Robina Rajendram  
Thanaletchumi Karupiah

**Law**

Umanandini Balasingam

**SPECIAL PRIZES — 1994****Tamil Elocution — 1994**

Year 2	—	Tharani Rajendra
Year 3	—	Niruthanjali Sivananthan
Year 4	—	Ahalya Rajeswaran
Year 5	—	Lokini Rathakrishnan
Year 6	—	Shankari Rajendra
Year 7	—	Ahalya Segarajah
Year 8	—	Shyamala Parameswaran
Year 9	—	Kowshala Thanabalasingam
Year 10	—	Julie Manjula Black
Year 11	—	Girvani Ganeshalingam
Pre A/L	—	Krishnal Subramaniam
Year 12	—	Sivakumary Wignarajah
Year 13	—	Sivaprashanthi Thambiah



### **Tamil Singing — 1994**

- Year 1 — Shayani Logendram  
Year 2 — Tharani Rajendra  
Year 3 — Rukshika Karunairajan  
Year 4 — Vishnupriya Satchithanantharajah  
Year 5 — Yasotha Chandrakumaran  
Juniors — Baheerathy Patkunanathan  
Inters — Sharmini Chandran  
Seniors — Kokila Shanmugasamy

### **Bharatha Natyam**

- Juniors — Mythili Krishnakumar  
Inters — Girvani Ganeshalingam  
Seniors — Shamilli Remington

### **English Oratory**

- Year 7 — Ahalya Segarajah  
Year 8 — Karthiga Paranirubasingam  
Year 9 — Evelyn Chrishanthana Kirubairajah  
Year 10 — Julie Manjula Black  
Year 11 — Mehala Loganathapillai

### **English Singing -- 1994.**

- Year 1 — Thulasi Kesavan  
Year 2 — Heerthiga Yogeewaran  
Year 3 — Joy Dinishya Bernard  
Year 4 — Priyatharshini Sunderalingam  
Year 5 — Nilusha Arumainayagam & Priyanthini Kamalasingam  
Juniors — Anjana Aloysious  
Inters — Evangela Thevabalasingam  
Seniors — Delicia Subothlani Mather  
Post Seniors — Ruth Dilukshi Murukesapillai & Derine Devanayagam

### **English Essay — 1994**

- Juniors — Keturah Inshaka Inparuban  
Inters — Evelyn Chrishanthana Kirubairajah  
Seniors — Lydia Rukshi Murukesapillai

### **English Elocution — 1994**

- Year 2 — Tharani Rajendra  
Year 3 — Joy Dinishya Bernard  
Year 4 — Ahalya Rajeswaran

Year 5	—	Sathiyasobana Sathianathan
Year 6	—	Sarvarakshini Thambiah
Year 7	—	Ahalya Segarajah
Year 8	—	Shyamala Parameswaran
Year 9	—	Evelyn Chrishanthana Kirubairajah
Year 10	—	Delicia Subothini Mather
Year 11	—	Shamilla Chandran
Pre A/L	—	Krishnal Subramaniam

## Memorial Prizes - 1993

1. Grace Drahim memorial prize presented by the Jaffna O.G.A. for General Knowledge Lower School — Shangari Rajendra
2. Muthumalar Jeevaratnam memorial prize presented by Mr. & Mrs. S. S. Rajaratnam & Sujeeva for obtaining the highest aggregate in the school at the Year 5 Scholarship Examination held in 1993 — Shangari Rajendra
3. Muthumalar Jeevaratnam memorial prize presented by Mr. & Mrs. A. Jogaratnam for Christianity — Year 5 Rochelle Sonali Selvaratnam
4. J. M. Sabaratnam memorial prize presented by Mrs. A. Sabaratnam for for English — Year 6 — Lakshmi Ganeshan
5. Lalitha Nalliah memorial prize presented by her parents Mr. & Late Mrs. Ariaratnam for Christianity — Year 7 — Keturah Inshaka Inparuban
6. Prize presented by the Late Mrs. R. M. Lawrence for English Year 7 — Keturah Inshaka Inparuban
7. Pavalam Coomarasamy memorial prize presented by her children for Christianity — Year 8 — Maureen Thamari Ernest
8. Daisy Ratnanandan memorial prize presented by her daughter Mrs. S. Vethanayagam for General Knowledge Middle School — Maureen Thamari Ernest
9. Lalitha Nalliah memorial prize presented by her husband Mr. Nalliah for English Year 8 — Evelyn Chrishanthana Kirubairajah
10. Rev. Raju Coomarasamy memorial prize presented by his wife the late Mrs. P. Coomarasamy for Christianity — Year 9 — Jennifer Shamilla Jeyaratnam
11. Kamala Stephen “nee Rajakulendran” memorial prize presented by the Rajakulendrants for English — Year 9 Jennifer Shamila Jeyaratnam

12. Indra Thanarajah "nee Thambipillai" memorial prize presented by Mrs. Thambipillai and Mr. T. Pushpalingam for G. Science — Year 10 — Sangeetha Anandakumaran
13. K. C. Nadarajah memorial prize presented by his wife Mrs. Nadarajah for Mathematics — Year 10 — Sangeetha Anandakumaran
14. Malar Thurairajah "nee Thuraiappah" memorial prize presented by her husband Mr. A. G. St. V. Thurairajah for Home Science — Year 10 Rathika Kandiah
15. Mr. N. Fred Aiyadurai & Mrs. Nesaratnam Aiyadurai memorial prize presented by their daughter Rosabel Lyman for English — Year 10 — Sangeetha Balasubramaniam
16. Chittambalam Veerasingam memorial prize presented by his wife Mrs. L. P. Veerasingam for Home Science — G.C.E. (O/L) — Bhamini Tharmalingam
17. Mr. & Mrs. J. M. Deva memorial prize presented by their children for General Science G.C.E. (O/L) — Bamini Tharmalingam & Shamila Rajaratnam
18. Arulampalam Russel Veerasinghe and Sophia Muthammah Niles memorial prize presented by Mr. & Mrs. L. M. Veerasinghe Chinnappah for Christianity — G.C.E. (O/L) — Jasmin Srimalar Sritharan
19. Prize presented by Dr. & Mrs. C. Jayarajah for English G.C.E. (O/L) — Menaka Gunaratnam
20. Prize presented by Mrs. G. Nalliah for Mathematics — G.C.E. (O/L) — Sivaanusha Sivalingam
21. Hilda Thamotharam memorial prize presented by the Late Mrs. E. C. Perinpanayagam for S. Studies — G. C. G. (O/L) — Yalini Sivachandran
22. Kumuthini Sathasivam memorial prize presented by Mrs. Sathasivam for Hinduism — G. C. E. (O/L) — Shivani Thirugnanasambanthan
23. Vasantha Indran memorial prize presented by her parents Mr. & Late Mrs. L. G. Rajaratnam and her daughter Shyamala for Commerce G. C. E. (O/L) — Gayathri Srikantha
24. Prize presented by Mrs. J. M. Sivapragasam for English Literature — G. C. E. (O/L) — Anuloja Pathmapalan
25. Illangayar Poopalasingam memorial prize presented by Mrs. Clara Poopalasingam for the Best Chemistry Student — Pre A/L — Floreen Tissaveerasinghe
26. Dr. Miss. E. M. Thillayampalam memorial prize presented by her nephew Mr. P. S. Arumainayagam and children for the Best Zoology Student — Pre A/L — Floreen Tissaveerasinghe

27. Saravanamuthu Muthiah & Pathmalosany Muthiah memorial prize presented by their daughter Mrs. Clough Jayasingam for Home Science Pre A/L — Seyarl Sivananthan
28. Parames Welton memorial prize presented by her sister Mrs. G. E. S. Chelliah for English Pre A/L — Not Awarded
29. Ratnasabapathy memorial prize presented by Mr. T. Rajaratnam for Hindu Civilization Pre A/L — Sivatharshini Sinnathamby
30. Mrs. Gnanam Ariaratnam memorial prize presented by her daughter Mrs. Sakunthala Joseph for Tamil Pre A/L — Sivatharshini Sinnathamby
31. Mehaladevi memorial prize presented by Mr. A. Jayaveerasingam for Commerce — Pre A/L — Antoinette Sureshini Ariyanayagam & Rathivathany Thiagarajah
32. Prof. P. Thurairajah memorial prize presented by his wife Kamalambikai Thurairajah and daughter Geetha for Chemistry — Year 12 — Sujanitha Kanapathipillai
33. Indra Thanarajah “nee Thambipillai memorial prize presented by her sister Mrs. J. Vinayagalingam for Physics — Year 12 — Sujanitha Kanapathipillai
34. Mr. & Mrs. Sangarapillai memorial prize presented by their daughter Mrs. Thangaranee Francis for Botany Year 12 — Sujanitha Kanapathipillai
35. Dr. Miss. E. M. Thillayampalam memorial prize presented by the O G. A. — Jaffna Branch for Zoology — Year 12 — Sujanitha Kanapathipillai
36. Mrs. Margaret Rasammah Hitchcock memorial prize presented by her grand daughter Mrs. Rathini Selvajothy for Home Science — Year 12 — Srimala Thirunavukarasu
37. Miss. Sarah Mathai memorial prize presented by Mrs. Lily Jesudasan for English Year 12 — Nishanthi Ganesaratnam
38. Prize presented by Mrs. N. Ponniah for Hindu Civilization — Year 12 — Suganya Sivanandan
39. Mr. N.S.S. Sithamparapillai memorial prize presented by his daughter Mrs. P. N. Sabaratnam for Christianity — Year 12 — Vijayatharshini Arulthason
40. Subramaniam Sivanandan memorial prize presented by Mrs. Sugirtham Sivanandan for Accountancy — Year 12 — Suthanthari Thangavadivel

41. Prize presented by Dr. Anandarajah Lawrence in memory of his grandmother for Commerce Year 12 — Suthanthari Thangavadivel
42. W. A. Rasaiah memorial prize presented by Mrs. B. Rasaiah for Economics—Year 12 — Suthanthari Thangavadivel
43. Mr. C. J. Eliathamby memorial prize presented by Mr. & Mrs. T. A. Ernest for Tamil Year 12 — Suganya Sivanandan
44. Prize presented by the O.G.A. Colombo Branch for the Best Attendance Middle School —  


Sugirtha Thavaseelan	Tharshitha Kangatharan
Pavithra Ganesaratnam	Baheerathy Selvachandran
Abirami Ganesharajah	Haimy Premilla Shanmugasunderam
45. Anne Rose Thangammah Newton memorial prize presented by her son the Late Mr. V. J. J. Newton for the Best Attendance Upper School — Jerine Mohana Rajasingam
46. Annal Lawrence memorial prize presented by her sister Mrs. C. Balasundaram for general Knowledge Upper School — Nishalini Shanmuganathan & Uma Nagendran
47. Saravanamuthu Muthiah memorial prize presented by his daughter Mrs. Clough Jeyasingam for Cookery—Juniors—Keturah Inshaka Inparuban
48. Eliza Rasammah memorial prize presented by Mrs. S. T. Ayadurai for Cookery—Inters—Dilani Dharshini Mahendran
49. Annal Lawrence memorial prize presented by the Late Miss S. T. Mathai for Cookery Seniors—Krishnal Subramaniam & Jeyanthi Amirthalingam
50. Harriet Jayamany Walton memorial prize presented by the Late Miss. Parames Walton for Cheerfulness—year—9—Dharshini Pooranachandran
51. Prize donated by Mrs. Paranithy Arulrajah in memory of her mother Mrs. Anna Chinnathangam Kanthappoo nee Samuel to the most Courteous Girl in year 11—Girvani Ganeshalingam
52. Grace Hensman memorial prize for the Best Guide—Shivani Thirugnanasambanthan
53. Miss Ruby Navaratnasingam memorial prize presented by her sister Miss Leela Poopathy Navaratnasingam for English Oratory — Pre A/L — Krishnal Subramaniam
54. Yogam Muthiah memorial prize presented by the O.G.A. Colombo branch for English Elocution Seniors—Ruth Dilukshi Murukesapillai
55. Mrs. R. M. Lawrence memorial prize presented by her children Miss P. Lawrance and Dr. Anandarajah Lawrance for English Essay Writing Seniors—Nishanthi Ganesaratnam

56. Miss Sivaramani Sivanandan memorial prize presented by her sister Sivaganga Sivanandan for English Verse Writing - Year 13 - Damayanthi Theivendran
57. Prof. K. Kanapathipillai memorial prize presented by Mrs. P. Sithamparanathan for the Best Tamil Drama Script Writer - Year 13 - Sabarmathy Sathananthan
58. Mr. M. Kandiah memorial prize presented by his daughter Miss. R. Kandiah for the Best Tamil Verse Writer - Year 13 - Suganya Sivanandan
59. Prof. K. Kailasapathy memorial prize presented by Mrs. A. Murugadas for the Best Tamil Short Story Writer - Year 13 - Balini Balasingam
60. Rev. J. T. Arulanantham memorial prize presented by his wife the Late Mrs. J. T. Arulanandam for the Best Natural Science Student - Sujanitha Kanapathipillai
61. Mr. & Mrs. G. S. Tissainayagam memorial prize presented by their daughter Mrs. Arunthathy Handy for the Best Physical Science Student - Menaka Sivarajah
62. Daniel Walton memorial prize presented by his daughter the Late Miss. Parames Walton for the Best Mathematics student - Menaka Sivarajah
63. Mrs. Malini Mahendran memorial prize presented by her parents Mr. & Mrs. K. C. Nadarajah for the Best Arts Student - Nishanthi Ganesaratnam
64. Mr. I. Vijiadharma memorial prize presented by his wife Mrs. C. Vijiadharma and daughter Theivika for the Best Commerce Student - Suthanthari Thangavadivel
65. Prize presented by Mrs. S. Rasaiah for General Excellence in the Lower School - Shangari Rajendra
66. Prize presented by Mr. & Mrs. N. Jeyaratnam for General Excellence Middle School - Evelyn Chrishanthana Kirubairajah
67. Mr. S. Thambithurai (Retd. District Judge) memorial prize presented by his daughter Mrs. Ruba Surendran for Scholastic Excellence - Upper School Shivani Thirugnanasambanthan
68. Prize presented by Prof. & Mrs. K. Balasubramaniam for General Excellence in the Upper School - Krishnal Subramaniam
69. Chandrini Amerasingam 'nee Thambirajah memorial prize presented by her friends Rosita & Shiremala for Benevolence - G. C. E. A/L - Theivika Vathsala Vijiadharma
70. C. E. Anandarajah memorial prize presented by his wife Mrs. P. Anandaranjan for Scholastic Excellence - G. C. E. (A/L) - Sujanitha Kanapathipillai
71. Page memorial prize presented by the O. G. A. Jaffna Branch for General Excellence in the G. C. E. (A/L) - Sivajini Kathirvelayuthapillai

# AWARDS



Damayanthi Theivendran  
Best All Round Student of the Year



Krishnal Subramaniam  
General Excellence Upper School



Sivajini Kathirvelayuthapillai  
Best All Round Sports Woman of  
the Year &  
General Excellence G. C. E. A/L



Shivani Thiruganasampanthar  
Scholastic Excellence  
Upper School



Chrishantha Kirubairajah  
General Excellence Middle School



Sujanitha Kanapathipillai  
Scholastic Excellence G. C. E. A/L



Shangari Rajendran  
General Excellence Lower School

# THE PREFECTS' GUILD LOWER SCHOOL



- Seated (L-R) : Mrs. L. P. Jayaweerasingham (Principal), Alan Leen Fernando, Lokini Rathakrishnan (Head Girl), Aarani Sitsabesan (Games Captain), Mrs. C. Vijiadharma (Lower School Supervisor).
- Standing 1st Row (L-R) : Nilani Somasuntharam, Nimali Thavarajah, Yaminee Nadesvaran, Vasuki Vivekanandarajah, Sugarnya Sivapalan, Reiny Roshita Muthucumarasamy, Nargis Shameka Gunaratnam, Karthikayini Balachandran.
- Standing 2nd Row (L-R) : Shyamala Janani Thambiah, Visalini Sundaram, Priyaanthini Kamalasingham, Sathiasobana Sathianathan, Priyatharshini Sooriyakumar, Janani Jeyarajah, Praveena Balachandran.



72. Dr. Rajini Thiraganama memorial prize presented by her parents Mr. & Mrs A. Rajasingam for the student who scored the highest aggregate in the School at the G. C. E. (A/L) Examination qualifying to enter the Faculty of Medicine - Nishanthini Arunthavachelvam
73. Prof. P. Saravanapavanandan memorial prize presented by the Old Girls of Chundikuli at the Faculty of Medicine, University of Jaffna from 1992 for the Best Student entering the Faculty of Medicine, Jaffna  
     '91 - Saumarika Sabapathipillai  
     '92 - Kalpana Swaminathan
74. Kelk memorial prize the Gold Medal presented by the O. G. A Jaffna Branch for the Best All Round Student - Damayanthi Theivendran

## CUPS & MEDALS

Head Girl — Upper School — 1994 / 1995 — Nancy Sharmilla Gunaratnam  
 — Lower School — 1994 — Lokini Rathakrishnan

Athletic Captain — 1994 Kanchana Mahalingam

Games Captain — Upper School — 1994 — Kavitha Kamalanathan  
 — Lower School — 1994 — Aarany Sitsabesan

Badminton Championship Medal for 1993 — Srimythili Sinnappoo honourable  
 mention  
 — Medal goes to Nandika Spencer

Tennikoit Championship Medal for 1993 — Inthirai Subramaniam

### COLOURS — 1993

#### Sivajini Kathirvelayuthapillai

Netball — Re-award  
 Badminton — Re-award  
 Table Tennis — Re-award  
 Athletics — Half Colours

#### Kanchana Mahalingam

Netball — Re-award  
 Athletics — Half Colours

**Sathiyabama Pararajasingam**

Table Tennis — Re-award  
 Badminton — Half Colours

**Srimythili Sinnappoo**

Badminton — Re-award  
 Table Tennis — Half Colours

**Nagulini Nithiyananthan**

Netball — Full Colours  
 Badminton — Half Colours

**Sugarna Vimalarajah**

Netball — Full Colours  
 Athletics — Half Colours

**Pamini Pirahalathan**

Athletics — Full Colours  
 Netball — Half Colours

**Nandika Spencer**

Badminton — Re-award

**Thayanee Nagachandra**

Badminton — Half Colours

**ATHLETICS**

Salujah Thambirajah	— Re-award
Kokila Thanabalasingam	— Full Colours
Yogapurathani Thayaparan	— Full Colours
Vithiya Ratnam	— Full Colours
Dilani Ratnarajah	— Half Colours
Mary Vickiyana Pragasarajah	— Half Colours
Annavathany Arulanandam	— Colours
Menaka Sivarajah	— Half Colours
Thanujah Thambirajah	— Half Colours
Kavitha Ratnarajah	— Half Colours
Kaveri Karunanithy	— Half Colours
Subathra Subramaniam	— Half Colours

**NET-BALL**

Mythili Rudrasingam	— Full Colours
Prabalini Sundaralingam	— Full Colours
Krishnaverni Manoharapooan	— Half Colours
Kavitha Kamalanathan	— Half Colours
Vani Sambasivam	— Half Colours
Inthirai Subramaniam	— Half Colours

# THE PREFECTS' GUILD 93/94



- Seated (L-R) : Damayanthi Theivendran, Vani Sambasivam, Nishanthi Ganesharatnam, Mrs. L. P. Jayaweerasingham (Principal), Theivika Vijayadharmma (Head Girl), Doris Camila Soosaipillai, Sujantha Kanapathipillai.
- Standing 1st Row (L-R) : Mithili Ruthirasingham, Premila Selvarajah, Nalayini Edmond Peris, Nagulini Nithiyananthan, Sathiyabama Pararajasingham, Inthurai Subramaniyam, Kanchana Mahalingam, Kavitha Kamalanathan, Devaki Kirubaharan, Umayarl Balachandran.
- Standing 2nd Row (L-R) : Arivalaki Espirial, Balini Balasingam, Rukshi Murukesapillai, Dilukshi Murukesapillai, Krishnaveni Manoharapoopan, Jebananthi Anandaselvam, Marutha Jeyarajasingam, Nancy Gunaratnam, Floreen Tissaveerasinghe.
- Absent : Sivajini Kathirvelayuthapillai, Annavathani Arulanantham, Kanimoly Espirial, Gowthamy Gangatharam, Menaka Sivarajah, Sugarna Vimalarajan, Nayani Thirugnanasambanthan, Kohila Shanmugasamy, Sharmilee Remington.

# THE PREFECTS' GUILD 94/95



- Seated (L-R) : Dilukshi Murukesapillai, Jebananthi Anandaselvam, Nancy Gunaratnam (Head Girl), Mrs. L. P. Jayaweerasingam (Principal), Kanchana Mahalingam, Kavitha Kamalanathan, Rukshi Murukesapillai.
- Standing 1st Row (L-R) : Jayanthi Amirthalingam, Lukshmi Nanthakumar, Derine Devanayagam, Biragalatha Sripadmanaban, Brinthini Paramaguru, Christella Thevabalasingam, Krishnaveni Manoharapooan, Marutha Jeyarajasingam, Floreen Tissaweerasinghe.
- Standing 2nd Row (L-R) : Arivalaki Espirial, Sureshini Ariyanayagam, Nishanthi Arumainayagam, Gavitha Thangarajah, Madona Thevarajah, Priya Gopalakrishnan, Sharmili Thurairatnam.
- Absent : Kohila Shanmugasamy.

## CUPS - 1993

1. Cup presented by Late Dr. & Mrs. S. T. Aiyadurai for Best attendance in the Lower School - Mergini Yogendran, Thushanthi Kanagasabai  
Arunthi Ganesharajah, Deborah Shamika Inparuban
2. Cup presented by Late Mrs. Rajakulendran in memory of her daughter Mrs. Kamala Stephen for Post Seniors English Oratory - Ruth Dilukshi Murukesapillai
3. Cup presented by Mrs. Balasingam for Seniors Oriental Group Singing - Carter House
4. Cup presented by late Mr. S. S. Stephen in memory of his wife Mrs. Kamala Stephen for Middle School Art - Sivatharshini Rajalingam
5. Cup presented by Mrs. S. Rasaiah & children in memory of Mr. A. Rasaiah for the Best Artist in the Upper School - Nishanthi Ratnam
6. Cup presented by Mr. & Mrs. S. S. Samuel to the Badminton Champion - Srimythily Sinnappoo - honourable mention - Cup goes to Nandika Spencer
7. S. J. Gunasegaram Challenge cup presented by Prof. & Mrs. George Thambiahpillai for Tamil Elocution - Post Seniors - Sivaprashanthi Thambiah
8. Barr Kumarakulasinghe memorial cup for Cookery - Page House
9. Cup presented by Dr. & Mrs. K. Black in memory of Mr. J. M. Sabaratnam for consistent achievement in English Singing for 3 years - Derine  
Devanayagam & Evangela Thevabalasingam
10. Victor Bartlet challenge shield for Best attendance in G. C. E. (A/L) -  
Theivika Vathsala Vijiadharma, Revathy Wignarajah  
Balini Balasingam, Inthirai Subramaniam
11. Fany Archimuthu challenge shield for English Group Singing Seniors  
Good Child House & Carter House
12. Challenge Shield by Std. 5-1950 in memory of Miss. Gnanasothy Thambiah for Best Guide Patrol - Sun Flower
13. Challenge Shield presented by the Leos of Chundikuli Girls' College for the Best Kept Classroom - Not Awarded
14. Challenge Shield presented by Mr. & Mrs. P. Canagaratnam for Overall Badminton Champions - Good Child House
15. Challenge Shield presented by Mr. & Mrs. T. S. Mahendran for Overall Netball Champions - Hopfhen Gartner House
16. Challenge Shield presented by Mr. & Mrs. T. S. Mahendran for Overall Tennikoit Champion - Good Child House
17. Mrs. J. G. Rajakulendran memorial shield presented by her children to the Inter House Champions in Games - Hopfhen Gartner
18. Mr. & Mrs. Saravanamuthu Challenge Shield donated by their son Mr. S. Sothirajah to the Best All Round Sports Woman of the Year -  
Sivajini Kathirvelayuthapillai
19. Carter Shield for the All Round House - Carter House

# Staff List - 1994

## Principal

Mrs. L. P. Jayaveerasingam B.Sc (Madras) Dip. in Ed. (Ceylon)

## Vice Principals

Mrs. T. Rajaratnam B.Sc (Madras) Dip. in Ed. (Sri Lanka) M.A. in Ed (Sri Lanka)

Mrs. M. S. Devanayagam B. Sc (Ceylon) Dip. in Ed. (Sri Lanka)

## Supervisor - Lower School

Mrs. C. Vijiadharmam B. A. (Ceylon) Dip. in Ed. (Ceylon)

## Assistant Staff

Miss L. P. Deva B. Sc (Home Science) (Andhra)

Mrs. A. Aloysius B. Com. Dip. in Ed. (Sri Lanka)

Mrs. J. Amirthalingam Primary Trained.

Mrs. L. C. S. Sabaratnam G. C. E. A/L (London)

Mrs. R. Easwaran B.Sc. (Sri Lanka) Dip. in Ed. (Sri Lanka)

Miss K. Rajadurai B.Sc. (Sri Lanka) Dip. in Ed. (Sri Lanka)

Mrs. P. Sithamparanathan B. A. (Hons) (Sri Lanka) Dip. in Ed. (Sri Lanka)

Miss R. Rasiah Primary, Trained, B. A. (Sri Lanka) Dip. in Ed. (Sri Lanka)

Mrs. M. L. Mahendran B. Sc. (Sri Lanka) Dip. in Ed.

Mrs. A. Navaratnam B. Sc. (Madras)

Mrs. B. Logendran Dip. in Carnatic Music

Mrs. J. Mariadas G. C. E. A/L Primary Trained.

Mrs. J. Shanmuganathan B. A. Economics Special, Dip. in Ed. (Sri Lanka)

Mrs. J. Jeyaruban Primary Trained.

Mrs. M. N. Harriharan G. C. E. A/L

Mrs. T. Mahilrajah Primary Trained.

Miss T. Ganeshalingam B. A. (Sri Lanka) Dip. in Ed. (Sri Lanka)

Miss B. P. Lawrence G. C. E. A/L

Miss W. Coomarasamy Dip. in Home Science, Home Science Trained.

Miss V. Rajaratnam B.Sc. (Sri Lanka)

Mrs. J. Kathirgamanathan G. C. E. A/L.

Miss H. S. Punitharajah G. C. E. A/L

Mrs. B. Balendran (Maths trained)

Miss G. Pathmanathan G. C. E. A/L

Mr. R. Karthigesan B. Sc. (Madras) Dip. in Computer Programming

Miss T. Seevaratnam B. Sc (Hons) (Sri Lanka)

Mrs. S. Sahayarajah B. Com (Sri Lanka) Dip. in Ed.

Miss S. Jeyarajasingam G. C. E. A/L Primary Trained.

Miss S. Nalliah G. C. E. A/L

Miss N. J. Somasunderam G. C. E. A/L.

Miss U. Singarayar B. Sc (Sri Lanka)  
 Miss R. Cumarasamy B. Sc (Sri Lanka)  
 Mrs. R. Muthukumaran B. Sc (Hons) (Sri Lanka)  
 Mrs. C. Tharmaratnam B. A. (Sri Lanka)  
 Miss J. T. Thuraiayah B. A. (Sri Lanka)  
 Miss B. Thuraiajah G. C. E. A/L  
 Miss H. I. Rodrigus G. C. E. A/L  
 Miss D. Selliah B. A. (Geography Hons) (Sri Lanka)  
 Miss R. Saravanamuthu B. Sc.  
 Mrs. R. Jeyakumar Primary Trained.  
 Mrs. N. Ganesaratnam G.C.E. A/L A. T. C. L. - Western Music  
 Mrs. M. A. Arulpragasam G. C. E. A/L.  
 Miss J. Kidnapillai B. A. (Hons)  
 Miss V. Sockalingam B. A. (Hons)  
 Miss K. Ponnampalam B. Sc (Sri Lanka)  
 Mrs. A. R. Kulasingham English Trained, (Maths Special)  
 Miss S. N. Navaratnam G. C. E. A/L.  
 Miss D. Thambirajah G. C. E. A/L  
 Miss S. Kurunathan G. C. E. A/L  
 Miss P. Anandamani G. C. E. A/L

#### Library Staff

Mrs. P. S. Rajaratnam Library & Information Science (1st Year)

#### Office Staff

Mrs. C. Y. Selvadurai	Miss. M. A. Kirubaraj
Mrs. S. D. Gurupatham	Mrs. S. R. Dharmaraj
Miss V. Solomon	Mr. A. Ratnam

#### Vocational Training Institute Staff

Miss P. Singarajah Dip. in Home Economics  
 Mrs. T. Sivarajeswaran English Stenography (London) & Tamil Stenography  
 Miss T. Thillaiampalam English & Tamil Stenography (Ceylon).

# When Wilt Thou Save The People?

*When wilt thou save the people?  
O God of mercy, when?  
Not kings and lords, but nations!  
Not thrones and crowns, but men!  
Flowers of Thy heart, O God, are they;  
Let them not pass, like weeds, away  
Their heritage, a sunless day  
God, save the people.*

*Shall Crime bring crime Forever,  
Strength aiding still the strong?  
Is it Thy will, O Father,  
That man shall toil for wrong?  
No, say Thy mountains; No, Thy skies;  
Man's clouded sun shall brightly rise,  
And songs ascend, instead of sighs  
God, save the people!*

*When wilt Thou save the people?  
O God of mercy, when?  
The people, Lord, the people,  
Not thrones and crowns, but men!  
God save the people, Thine they are,  
Thy children as Thine angels fair  
From vice, oppression, and despair,  
God, save the people!*

**Ebenezer Elliott**







---

**ST. JOSEPH'S CATHOLIC PRESS**  
**JAFFNA. 1995**

---